

# தொழிலாளர் பாதை



செச்சேனியாவில்  
ரஷ்ய ஆக்கிரமிப்பில்  
வரலாற்றுப் பின்னண  
பக்கம் . 3

தொகுப்பு இல 13 1.4.1995.

புரட்சிக்கம்யூனிஸ்ட்கழகத்தின் பத்திரிகை

DM 2

"அமெரிக்காவின் குரல்", இந்திய- அமெரிக்க உடன்படிக்கை

## இந்தியத் துணைக்கண்டத்தில் அமெரிக்கா யுத்தநடவடிக்கைகளைப் பலப்படுத்துகின்றது.

ஐனவரிமீன் கடைசி இருவாரங்களில் இலங்கை பொதுஜனமுன்னணி அரசாங்கமும் இந்திய நரசிம்மராவ் அரசாங்கமும் பொதுவில் உலகத் தொழிலாளர் வர்க்கம் சம்பந்தமாயும் சிறப்பாக இந்தியத் துணைக்கண்ட தொழிலாளர், ஒடுக்கப்படும் மக்கள் தொடர்பானதுமான இரண்டு எதிர்ப்புரட்சி உடன்படிக்கைகளில் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுடன் கைச்சாத்திட்டுள்ளது.

1. அமெரிக்க யுத்த தொடர்பு ஒலிபரப்பு நிலையமாகப் பயன்படுத்தும் சாதனங்களைக் கொண்ட இரணவில் அமெரிக்காவின் குரல் (Voice Of America) ஒலிபரப்பு நிலைய வேலைகளை திரும்பவும் ஆரம்பிக்க பொதுஜனமுன்னணி அரசாங்கம் அமெரிக்க அரசாங்கத்திற்கு அனுமதி வழங்கியதாக ஜனவரி 26ம் திகதி அறிவித்தது.

2. அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் இந்திய நரசிம்மராவ் அரசாங்கத்துடன் இருதரப்பு யுத்த நடவடிக்கைகளையும் ஒருங்கிணைக்கும் "பாதுகாப்பு ஒப்பந்தத்தில்" கைச்சாத்திட்டனர். இலங்கை முதலாளிவர்க்கமும், பொதுஜனமுன்னணி அரசாங்கமும் ஏகாதிபத்தியவாதிகளின் அபிவிருத்தி நிறைவேற்றி வைக்க எடுத்துள்ள இந்த நடவடிக்கைகளை பூசிமெழுகும் பொருட்டு வெளிநாட்டு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் "அனைத்துலகச் சட்டத்தின் கீழ் ஒரு தரப்பினர் இரத்துச் செய்துவிட முடியாத அனைத்துலக உடன்படிக்கை இருந்த ஒரு நிலைமைக்கு நாம் முகம் கொடுத்தோம்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னைய யூ.என்.பி. அரசாங்கம் இந்த இரணவில் ஒலிபரப்பு நிலையம் தொடர்பாக அமெரிக்காவுடன் செய்துகொண்ட உடன்படிக்கையைப் பகிரங்கப்படுத்தாதது ஒரு தவறாகும் எனக் கூறிவந்த இந்த வெளிநாட்டமைச்சர், பாரம்பரிய மீன்பிடி நடவடிக்கைகளுக்கும், சமய வழிபாடுகளுக்கும் இடம் கிடைப்பதையும் "அமெரிக்காவின் குரலுக்காக" 400 ஏக்கர்கள் மட்டும் ஒதுக்கப்படுவதாகவும் இப்பொழுது கூறுகின்றார். இது பொதுஜனமுன்னணி அரசாங்கத்தின் நிசநிர்வாணக் கோலத்தை மூடிமறைக்கும் முயற்சியாகும்.

பொதுத்தேர்தல் காலத்தில் பொதுமக்களின் கண்களில் மண்வீசும் பொருட்டு யூ.என்.பி. அரசாங்கம் உருவாக்கிய "அமெரிக்காவின் குரல்" உடன்படிக்கையை பொதுஜனமுன்னணி ஆட்சிக்கு

வந்த ஒரு வாரத்தினுள் கிழித்து எறிவதாகக் குறிப்பிடும் வாய்விச்சுக்களில் இன்றைய ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கா ஈடுபட்டு வந்தார். பொதுஜனமுன்னணி ஆட்சிக்கு வந்தவுடன் அந்த வாக்குறுதியில் நம்பிக்கை வைத்த இரணவில் வாசிகள் "அமெரிக்காவின் குரல்" ரத்துச்செய்யக் கோரும் பிரச்சாரத்தில் புதியமட்டத்தில் இறங்கினர். அரசாங்கத்தின் பதில் : நிராயுதபாணிகளான ஒடுக்கப்படும் மக்கள் மீது கொடிய பொலீஸ் தாக்குதலை கட்டவிழ்த்து விட்டதோடு ஒரு மீனவ இளைஞரைச் சுட்டுக் கொன்றதோகும்.

அக்டோபர் 4ம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம் கிராமவாசிகளின் எதிர்ப்பினை நசுக்கித்தள்ளி இந்த யுத்த ஒலிபரப்பு நிலைய வேலைகளை திரும்பவும் ஆரம்பிப்பதற்கான நிலைமைகளை உருவாக்கித் தருவதாக பொதுஜன முன்னணி அரசாங்கம் அமெரிக்க அரசாங்கத்திற்கு செய்த ஒரு சமீக்கையாகும். இன்று இது நிறைவேற்றப்பட்டுள்ளது. எந்தவிதமான ஈட்டும் இல்லாமல் "அமெரிக்காவின் குரல்" வேலைகளைத் தொடர அரசாங்கம் நிலைமைகளை உருவாக்கித் தரவேண்டும் என அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் பொதுஜனமுன்னணி அரசாங்கத்தினை நோடியாக மிரட்டி வந்தனர். இரணவில் நிறுவப்பட்டுவரும் "அமெரிக்காவின் குரல்" ஒலிபரப்புநிலையம் அமெரிக்க வானொலியின்

பிரச்சார நடவடிக்கைகளுக்கான ஒரு ஒலிபரப்புநிலையம் என்பது முழுப் பொய்யாகும். இந்த நிலையம் கடலடியின் கீழான நீர்மூழ்கிகளுடனும் சுற்றிலும் உள்ள யுத்த முகாம்களுடன் தொடர்புகொள்ளக் கூடிய நவீன தொழில் நுட்ப, விஞ்ஞான வசதிகளையும் கொண்டதாக விளங்கும் என 1985ல் புரட்சிக்கம்யூனிஸ்ட் கழகத்தின் "கம்குறுமாவத்த, தொழிலாளர்ப்பாதை" பத்திரிகைகள் முதல் தடவையாக அம்பலப்படுத்தின. அன்று அமெரிக்காவின் "பனிப் போருக்கு" முகம் கொடுத்திருந்த சோவியத்யூனியனின் ஸ்டாலினிச அதிகாரத்துவமும், அதனுடன் பாதுகாப்பு உடன்படிக்கை செய்துகொண்டிருந்த இந்தியமுதலாளித்துவ அரசாங்கமும் இலங்கையில் அமைக்கப்படும் இந்த அமெரிக்காவின் குரல் நிலையத்தினை எதிர்த்தன. 1987ல் கைச்சாத்திடப்பட்ட இந்திய- இலங்கை உடன்படிக்கையின் சரத்துக்களில் ஒன்றாக இந்த "அமெரிக்காவின் குரல்" ஒலிபரப்பு நிலையம் அமைக்கப்படுவதை நிறுத்தவேண்டும் என்பதை உள்ளடக்கிக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சோவியத்யூனியனைக் கலைத்த ஸ்டாலினிச அதிகாரத்துவத்தின் கொம்பிரதோர் கும்பலும், இந்தியாவின் முதலாளிவர்க்கமும் இன்று

15 ம் பக்கம் பார்க்க.

இந்த இதழில்....

"சமாதான" முயற்சியும் தொழிலாளவர்க்க வேலைத்திட்டமும்.....2

ஜேம்ஸ் ட்ரொக்சிஸ்டுக்கள் மீது பொலீஸ் தாக்குதல்.....7

இந்தியா பி.சி. ஆலையில் ட்ரொக்சி தொழிலாளி வேலைநீக்கம்.....6

அவுஸ்சுவிற்சு நாசிகளின் இனவழிப்பிற்கு ஐம்பு வருடங்களிற்கு பின்னர்.....16

பியகம் சுதந்திரவர்த்தகவலையத்தி விவரணம்.....10

விடுதலைப்புலிகளின் அரசியல் ஆத்திரமூட்டல். புரட்சிக்கம்யூனிஸ்ட்கழகத்தின் வெளிநாட்டு கிணையின் அறிக்கை.....9

நடேசுடா ஜொவ்வேயின் நினைவுகள்.....12

கொழும்பில் தொழிலாளர் - ஒடுக்கப்பட்டோர் மகாநாடு.....14



இரணவில் அமெரிக்காவின் குரலுக்கெதிரான ஆர்ப்பாட்டம்.

வடக்கு - கிழக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்று.

## தொழிலாளர் பாதை

தொழிலாளர் பாதை நான்காம் அகிலத்தின் தலைகாக்குழுவினரின்

தலைகாக்குழுவினரின் தலைகாக்குழுவினரின்

தலைகாக்குழுவினரின் தலைகாக்குழுவினரின்

தலைகாக்குழுவினரின் தலைகாக்குழுவினரின்

தலைகாக்குழுவினரின் தலைகாக்குழுவினரின்

தலைகாக்குழுவினரின் தலைகாக்குழுவினரின்

தலைகாக்குழுவினரின் தலைகாக்குழுவினரின்

தலைகாக்குழுவினரின் தலைகாக்குழுவினரின்

தலைகாக்குழுவினரின் தலைகாக்குழுவினரின்

தலைகாக்குழுவினரின் தலைகாக்குழுவினரின்

தலைகாக்குழுவினரின் தலைகாக்குழுவினரின்

தலைகாக்குழுவினரின் தலைகாக்குழுவினரின்

தலைகாக்குழுவினரின் தலைகாக்குழுவினரின்

தலைகாக்குழுவினரின் தலைகாக்குழுவினரின்

தலைகாக்குழுவினரின் தலைகாக்குழுவினரின்

தலைகாக்குழுவினரின் தலைகாக்குழுவினரின்

தலைகாக்குழுவினரின் தலைகாக்குழுவினரின்

தலைகாக்குழுவினரின் தலைகாக்குழுவினரின்

தலைகாக்குழுவினரின் தலைகாக்குழுவினரின்

தலைகாக்குழுவினரின் தலைகாக்குழுவினரின்

தலைகாக்குழுவினரின் தலைகாக்குழுவினரின்

தலைகாக்குழுவினரின் தலைகாக்குழுவினரின்

தலைகாக்குழுவினரின் தலைகாக்குழுவினரின்

தலைகாக்குழுவினரின் தலைகாக்குழுவினரின்

தலைகாக்குழுவினரின் தலைகாக்குழுவினரின்

தலைகாக்குழுவினரின் தலைகாக்குழுவினரின்

தலைகாக்குழுவினரின் தலைகாக்குழுவினரின்

தலைகாக்குழுவினரின் தலைகாக்குழுவினரின்

தலைகாக்குழுவினரின் தலைகாக்குழுவினரின்

தலைகாக்குழுவினரின் தலைகாக்குழுவினரின்

தலைகாக்குழுவினரின் தலைகாக்குழுவினரின்

தலைகாக்குழுவினரின் தலைகாக்குழுவினரின்

தலைகாக்குழுவினரின் தலைகாக்குழுவினரின்

தலைகாக்குழுவினரின் தலைகாக்குழுவினரின்

தலைகாக்குழுவினரின் தலைகாக்குழுவினரின்

தலைகாக்குழுவினரின் தலைகாக்குழுவினரின்

தலைகாக்குழுவினரின் தலைகாக்குழுவினரின்

தலைகாக்குழுவினரின் தலைகாக்குழுவினரின்

தலைகாக்குழுவினரின் தலைகாக்குழுவினரின்

தலைகாக்குழுவினரின் தலைகாக்குழுவினரின்

# "சமாதான" முயற்சியும் தொழிலாளர்வர்க்க வேலைத்திட்டமும்

இலங்கை தொழிலாளர்வர்க்கம் ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தலைமைதாங்கி இலங்கை-தமிழீழம் சோசலிசக்குடியரசுக்குப் போராட வேண்டிய தேவை மிகத் தீர்க்கமான ஒன்றாக இன்று விளங்குகின்றது.

அனைத்துலகக்குழுவினரின் தலைமையிலான நான்காம் அகிலமும் அதன் இலங்கைக் கிளையான புரட்சிக்கம்யூனிஸ்ட்கழகமும் இந்திய உபகண்ட சோசலிசப்புரட்சியின் ஓரங்கமாக இந்த வேலைத்திட்டத்தை 1987 இந்திய-லங்கா உடன்படிக்கை, இந்திய இராணுவ ஆக்கிரமிப்பை முன்னெடுத்த ஏகாதிபத்திய சார்பு இலங்கை, இந்திய முதலாளித்துவ வர்க்கங்கள் சமர்ப்பித்த எதிர்ப்புரட்சிகர முன்னோக்கிற்கு எதிராகவே இதனைச் சமர்ப்பித்தன. தொழிலாளர்வர்க்க கயாதீன அரசியல் முன்னோக்கு இதுவே ஆகும்.

இலங்கைமீலும், ஈழத்திலும், இந்தியாவிலும் முதலாளிகளும், முதலாளித்துவ அரசாங்கங்களும் எதிர்ப்புரட்சிகர முன்னோக்கும், சூழ்ச்சிகளும் மீண்டும் புதுமட்டத்தில் உருவாகியுள்ளன. திரைமறைவில் ஏகாதிபத்தியம் உள்ளது. மறைந்திருந்துகொண்டு அது இந்த எதிர்ப்புரட்சிகர முன்னோக்கையும், சூழ்ச்சியையும் தயாரித்து வருகிறது. ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்காவின் 'சமாதான முயற்சி' என்ற போர்வையின் கீழ் இந்த தயாரிப்பு இடம்பெறுகிறது.

"சமாதானத்தை ஏற்படுத்த முடிந்தளவு தூரம் செல்ல தான் விருப்புவதாக" ஜனாதிபதி கூறியுள்ளார். அமெரிக்க ரைம்ஸ் நியூஸ்லீக் சஞ்சிகைகளும், பிரான்சின் லீமொன், இந்தியாவின் த இந்து பத்திரிகைகளும் இன்று இந்த 'சமாதான முயற்சியை' பிரபலப்படுத்திவரும் சர்வதேச ஊதுகுழல்களில் சில ஆகும். "முழுப்பலத்தையும் பாவிக்க" தயார் என்று சந்திரிக்கா குமாரதுங்கா கூறியுள்ளார்.

ஐக்கியதேசியக்கட்சி அரசாங்கத்தின் இந்த "சமாதான முயற்சிக்கு" தாம் ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளது.

தனியரசுக்கோரிக்கையை கைவிட்டுவிட்டு 'கயாட்சியுள்ள' வடக்கு- கிழக்கு பிராந்தியத்தை பெறத் தாம் தயாராக இருப்பதாக விடுதலைப்புலிகள் தலைமைகள் தம்பக்கத்திலிருந்து அறிவித்துள்ளனர். 'சமாதானம்' 'ஜனநாயகம்' என்பதை தற்போது ஏலத்தில் விட்டபடி பொதுஜனமுன்னணி அரசாங்கமும், விடுதலைப்புலிகளும் தமக்குத் தேவையானபடி பேரம் பேசுகின்றன. இருபுறத்தில் உள்ளவர்களும் முதலாளித்துவ சார்பானவர்களே. 'சமாதானம்', 'ஜனநாயகம்' என்ற பேரம்பேசலின் ஊடாக தத்தமக்கு வேண்டிய லாபம், சலுகைகளைப் பெறும் அடிப்படை வெளிப்படுத்தப்படுகின்றதை காணலாம். அதாவது முதலாளித்துவ தேவையின் அடிப்படையிலான பேரம்பேசலாகும்.

இரு தரப்பினரும் தமக்கு ஏகாதிபத்தியத்தின் அவலனைப்பிலிருந்து மட்டுமே லாபம், சலுகை என்பன கிடைக்கும் என்பதை நன்கறிவர். நிலைமை இவ்வாறு இருக்கையில் தான் சந்திரிக்கா குமாரதுங்காவின் தமும், வே. பிரபாகரனும் சமாதானம், ஜனநாயகத்துக்கான பேரம்பேசலுக்கு தேசிய கதையளப்புகளை முன்வைத்தபடி, வெளிநாட்டு முதலீட்டாளரை தருவிக்கும் "அரசியல் ஸ்திரீத்துவத்தை" ஏற்படுத்தும் இயக்கத்தை ஆரம்பித்துள்ளனர்.

ஏகாதிபத்தியத்தை தத்தமது சார்பில் தலைமிட வைப்பதற்காக இவ்வேளையில் பொதுஜனமுன்னணியும், விடுதலைப்புலிகளும் பெரும் முயற்சியில் இறங்கியுள்ளன.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் யுத்தச் சார்பான தயாரிப்பின் அம்சமாக விளங்கும் "அமெரிக்காவின் குரல்" நிலையத்தை கட்டியெழுப்பும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட பொதுஜனமுன்னணி அரசாங்க வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதீர்காமர் சூட்டோடு குடாக அமெரிக்க ஜனமானரை சந்திக்கச் சென்றார். பொதுஜனமுன்னணி அரசாங்கத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் ஏற்பட்டுள்ள "மோதல் தவிப்பு" உடன்படிக்கைக்கு தமது மகிழ்ச்சியை தெரிவித்த அமெரிக்க இராணுவ செயலாளர் வெரான் கிறிஸ்தோபர் பின்வருமாறு கூறினார்:

"வடஅயர்லாந்து, மத்தியகிழக்கு, தென்ஆபிரிக்கா என்பவற்றில் பழைய சில தடைகள் அகற்றப்பட்டுள்ளதாக எமக்கு புலனாகிறது. சிறிலங்காவின் போர்நிறுத்தம் மேலும் முக்கிய நடவடிக்கையாகும். இக் காரணம் மிகவும் இன்றியமையாத ஒன்றாக விளங்குகின்றன. நாம் நம்புகின்றோம்."

**'சமாதானம்' 'ஜனநாயகம்' என்பதை தற்போது ஏலத்தில் விட்டபடி பொதுஜனமுன்னணி அரசாங்கமும், விடுதலைப்புலிகளும் தமக்குத் தேவையானபடி பேரம் பேசுகின்றன.**

இக் காரணம் அதாவது 'பழைய தடைகள் அகற்றப்படல்' என்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தரகுடன் அவர்களது பொருளாதார, அரசியல் யுத்தத் தேவைகளின் அடிப்படையில் ஏற்பட்டவையாகும். அத்தகைய தேவைகளுக்கே துடிதுடிக்கும் ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகளின் சார்பில் ஐரோப்பிய யூனியனின் சார்பில் ஜனவரி இறுதியில் இலங்கை பற்றி வெளிப்பட்ட அறிக்கை பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

"சிறிலங்கா அரசாங்கமும், விடுதலைப்புலிகளும் கைச்சாத்திட்டு 1995 ஜனவரி 8ம் திகதியிலிருந்து அமுலாகும் மோதல் தவிப்பு ஒப்பந்தத்தை ஐரோப்பிய யூனியன் மிகக் குதூகலத்துடன் ஏற்கின்றன".

தனது எதிர்ப்புரட்சி தயாரிப்புக்களுக்காக ஏகாதிபத்தியவாதிகளின் பக்கபலத்தை பெற மிகவும் அக்கறைகொண்டுள்ள சந்திரிக்கா குமாரதுங்கா ஜனவரி 30ம் திகதிய ஐ. டி. என். தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் "அனைத்துலக சமூகத்திலிருந்து நாம் பெற்றுக்கொள்ளக் கூடிய எந்தவொரு உதவியும் பெரும் உபகாரமாக இருக்கும்" என்றார். ஐக்கியநாடுகளின் பேரிலோ அல்லது வேறெந்த வழியிலோ ஏகாதிபத்திய இராணுவ தலைமீட்டுக்கான நிபந்தனைகள் உருவாக்கும் போக்கும் பேச்சுவார்த்தையிடையே அபிவிருத்திகண்டது. பொதுஜனமுன்னணி அரசாங்கமும், ஏனைய முதலாளிகளும் தமது

தேவைகளை நிறைவேற்ற இனவாத கொலைகாரர் ஆயுதத்தை பயன்படுத்த எந்தவேளையிலும் தயார். 'திவயின்' போன்ற முதலாளித்துவப் பத்திரிகைகளில் இனவாத ஆத்திரமூட்டல் மிகவும் கேடுகெட்ட விதத்தில் எழுச்சி கண்டுள்ளது. 'லீ மொன்' பிரான்சிய முதலாளித்துவ பத்திரிகைக்களித்த பேட்டியில் அரசாங்கத்துக்கு யுத்தத்தை வெல்லவும்முடியும் என்பதை விளக்கிக்கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டது. ஜனாதிபதி குமாரதுங்கா இந்த கடைகெட்ட சிங்கள இனவாத ஆயுதத்தையே தூக்கிப்பிடித்துள்ளார். விடுதலைப்புலிகள் தமக்கு நலன் கிட்டுவதற்காக விசேடமாக ஐரோப்பிய முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு முறைப்பாடு செய்ய முற்படுவதோடு "கயாட்சி" மூலம் ஏகாதிபத்தியத்துக்கு முதலீட்டு பிரதேசத்தையோ, யுத்தமுதாமுக்கான பகுதியையோ வழங்கி தமிழரை சுரண்ட இடமளிக்கவோ தான் விருப்பம் என்று வெளிப்படுத்தவும் கூடும்.

சந்திரிக்கா குமாரதுங்கா அரசாங்கத்தின் சமாதான முயற்சியின் கங்காணிகளாக கச்சைகட்டியுள்ளவர்கள் சமசுமஜ, கம்யூனிசக்கட்சி தலைமைகளே. புத்திஜீவிகள் எனப்படும் கும்பலினைச் சூழ்ந்து இந்தச் சமாதான ஏலம் தொடர்கிறது. நவசமசுமஜவாத பல்லோவாதிகள் தமிழ் முதலாளித்துவக் கட்சிகளால் சமர்ப்பிக்கப்பட்ட வடக்கு- கிழக்கு இணைப்பு உட்பட்ட "4 அம்ச வேலைத்திட்டம்" என்ற முதலாளித்துவ முன்னோக்கினை உச்சாடனம் செய்கின்றனர். முதலாளித்துவவர்க்கமும், அதன் கையாட்களும் ஏகாதிபத்திய தேவைகளை பூர்த்திசெய்யும் மரணக்குழிகளுக்கே வழி கோலுகின்றன. 1987ல் சமசுமஜ, கம்யூனிச, நவசமசுமஜ, இ.தொ.கா துரோகிகள் இந்திய- இலங்கை ஒப்பந்தம், இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக்கு முழுமையாக ஆதரவு வழங்கின இதனூடாகச் சமாதானமும், ஜனநாயகமும் தமிழ் மக்களது இனப்பிரச்சனையும் தீர்க்கப்படும் என்று கூறி வடக்கு- கிழக்கு மக்களையும், தென்மாகாண மக்களையும் மரணக்கிடங்கினுள் தள்ளினர்.

இன்று ஏகாதிபத்தியத்தினதும், இலங்கை முதலாளித்துவத்தினதும் நெருக்கடி மிகவும் உக்கிரம் கண்டுள்ளது. இலங்கை சிங்கள- தமிழ் முதலாளிகள் முதலாளித்துவ முகாமுக்குள் ஒன்றுபட்டு இன்று தொழிலாள- ஒடுக்கப்பட்ட மக்களை அடக்கியொடுக்கவும், தமது காலனித்துவ சுரண்டலையும், ஏகாதிபத்திய தலைமீட்டையும் வேண்டி செயற்படுகின்றன.

தமிழ் இனப்பிரச்சனையை தீர்க்கவும், காலனித்துவ சுரண்டல் தயாரிப்புக்களைத் தேற்கடிக்கவும் முதலாளித்துவத்திலிருந்து கயாதீனமான அரசியல் முன்னோக்கின் அடிப்படையில் தொழிலாள- ஒடுக்கப்பட்ட மக்கள் தொழிலாளர்வர்க்கத் தலைமையின்கீழ் அணிதிரட்டப்படுவது இவ்வேளையில் மிகவும் தீர்க்கமானதாகும். வர்க்க உணர்வுள்ள தொழிலாளர், ஒடுக்கப்பட்ட மக்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட உடனடியாக புரட்சிக்கம்யூனிஸ்ட்கழகத்தில் இணையவேண்டும்.

வடக்கு- கிழக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்று!

இனவாதயுத்தத்தை நிறுத்து!

தமிழீழ- இலங்கை சோசலிசக்குடியரசுக்காகப்போராடு!

# சாரிச ஆக்கிரமிப்பினதும், ஸ்டாலினிச ஒடுக்குமுறையினதும் அடையாளச் சின்னம்.



புதுவருடப்பிறப்பன்று குரோசினி

செச்சேனிய குடியரசின் சுதந்திரத்தை அது பிரகடனப்படுத்தியதைத் தொடர்ந்து அதைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக ரஷ்யாவினால் நடத்தப்படும் இந்த யுத்தமானது வரலாற்றில் ஒரு நீண்ட இரத்தம்தோய்ந்த தேசிய முரண்பாடுகளின் ஒரு புதிய அத்தியாயத்தை காவுகாசில் திறந்துவிட்டுள்ளது. இம் மலைப்பிரதேசம் கருங்கடலுக்கும், கஸ்பியன் கடலுக்கும் இடையேயுள்ளது.

நூறு வருடங்களுக்கும் மேலாக 18ம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை சாரிச குடியரசு ஓர் ஆக்கிரமிப்பு யுத்தத்தை எழுச்சிகொண்ட காவுகாசல் மக்களுக்கு எதிராக, விசேடமாக செச்சேனியருக்கு எதிராக நடத்தியது.

இப்பிராந்தியம் இரு போட்டி முடியரசுகளான ரஷ்ய சாரினதும், துருக்கி ஒட்ட்மனினதும் எல்லைகளில் அமைந்துள்ளன. இந்தப் பிரதேசம் மொஸ்கோவின் எதேச்சாதிகார ஆட்சியாளர்களினால் "காட்டு மனிதர்கள்" வாழும் ஒரு எல்லைப்புற பிரதேசமாகவே கணக்கிலெடுத்துக்கொள்ளப்பட்டது. ரஷ்ய ஆட்சிக்குக் கீழ் ஜோர்ஜியாவையும், ஆர்மேனியாவையும் இணைத்துக்கொள்வதும், அதேசமயம் துருக்கியை இவ்விடயத்தில் தலையிடாதவாறு தடுப்பதும், ரஷ்யாவின் ஆளுமையைப் பலப்படுத்துவதற்கான ஓர் தேவையான நடவடிக்கை என சார் கண்டார்.

காவுகாசில் முதலாவது பெரிய யுத்தம் ரஷ்யாவால் துருக்கிக்கு எதிராக 1828-29 களில் நடைபெற்றன. அப்போரில் போற்றியும் (Poti) அனாபாவும் (Anapa) ஆக்கிரமிக்கப்பட்டு ஜோர்ஜியாவின் முஸ்லீம்கள் தோற்கடிக்கப்பட்டனர். செச்சேனியாவும் (Chechnya) சேர்காசியாவும் (Circassia) அதன் வரிசையில் ஆக்கிரமிக்கப் படாமலே இருந்தன. சேர்காசியாவில் துருக்கி முடியாட்சியுடன் பிணைந்திருந்த நிலப்பிரபுத்துவ வர்க்கத்தைச் சேர்ந்த பேய்ஸ் (Beys) என்போரும், நிலச்சொந்தக்காரர்களுடைய இங்கு ஆட்சி செய்தனர். செச்சேனியர்கள் காடுமண்டிய மலைப்பிரதேசங்களில் வாழ்ந்தனர்.

சுதந்திரமாக சமய அடிப்படைவாதிகளான முறிடீஸ்ட் (Muridist) இயக்கத்தினை பின்பற்றினர். ரஷ்யர்கள் செச்சேனியாவின் தலைநகராகவிருந்த கிம்றியை (Gimri) கைப்பற்றியதைத் தொடர்ந்து இமான் மூறிட் (Iman Murid) கொலைசெய்யப்பட்டார். ஆனால் அதேசமயம் அவரைப் பின்பற்றிவந்த சாமில் (Shamil) என்பவரால் ரஷ்ய ஆக்கிரமிப்பாளருக்கு எதிராக மீண்டும் ஒரு கொரில்லாப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இது ஒரு இருபது வருடங்களுக்கு நீண்டது.

சாமிலின் படைகள் ரஷ்யாவுக்கு பலத்த இழப்புகளை உண்டாக்கி 1843ல் செச்சேனியா முழுவதையும் திருப்பிக் கைப்பற்றினர். இரண்டு வருடங்களுக்குப் பின்னர் சார் அப்பிராந்தியத்தை மீளவும் கைப்பற்றுவதற்காக டாகோ-படையெடுப்பு என்பதின் கீழ் 30,000 இராணுவத்தை குவித்தார். இதன் விளைவு மிகவும் பரிதாபகரமான இராணுவப்

பேரழிவாக மாறியது. இதில் 4000 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் இராணுவத்துக்கு அனுப்பிய அணைத்து இராணுவத் தளபதங்களும் கொரில்லாப் படைகளால் கைப்பற்றப்பட்டது. 1853ல் கிறீமியன் யுத்தம் (Crimean War) ஆரம்பிக்கும் வரைக்கும் செச்சேனியனைத் தோற்கடிக்க முடியாமலே இருந்தது.

1856ல் போரின் இறுதியில் மொஸ்கோ செச்சேனியாவுக்கும் அதன் அண்டை நாடான டாகெஸ்தானினிற்கும் (Daghestanis) எதிராக தனது பெருவாரியான துருப்புக்களைக் குவித்தது. இந்த நீண்டகாலப் போர் செச்சேனியன் மக்கள்மீது பாரிய தாக்கத்தினை உருவாக்கியது. அந்த நாட்களின் குறிப்புகளின்படி 1847-1850 வரையிலும் ஒட்டுமொத்தமான சனத்தொகையில் இவர்கள் அரைவாசியாகக் குறைக்கப்பட்டனர். அதற்குப் பின் 1860ல் மேலும் ஒரு அரைவாசி சனத்தொகை சாரின் இராணுவத்தால் அகதிகளாக்கப்பட்டதாலும்,



சார் அலெக்சாண்டர் II

ஜோசெப் ஸ்டாலின

பொரீஸ் ஜெல்சின்

படுகொலை செய்யப்பட்டதாலும் குறைக்கப்பட்டது. சாமிலின் ஆயுதப்போராட்டங்கள் முடிவிற்கு வந்ததன் பின்னரும் 1867லும் அதைத்தொடர்ந்து 1877லும் ரஷ்யாவுக்கும், துருக்கிக்கும் இடையிலான போரின் விளைவுகளால் புதிய எழுச்சிகள் உருவாகியது. இந்த எழுச்சிகள் ரஷ்ய ஆக்கிரமிப்பாளருக்கு எதிரான வெறுப்பினால் தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. இந்த ஆக்கிரமிப்பாளர்கள் வளமான நிலங்களை பறித்தெடுத்து கோசாக் (Cossack) குடியேற்றங்களுக்கும், இராணுவத்திற்கும், அரசு உத்தியோகத்திற்கும் வழங்கினர். அதேநேரத்தில் செச்சேனியரை கரண்டுவதுடன் வனாந்தரங்களுக்கு விரட்டியடித்தனர்.

1905ம் ஆண்டின் ரஷ்யப் புரட்சியானது செச்சேனியாவில் மற்றுமோர் ஆயுதப்போராட்டத்தின் எழுச்சியைத் தோற்றுவித்தது. இவ் யுத்தத்தில் மக்கள் தாம் இழந்த நிலத்தை மீட்பதற்காக போராடினர். இப் புரட்சியின் தோல்வியால் சார் அரசாங்கம் பல எழுச்சியாளர்களை படுகொலை செய்தது. ஏனையோரை சைபீரியாவுக்கு நாடுகடத்தியது.

1917ன் பெப்ரவரிப் புரட்சி செச்சேனியரையும் ஏனைய வட காவுகாசல் மக்களையும் ஓர் புதிய போராட்ட வாழ்க்கைக்காக விழித்தெழப்பண்ணியது. ஆனால் சாரிச கொடுங்கோன்மையின் வீழ்ச்சி எவ்விதத்திலும் ரஷ்யாவின் "தேசங்களின் சிறைச்சாலையின்" மதில்களை நொருக்கவில்லை.

ரஷ்ய முதலாளித்துவம் அது ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிந்தும் மறுபக்கத்தில் தொழிலாளர்வர்க்கத்தின் எதிரில் கிலிகொண்டும் ரஷ்யப் புரட்சியின் முதலாளித்துவம் - ஜனநாயக கடமைகளை நிறைவேற்ற சக்தியற்றது என்பதனை நிரூபித்தது. தற்காலிக அரசாங்கம் முன்னைய முடியாட்சியின் கொள்கைகளை கெட்டியாகப் பிடித்திருந்தது. தேசியங்களை ரஷ்யமயமாக்கும் அரசியலைத் தொடர்ந்தது. ரஷ்ய அடக்குமுறைக்கு எதிராக கிளர்ந்து எழுந்தவர்களை ஜோர்மனியின் ஏஜென்டுகள் என குற்றம் சாட்டியது.

## சோவியத் ஆட்சியும், தேசியங்களும்.

ஒடுக்கப்பட்ட மக்களின் சுயநிர்ணய உரிமைக்குப் போராடிய போல்கவிக் குகளால் தலைமை தாங்கப்பட்ட சோவியத் அரசாங்கமானது

உடனடியாக ரஷ்ய மக்களின் உரிமைகளுக்கான பிரகடனத்தை நிறைவேற்றியது. இது அனைத்து மக்களின் சமத்துவத்தையும், தேசிய, மத ரீதியிலான விசேட உரிமைகளை இல்லாதொழிக்கவும், பிரிந்து போகும் வரையிலான சுயநிர்ணய உரிமையையும் உறுதிசெய்தது. புரட்சியின் சில கிழமைகளின் பின்னால் லெனினால் கையெழுப்பம் இடப்பட்ட அறிக்கை ரஷ்யாவினதும், கிழக்கையும் சேர்ந்த முஸ்லீம் தொழிலாளர்களுக்கான அறைகூவல் பிரகடனப்படுத்தியது:

"ரஷ்யாவைச் சேர்ந்த முஸ்லீம்களே, வொல்காவையும், கிறீமியாவையும் சேர்ந்த தார்தர்களே (Tartars) சைபீரியாவையும், ரேக்ஸ்தானினதும் (Turkestan) கிர்க்கிஸ் (Kirgiz)இனதும் சார்ஸ் (Sarts) களே, கவுஸ்காசிற்கு அப்பாலிருக்கும் துருக்கிகளே, தார்தர்களே, செச்சேனியர்களே, மலைப்பிரதேச கொசாக்குகளே! உங்கள் அனைவருடைய பள்ளிவாசல்களும், புனிதஸ்தலங்களும் நொருக்கப்பட்டுள்ளன. உங்கள் நம்பிக்கையும், பழக்கவழக்கங்களும் சாரினதும், அடக்குமுறை ரஷ்யாவினதும் கால்களால் நசுக்கப்பட்டுள்ளன. இப்பொழுதுமுதல் உங்களுடைய பண்பாடு, பழக்கவழக்கங்கள் உங்களுடைய தேசிய, கலாச்சார கட்டுமானங்களுக்கும் எக்காலத்திற்குமான சுதந்திரம் கிடைத்துள்ளது. உங்களுடைய தேசியவாழ்க்கைக்கு எதுவிதமான பின்னடைவுகளுமில்லாமல்

கட்டியெழுப்பங்கள். இது உங்களுடைய உட்களுடைய உரிமை ரஷ்யாவிலுள்ள மரம் மக்களினது உரிமைகளைப் போன்றதே புரட்சியின் பலத்தினாலும், தொழிலாளர் வர்க்களது சபைகளின் விவசாயிகளினது பிரதிநிதிகளினது பாதுகாக்கப்படும்."

வடக்கு கவுஸ்காசில் உள்ள ஏழு பிராந்தியங்களைப் போலவே செச்சேனிய மோசமாகப் பின்தங்கிய நிலைமைகளில் முதலாவது தொழிலாளவர்க்கப் புரட்சிய்தான் எப்பட்டது. ஒரு சே முதலாளித்துவமோ அல்லது ஒரு பல தொழிலாளவர்க்கமோ இந்த மண்ணின் தோன்றியிருக்கவில்லை. ஆரம்பத்தில் தேசிய உணர்வுகள் மதவாதிகளாலும், நிலப்பிரபுத்துவத்தினாலும் பிற்போக்கான வழி திசைநிரப்பப்பட்டது.

செச்சேனியர்கள் உள்நாட்டு ரஷ்யர்களை கொசாக்குகளையும் சோவியத் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் என்ற தவறான கணிப்பீட்டினால், அரசிற்கு எதிராகத் திரும்பினர். டெனிக்கின் (Denikin) வெண்படைகள் இந்தச் சக்தியை ஒன்று திரட்டி தெற்கு ரஷ்யாவில் தங்கக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர செச்சேனியப் பிரிவுகள் செம்படையுடன் இணை இவர்களைத் தோற்கடித்தனர்.

செம்படையினரின் வெற்றியுடன் சோவியத் அரசாங்கம் தன்னாட்சி உரிமையுள்ள மலைப்பிரதேச சோவியத் சோசலிசக் குடியரசுகளை நிறுவியது. செச்சேனியர், இங்குசி (Ingushi), ஒசெடியர்கள் (Ossetians) இ கபருடினர் (Kabardians), பல்காரர் (Balkars), கராகாய் (Karachai) ஆகிய தேசிய இனங்களின் தங்கள் சொந்த பிராந்தியங்களை உள்எடக்கியதாகவிருந்தது. ரஷ்ய, ஒட்டோ முடியாட்சியினரால் கடந்த காலங்களில் ஒருவருக்கெதிராக ஒருவர் ஏவிவிடப்பட்ட பல இனமக்களை ஐக்கியப்படுத்தியது. சோவியத் தேசிய இனங்கள் மேலான போல்கவிக் குக்கொள்கைகளின் முற்போக்கான உள்ளடக்கத்து ஒன்றிணைந்திருந்தது.

இந்த மக்களில் எந்தவொரு பிரிவினருக்குத் தேசிய சுதந்திரம் என்பது ஒரு வரட்கற்பனையாகும். இது இவர்களை ஏதாவது ஏகாதிபத்தியத்தின் கை அடிபணியப்பண்ணுவதற்கு வழி திறந்திருக்காத சோசலிச சமுதாய தேசங்களின் சமத்துவ அடிப்படையிலான சுயமான ஐக்கியமானது மக்களை கிழக்கின் ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னெப்பொழுதும் கண்டிராத அளவிற்கு தொழிற்துறை வளர்ச்சியினையும், கலாச்சாரத்தினதையும் வெற்றிகொள்வதற்கு வழிவகுத்தது.

சோவியத் அரசாங்கம் இந்தப் பிரதேசங்களைப் பள்ளிக்கூடங்கள், மருத்துவவசதிகள் விஞ்ஞானபூர்வமான விவசாயம் ஆகியவற்றை மட்டுமல்ல முதல்தடவையாக இந்த மக்கள்

## சேனியாவில் யுத்தம்

திற்கு அவர்களது மொழிகளின் எழுத்து வகையையும் அறிமுகம் செய்தது. கவுக்காசஸ்தின் மக்களினது பொருளாதார, கலாச்சார, நினை உயர்த்தியது ஒரு சந்தேகமும் மல் ஒக்டோபர் புரட்சியின் பாரிய வெற்றிகளில் தும்.

### ஸ்டாலினிசம் சீரழிவு

ஸ்டாலினிசத்தின் எதிர்ப்பு புரட்சிக் ம்சமானது தேசியப்பிரச்சனை தொடர்பாக மான கொடுரத் தன்மையை வெளிப்படுத்தியது. ன் விபரித்த மாதிரி ஜோர்ஜியா தொடர்பாக லினது "முழுக்க முழுக்க மகாருஷ்ய வாதப் பிரச்சாரமானது" லெனினது மரணத்திற்கு ன் கட்சியின் அதிகாரச் சீரழிவிற்கெதிரான து போராட்டத்தின் கூர்மைப்படுத்தப்பட்ட யாகியது.

ஸ்டாலினின் தலைமையின் கீழ் ாரத்துவம் தேசியசிறுபான்மையினரின் மகளின்மேல் படுமோசமான தாக்குதல் செய்தது. பவடிவம் சோசலிச உள்எடக்கம்" என்ற த்தின் கீழ் தேசியசுயநிர்ணய உரிமையை ஒருவித மும் இல்லாமல் வெறுமையாக்கியதுடன் இந்த னை மொஸ்கோவிலிருந்து வழிநடத்தப்படும் ஸ் ஆட்சிக்கு கட்டுப்படுத்தியது.



1942ல் வடக்கு கவுஸ்காசில் நாசிகளுக்கு எதிராக போராட பயிற்சிபெறும் இளம் விவசாயத் தொழிலாளர்கள்.

பெரிதானவை அல்ல.

நாசிகளின் ஆக்கிரமிப்பிலிருந்து வடக்கு கவுக்காசானது விடுதலை செய்வதற்கான வெற்றிகரமான சோவியத் போராட்டத்தினைத் தொடர்ந்து ஸ்டாலினது ஆட்சியானது ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட்ட ஆறு தேசிய சமூகங்களை இந்தப் பிரதேசங்களிலிருந்து நாடுகடத்துவதற்கு ஆரம்பித்தது. செச்சேனியர், கிரேமிய தார்த்தர்கள் (Crimean Tartars), கராக்காய், பால்காரர், இன்கூசியர், கல்முக்ஸ் (Kalmuks) ஆகிய இந்த ஆறு தேசியசமூகங்களுடன் வொல்கா ஜெர்மானியர்கள் (Volga Germans), துருக்கியர், குர்டிஷ், காம்சில்ஸ் (Khemshils), ஜோர்ஜியாவின் அசபாட்சானியரும் அவர்களது பாரம்பரிய நிலங்களிலிருந்து விரட்டப்பட்டனர்.

### தேசியசிறுபான்மையினரை

#### நாடுகடத்துதல்

1944ன் மாசிமாதத்தில் ஸ்டாலினின் அரசியல் பொலீஸ் பிரிவினர் சாதாரண துருப்புக்களின் சீருடைமில் செச்சேனியக் குடியரசுக்குள் சென்றனர். செம்படைமினரின் தினத்தினைக் கொண்டாடுவது என்ற போர்வையில் கிராமத்து மக்களை ஒரிடத்தில் கூட்டி அவர்களை சுற்றிவளைத்த நிலையில் மொஸ்கோவின் நாடுகடத்தும் உத்தரவினை வாசித்தனர். பல இடங்களில் இதற்கு எதிர்ப்பும், ஆர்ப்பாட்டமும் உருவாகுகையில் நிராயுதபாணியான மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இப்படைகள் சுற்றிவளைக்கப்பட்ட மக்களை குளிக்காலத்தின் நடுப்பகுதியில் மிருகங்களை ஏற்றியிருக்கும் வாகனங்களிலும், பொருட்களை ஏற்றியிருக்கும் புகையிரதப் பெட்டிகளிலும் அடைத்தனர். இரண்டு கிழமைகளுக்குமேல் எடுத்த இந்தப் பயணமானது இவர்களை சோவியத் ஆசியாவின் தண்டனை வேலை முகாம்களுக்கும், விசேட குடியிருப்புப் பிரதேசங்களுக்கும் கொண்டு சேர்த்தது. இவர்களில் 50 வீதமானோர் இந்த பலாத்காரமான நாடுகடத்தலின்போது கொல்லப்பட்டனர் சில தடவைகளில் கரும்குளிரினாலும், தொற்றுநோயாலும் முழு பிரயாணிகளும் கொல்லப்பட்ட நிலையில் புகையிரதங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. இந்த

இனவழிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டு இரண்டு வருடங்களின் பின்னர் இஸ்வெஸ்தியா (Isvestia) பத்திரிகை உத்தியோகபூர்வமான ஒரு விளக்கத்தினைப் பிரசுரித்தது. இது செச்சேனிய-இன்கூஷ் (Chechen-Ingush) தன்னாட்சி சோவியத் சோசலிசக் குடியரசு "அழிக்கப்பட்டு" செச்சேனியர் "சோவியத்தின் ஏனைய பகுதிகளில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்." என பிரகடனப்படுத்தியது. செச்சேனியர்கள் நாசிகளுடன் சேர்ந்து காட்டிக் கொடுத்தனர். "தந்தைநாட்டிற்கு துரோகம் செய்த இவர்களிற்கு எதிராக மக்கள்தொகையினரின் ஏனைய பகுதியினர் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்பது இதற்கான காரணமாகக் காட்டப்பட்டது.

யார் இந்த தண்டனைக்குரிய பயங்கரமான "துரோகிகள்"? நாடுகடத்தல் தொடர்பான ஆவணங்கள் காலநடைகளை ஏற்றியிருக்கும் வாகனங்களுக்குள் தள்ளப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை இருபது வீதத்திற்கு மேற்படவில்லை. என்பதை சுட்டிக்காட்டுகின்றன. ஆண்களில் பெரும்பான்மையோர் வயதானவர்கள். முழுப்பேரில் எண்பது வீதமானோர் பெண்களும், குழந்தைகளும். நாடுகடத்தப்பட்ட மக்கள் வாழ்ந்த பெரும்பான்மையான பிரதேசங்களுக்கு ஜோர்ஜியானது படைகள் சென்றிருக்கவேயில்லை. காட்டிக்கொடுப்பு என்ற குற்றச்சாட்டு அதிகாரத்துவம் தனது ஆட்சிக்கும், சமூககருத்துக்கும் ஆபத்தெனக்கருதிய தேசிய சிறுபான்மை இனத்தினரை அழித்தொழிக்க பயன்படுத்திய ஒன்றாகும். ஸ்டாலினின் தலைமையின் கீழ் போல்கவிக்குகளினது தேசியக் கொள்கை நிர்மூலமாக்கப்பட்டு சார் மன்னன் காலத்திய மகாருஷ்ய தேசியவெறி வஞ்சம் தீர்க்கும் வகையில் புதுப்பிக்கப்பட்டது.

ஒக்டோபர் புரட்சிக்கு தலைமைநாங்கிய போல்கவிக்கட்சியின் முழுத்தலைமுறையையும் உடல் ரீதியாக அழித்தொழிப்பதனை நியாயப்படுத்துவதற்கு பாவித்த சித்தாந்த போலித்தனங்களும், வரலாற்றை மாற்றி எழுதுதலும், பொய்வழக்குகளும் - ட்ரொக்சி விபரித்த மாதிரியான இந்த "ஸ்டாலினிசம் பள்ளிக்கூடத்தின் மோசடிகள்" வடக்கு கவுஸ்காசின் சிறிய தேசங்களை இல்லாதொழிப்பதற்கு செய்யப்பட்ட முயற்சியில் பாவிக்கப்பட்டது. அதிகாரத்துவம் மிகச் சாதாரணமாக புதிய வரைபடங்களை கீறியது அதில் முன்னாள் தன்னாட்சி உரிமையுடைய சோவியத் சோசலிசக்குடியரசுகள் தவிர்க்கப்பட்டிருந்தன. சிறிய,


பெரிய நகரங்களின் பெயர்கள் "ரஷ்யமயமாக்கப்பட்டன." இதன்மூலம் இங்கே வாழ்ந்த மக்களின் சிந்தனைகளில் இவ்வியங்களை அழித்தொழிக்க முயற்சிசெய்யப்பட்டது. நீண்டகாலத்திற்கு முன்னர் மரணமான செச்சேனியத் தலைவர் சாமில் தொடர்பான அவதூறுப் பிரச்சாரத்தினை ஸ்டாலினின் "சித்தாந்தவாதிகள்" தொடக்கிவைத்தனர்.

சோவியத்தின் வரலாற்றுப் புத்தகங்களில் தேசியசிறுபான்மை இனங்களை பாதுகாப்பதற்காக சாரின் அடக்குமுறைக்கு எதிராக போராடிய மாவீரர் என்று இவரைப்பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. இவர்கள் இதனை சாமில் துருக்கியினதும், பிரித்தானிய ஏகாதிபத்தியத்தினதும் நிலப்பிரபுத்துவக் கையாள் எனவும் கவுக்காசை ரஷ்யாவுடன் "முற்போக்காக" இணைப்பதை எதிர்த்தவர் எனவும் மாற்றிவிட்டனர். பிரதானமாக இந்த எழுத்துக்களில் ஒருமுறை தன்னும் செச்சேனியன் என்ற சொல்லை இந்த ஸ்டாலினிசக் கொலைகாரர்கள் பாவிக்கவில்லை. இந்த மக்கள் குறிக்கூடாதவர்களாக கருதப்பட்டனர்.

### குருச்சேவின் இரகசியப் பேச்சு

செச்சேனியருக்கும் ஏனைய தேசியஇனங்களுக்கும் எதிராகச் செய்யப்பட்ட கொடுரங்களைப்பற்றிய முதலாவது உத்தியோகபூர்வமான தகவல்கள் முதல்தடவையாக 1956ல் குருச்சேவின் இரகசியப் பேச்சுடன் வெளிப்படுத்தப்பட்டது. அவர் பேசுகையில் "சோவியத்யூனியன் நியாயமான முறையில் ஒரு பலதேசிய இனங்களின் ஆட்சிக்கான முன்மாதிரி எனக் குறிப்பிடப்பட்டது. ஏனெனில் நாங்கள் நடைமுறையில் தேசங்களது சமத்துவத்தையும், நட்பையும் நாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் எங்களது மகத்தான தந்தை நாட்டில் பின்பற்றுகிறோம்.

"ஸ்டாலினால் தொடக்கிவைக்கப்பட்ட மிகப்பூதாகரமான இந்த நடவடிக்கைகள் சோவியத் அரசின் தேசியஇனக் கொள்கை தொடர்பான லெனினிசக் கோட்பாடுகளை மோசமான முறையில் மீறியதன் விளைவாகும். தங்களுடைய இடங்களிலிருந்து முழுத்தேசங்களின் மக்களையும், கம்யூனிஸ்ட்டுக்களையும், கொம்சோமோல்களையும் (Komsomols) இவர்களுடன் சேர்த்து நாடுகடத்தியதைத்தான் குறிப்பிடுகின்றேன்.



நாடுகடத்தல் செய்யப்படவில்லை.....

“தனியே மார்க்சிச-லெனினிசவாதிகள் மட்டுமல்ல பொதுஅறிவுள்ள எந்த மனிதனுக்கும் கூட விளங்கிக்கொள்ளமுடியாது எப்படி ஒரு முழுத்தேசமும் பகையான நடவடிக்கைகளுக்கு பொறுப்பாளிகள் என்று குற்றம் சாட்டமுடியும் என்பதை. எப்படி தனிமனிதர்களது அல்லது குழுக்களது விரோத நடவடிக்கைகளுக்காக பெண்களையும், குழந்தைகளையும், வயோதிபரையும், கம்யூனிஸ்ட்டுக்களையும், கொம்சோமோல்களையும் குற்றம் சாட்டி அவர்களுக்கெதிராக பாரிய அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டு கொடுமைப்படுத்த முடியும்”

குருச்சேவின் “வெளிப்படுத்தல்கள்” ஸ்டாலினிச அதிகாரத்துவத்தின் அனைத்துக் குற்றங்களையும் ஸ்டாலின் என்ற தனிமனிதனின் மேல் சுமத்துவதற்காக வேண்டுமென்று செய்யப்பட்ட திசைதிருப்பலாகும். சோவியத்தின் தேசியஇனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொடுமிகள் அதிகாரத்துவ ஒட்டுண்ணித்தட்டானது தொழிலாளவர்க்கத்திடமிருந்து அரசியல் அதிகாரத்தை பறித்தெடுத்துக் கொண்டதுடன் பின்னிப்பிணைந்திருக்கின்றது.

தேசியக்கலாச்சாரம் தொடர்பான தன்னாட்சி வடிவங்களை அதிகாரத்துவம் தகர்க்க முன்வந்தது பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தின் அனைத்து அடையாளங்களையும் அழித்தொழிப்பதன் ஒரு பகுதியேயாகும். இதனது நோக்கம் அரசியல் அதிகாரத்தின்மீது அதிகாரத்துவத்தின் ஏகபோகத்தை நிறுவுவதில் தங்கியிருந்தது.

குருச்சேவினது பேச்சானது இந்தக் கொள்கைகளின் விளைவாகப் பாதிக்கப்பட்டவர்களின் செச்சேனியர், இன்கூசி, பால்காரர், கராக்கி, கல்மிச்சஸ் ஆகியோரையே மட்டுமே குறிப்பிட்டது. கிரேமியத்தார்தர்களைப் பற்றியோ, வெல்கா ஜேர்மனியர்களைப் பற்றியோ, மெஸ்கைற்றியாளர்களைப் பற்றியோ (Meskhetians) ஒன்றும் குறிப்பிடவில்லை. இந்த மக்களை அதிகாரத்துவம் ஒருபோதும் நாடு திரும்ப அனுமதிக்கவில்லை. இன்றுவரை இவர்கள் நாடுகடத்தப்பட்ட நிலைமில்லையே இருக்கின்றார்கள். இந்த நாடுகடத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு பதின்மூன்று வருடங்களின் பின்னர் 1957ல் மெஸ்கோ செச்சேனியத் தன்னாட்சிக் குடியரசை மீளமைக்கும் இராணுவவீதியான தேவைகளின் வெளிப்பாடாக இந்த

உத்தரவினை வழங்கியது. அடுத்த சில வருடங்களுக்குள் 400,000 ற்கும் மேற்பட்ட செச்சேனியர்கள் ஆசியாவின் முகாம்களிலிருந்து தங்களது பிரதேசங்களுக்குத் திரும்பினர்.

பல பத்து வருடங்களாக இந்த தேசிய சிறுபான்மையினருக்கு மேற்கொள்ளப்பட்ட கொடுமைகள் வெறுமனே சம்பிரதாயத்திற்கான இந்த “புனரமைப்பு” இனால் நிவர்த்தி செய்யப்படமுடியாதவை. வடக்கு கவுக்காசஸில் தேசியமுரண்பாடுகள் தொடர்ந்தும் கொதித்துக்கொண்டிருந்தன. இந்தப் பிரதேசங்கள் தொடர்ந்தும் சோவியத்தியின் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய பிரதேசமாகவே இருந்தது.

ஸ்டாலினிச அதிகாரத்துவத்தின் இறுதிக் குற்றச்செயலாக சோவியத்தியினின் 1991ல் கலைக்கப்பட்டதுடன் செச்சேனியா ஒரு தலைப்பட்சமாக ரஷ்யாவிலிருந்து சுதந்திரத்தைப் பிரகடனம் செய்தது. செச்சேனிய முதலாளித்துவத்தின் நலன்களைப் பிரதிநிதிப்படுத்தும் ஒரு சர்வாதிகார ஆட்சி உருவாக்கப்பட்டது.

இந்த முதலாளித்துவமானது இந்தப் பிரதேசத்தின் தேசியஒடுக்குமுறை வரலாற்றை தனது நீண்டகால நோக்கமான வெளிநாட்டு மூலதனங்களுடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கு சாதகமாகப் பாவித்தது. மொஸ்கோவின் முதலாளித்துவத்தை மீளமைக்கும் ஆட்சியானது உருவாகிக் கொண்டிருக்கும் ரஷ்ய முதலாளித்துவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கவுக்காசஸ் பிரதேசத்தின் பாரிய எண்ணெய் வளங்களைக் கொண்டுவரும் நோக்கில் இந்த சுதந்திரப் பிரகடனத்தை சட்டவிரோதமானதென அறிவித்தது.

தற்போது தனது நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக ஒரு இரத்தம் தோய்ந்த இராணுவ முற்றுகையை மேற்கொண்டுள்ளது. தற்போது செச்சேனிய நெருக்கடிகளின் மத்தியில் கவுக்காசஸின் சிக்கலான தேசியப் பிரச்சனைகளை ஏகாதிபத்தியத்தாலும், மேற்கத்தைய எண்ணெய் ஏகபோக்களாலும் இந்தப் பிரதேசங்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து சுரண்டுவதற்கான ஒரு கருவியாகப் பாவிக்கும் ஆபத்து நிறைந்திருக்கின்றது. இது பலதேசிய இனங்கள் செறிந்து வாழும் இந்த சிறு பிரதேசங்களில் ஒரு தொடர் சகோதர யுத்தங்கள் வெடிப்பதற்கான வழியை மட்டுமே திறந்துவிடுகின்றது.

## தாதிமார்களையும், டாக்டர்களையும் முட்டிமோதவைப்பதை நிறுத்து!

தாதிமா சங்கத்தலைவர்களும், அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத் தலைவர்களும் தாதிகளையும், டாக்டர்களையும் ஆளுக்காள் எதிராக முட்டிமோதவைக்கும் ஆத்திரமூட்டும் இயக்கமொன்றை ஆரம்பித்துள்ளனர். இவ்விரு சங்கங்களதும் தலைவர்களும் இன்று பொதுஜனமுன்னணி அரசாங்கத்தின் அரசவேட்டைக்கான நிலைமைகளைச் சிருஷ்டிப்பதில் ஈடுபட்டுள்ளனர்.

தாதிமார்கள் கடமையிலிருந்து தவறின் படுக்கை அட்டையில் குறித்து வைக்கும்படி வைத்திய அதிகாரிகள் சங்கத்தலைமை தனது அங்கத்தவர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இதனால் மகரகம் புற்றுநோய் ஆஸ்பத்திரியிலும் காவி கராபிட்ய, மஹமோதர ஆஸ்பத்திரிகளிலும் மோதல்கள் ஏற்பட்டுள்ளன. தாதிமார்கள் தமக்கு உடல் ரீதியில் தாக்குதல் நடாத்த முற்பட்டதாக வைத்திய அதிகாரிகள் சங்கம் பொலீசுக்கு முறைப்பாடு செய்துள்ளதோடு, இதையிட்டு பொலீசார் உடனடியாகத் தலையிடவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

இதற்கிடையே தாதிமார்களை பிளவுபடுத்தும் பொருட்டு பெப்ரவரி 2ம் திகதி சிறிலங்கா ஐக்கிய தாதிமா சங்கம் என்ற பேரில் ஒரு கருங்காலி தொழிற்சங்கத்தை திணிக்க பொதுஜனமுன்னணி அரசாங்கத்தின் கைக்கூலிகள் ஈடுபட்டதோடு, அதன் ஆரம்ப வைவவத்திற்கு சகாதார அமைச்சர் பவுசியும், வைத்திய அதிகாரிகள் சங்கத்தலைவர் டாக்டர் லலித் சந்திரதாசவும் அழைக்கப்பட்டிருந்தனர். இப்பூதிய சங்கம் அரசாங்கத்தின் ஆதரவுடனேயே அமைக்கப்பட்டுள்ளது.

சகாதார அமைச்சர் பவுசி 400 தாதிமார்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை

கையளிக்கப்போவதாகக் கூறி தாதிமார்களுக்கு எதிரான ஒடுக்குமுறை பொலீசு உயர்த்தியுள்ளார். இதற்கு தாதிமா சங்கத்தலைவர் முருக்தேட்டுவ ஆனந்ததேரின் ப 800 டாக்டர்களுக்கு எதிராகத் த குற்றச்சாட்டுக்களைச் சமர்ப்பிக்கப் போவதாக கூறிக்கொண்டுள்ளதுதான்.

தொழிற்சங்கத் தலைவர்களைக்கொள்கின்றவிட்டுள்ள ஆத்திரமூட்டல்கள் டாக்டர்களுக்கும், தாதிமார்களுக்கும் மற்ற சகல சகாதார ஊழியர்களுக்கும் எதிரவேட்டைகளுக்கு அரசாங்கம் பயன்படுத்துவ நிச்சயம் சகாதார சேவையை வெட்டியத ஏற்பட்டுள்ள டாக்டர்கள், தாதிமார்கள் மற்ற ஊழியர்கள் தட்டுப்பாடு, மருந்து வகைகள் பற்றாக்குறைகள், வசதிகள் இல்லாமைய உருவாகியுள்ள பிரச்சினையே இர ஆத்திரமூட்டல்களை தூண்டிவி வழிவகுத்துள்ளது.

முதலாளித்துவ அரசாங்கத்தி திட்டங்களை சகாதார ஊழியர்கள் மீ திணிக்கப் போடப்பட்டுள்ள திட்டங்களுக் எதிராக சகாதாரத்துறையின் சக பிரிவுகளையும் சேர்ந்த தொழிலாளர்க கைகோர்த்துக் கொள்வதும் மற்று தொழிலாளர்- ஒடுக்கப்படும் மக்களுட ஐக்கியப்பட்டு நிற்பதற்குமான காலம் கதவை தட்டுகின்றது. பொதுஜனமுன்னணி அரசாங்கத்தினதும், தொழிற்சங்க தலைவர்களதும் பொறிக்க கிடங்குகளில் வீழ் விடாமல் நனவான பகுதியினர் போராட் ஐக்கியத்தினை உருவாக்கவும், அதற்கா வேலைத்திட்டத்தினை தயார் செய்யவு முன்வரவேண்டும்.



தென் இலங்கையில் வேலைநிறுத்தம்செய்யும் தொழிலாளர்கள்.

ந்தியா:

# பீசி ஆலையின் ட்ரொஸ்கிச தொழிலாளி வலைநீக்கம்.

தொழிலாளர் கழகத்தின் உறுப்பினரான ராஜ்குமார் சென்னையில் பகிங்ஹாம் அன்ட் தொழிற்சாலைமீன் (பீசி) நிர்வாகத்தால் பழக்கம் செய்யப்பட்டார். பீசி தொழிலாளர் கழகம் நான்காம் அகிலத்தின் கருவிக் குழுவுடன் அரசியல் ஐக்கியம் இந்தியாவில் ட்ரொஸ்கிச கட்சியை அழிப்ப செயல்படுகின்றது.

மோசஸ் ராஜ்குமார் பீசி மில்லில் 28 வருடம் பிந்த தொழிலாளி ஆவார். பிரிவு அதிகாரியின் சில் அடித்தார் என்ற பொய் குற்றச்சாட்டின் 1992 நவம்பர் 1ம் திகதி முதல் 21 மாதம் இடைநிறுத்தம் செய்யப்பட்டார். மோசஸை பிவிருந்து நீக்க "தற்காலிக" தீர்மானமொன்று உட்கொண்ட கடந்தவருடம் செப்டம்பர் 11ம் நிர்வாகம் அவருக்கு அறிவித்தது. அவரை நீக்கம் செய்தால் ஆலையினுள் அசம்பாவிதம் பறும் எனவும் 116 வருடம் பழைமை வாய்ந்த ஆலையை மூடும் திட்டம் கடிக்காளாகும் எனவும் எண்ணிய நிர்வாகம் அந்த தை" நடைமுறைப்படுத்துவதை

ஒத்திவைத்து வந்ததுயூலை 26ம் திகதி மோசஸ் பெருக்கு கடிதம் பதிவுசெய்யப்பட்ட தபால் மூலம் அனுப்பப்பட்டது. ஆனால் இந்தக் கடிதம் கிடைக்க முன்பே கடந்த மூன்று வருடமாக மோசஸ் குடும்பம் வாழ்ந்த தொழிற்சாலை வசிப்பிடத்திலிருந்து ஒரு மாதத்தினுள் வெளியேறுமாறு நிர்வாகம் கடிதம் அனுப்பியது. மாதச் சம்பளத்திற்கு இரண்டு கிழமை இருக்கும்போது யூலை மாதத்திற்கான பிழைப்பு ஊதியத்தை அனுப்பிய நிர்வாகம் மோசஸை வெளியே தள்ளுவதற்கு அனுமதி கோரி யூலை 26ம் திகதியே கைத் தொழில் தகராறு நீதிமன்றத்திற்கு விண்ணப்பித்தது. இதற்காக 76 வருட பழைமை வாய்ந்த சென்னை தொழிலாளர் சங்கத்தின் (எம்.எல்.யு) கூட்டுறவுவாத பரிணாமத்தை நிர்வாகம் பயன்படுத்தியது.

தொழிற்சங்கத் தலைவர்களின் பாத்திரம்.

எம்.எல்.யு. தலைவர்கள் கடந்த வருடங்களில் மேற்கொண்ட காட்டிக்கொடுப்பினை உபயோகித்த பீசி உரிமையாளர்கள் தொழில்களை வெட்டவும், தொழிற்சாலையின் மூன்று பிரிவுகளை மூடவும் சாயம் தோய்க்கும் தொழிற்சாலையை 230 கிலோமீட்டர்

துரத்தினுள்ள புவனகிரிக்கு மாற்றவும் செயற்பட்டனர். இதன் மூலம் தொழிலாளர்கள் பல தசாப்தங்களாக வென்றெடுத்த உரிமைகளை நசுக்க செயற்பட்டனர்.

1970 கடைப்பகுதியில் 14,000 தொழிலாளர்களை கொண்டிருந்த தொழிற்சாலை இன்று 3500 தொழிலாளர்களையே கொண்டுள்ளது. அதில் 1000 தொழிலாளர்களின் கடன் மற்றும் வேறு கழிவுகளை வெட்டிய பிறகு சம்பளம் இல்லாமல் சுரண்டப்படுகின்றார்கள். பீசி தொழிலாளி 15 வருடத்தினுள் தென்னிந்தியாவில் உயர்ந்த சம்பளத்தைப் பெற்ற கைத்தொழில் தொழிலாளி என்ற நிலையில் இருந்து குறைந்த சம்பளத்தைப் பெறும் தொழிலாளியாக மாறியுள்ளார்.

மோசஸ் தொழிற்சாலையில் தொழிலாளர்களின் தொழில்களை பேண முன்னின்று போராடியவர். தொழிலாளர்கள் அவரை எம்.எல்.யு. வுக்குத் தெரிவு செய்திருந்தார்கள். 1993 செப்டம்பர் தொடக்கத்தில் எம்.எல்.யு. செயற்குழு 1703 பேரை வேலைநீக்கம் செய்யவும் வேலைப்பளுவை அதிகரிக்கவும் நிர்வாகம் முன்வைத்த திட்டங்களை ஆலோசனை செய்ய எடுத்த பொழுது மோசஸ் அதற்கு எதிர்ப்புக் காட்டினார். 1992ல் மார்ச் மாதத்தில் அன்றைய சங்கத் தலைவராக இருந்த வரதராஜனும், செயலாளராக இருந்த இந்திய மக்கள்முன்னணியின் மாதவராவும், நிர்வாகத்துடன் கைச்சாத்திட்ட துரோக ஒப்பந்தத்தினால் இந்தத் திட்டங்கள் அமுலுக்கு வருகின்றதென மோசஸ் கூறியபொழுது ஸ்டாலினிசத் தலைவர்கள் அவரைத் தாக்கப் பாய்ந்தார்கள். மற்றைய குழு அங்கத்தவர்கள் அதை தடைசெய்தனர்.

இவ் ஒப்பந்தம் தொழிலாளர் மேல் திணிக்கப்படுவதை எதிர்த்து பி.ஏ.சீ மில்லின் ட்ரொஸ்கிச தொழிலாளர் முன்னணி - சோசலிசதொழிலாளர் கழகத்தின் அமைப்பு போராடியது. 6000 தொழிலாளர்களின் கூட்டத்தில் ஒப்பந்தத்திற்கு எதிராக வாக்களித்தது ட்ரொஸ்கிச தொழிலாளர் கழகமே. 13 மாதங்களாக மூடிக்கிடந்த தொழிற்சாலையை இவ் ஒப்பந்தத்தின் பின் 1992 ஏப்ரலில் திறந்த நிர்வாகம் ஒப்பந்தத்தின்படி வேலைப்பளுவை அதிகரித்தலை செப்டம்பரில் ஆரம்பித்தது. மோசஸ் ஏனைய தொழிலாளர்களுடன் சேர்ந்து இதைத் தோற்கடிக்க தலைமை வகித்தார். 1992 அக்டோபர் 31 திகதி "பிரிவு அதிகாரியைத் தாக்கினார்" என குற்றம் சாட்டி மோசஸ் வேலைஇடைநிறுத்தம் செய்யப்பட்டது இதனாலேயே. வேலைப்பளு அதிகரிப்புக்கு எதிராக அவர் ஆரம்பித்த போராட்டம் மற்றைய தொழிலாளர் மத்தியில் தாக்கத்தை உண்டாக்குமென நிர்வாகம் அஞ்சியது.

பொய்க் குற்றச்சாட்டுக்கள் அம்பலமாகின.

இவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமாக நடாத்திய விசாரணை என்ற மோசடி அம்பலமானதால், அதை ரத்துச் செய்து மற்றுமொரு விசாரணையை நடத்த நிர்வாகத்திற்கு நேரிட்டது. அப்பொழுது நிர்வாகத்தின் சாட்சியாளரின் மூலம் தாக்கப்பட்டதாக கூறப்பட்ட நிர்வாகி தாக்கப்பட்டதாக குறிப்பிட்ட நேரத்தில் கால் மைல் தூரத்தில் உள்ள தொழிற்சாலை வைத்தியசாலையில் மயக்கமடைந்த நிலையில் இருந்தார் என்பது ஊர்ஜிதப்பட்டது. வேறு ஒரு சம்பவத்தில் காயமடைந்ததை மோசஸுக்கு எதிரான பொய்குற்றம் சாட்ட நிர்வாகிகள் பயன்படுத்தினர் என்பது இதனால் அம்பலத்துக்கு வந்தது.

மோசஸ் "பாரதாரமான தவறு" செய்ததாக நிர்வாகி குற்றம் சாட்டினார். ஆனால் 'பாரிய தவறு' செய்தார் என குற்றம் சாட்டிய மோசஸுக்கு எதிராக நிர்வாகி எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காதது மட்டுமன்றி மறுதினம் மோசஸ் வேலைக்கும் சென்றார். மோசஸ் மீதான இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொழிற்சங்க அதிகாரத்துவங்களிலும் பி.ஏ.சீ நிர்வாகத்தினதும் கூட்டுச்சதிவின் விளைவொருளாகும். இவர்கள் தொழிலாளர்கள் மேல் திட்டமிடும் தாக்குதல்களுக்கு எதிராக மோசஸ் தொழிலாளர்களை அணிதிரட்டப் போராடியதற்கு கிடைத்த தொழிலாளர்களின் ஆதரவினைக் கண்டு குலைநடுங்கியதின் விளைவே இதுவாகும். புதிதாக அ.தி.மு.க சார்பான "அண்ணா தொழிற்சங்கம்" நிறுவியதானது தொழிலாளருக்கு எதிரான ஓர் ஆத்திரமூட்டலாகும். யூன் 2ம் திகதி மறியல் போராட்டத்தின் மத்தியில் அச்சங்கத்தின் நடவடிக்கை இதை நிரூபித்தது. நிர்வாகத்துடன் எம்.எல்.யு. தலைவர்கள் மேற்கொள்ளும் உறவு மே மாதத்தில் அவர்கள் நிர்வாகத்திற்கு அனுப்பிய ஓர் கடிதம் மூலம் அம்பலமாகியது. "தொழிற்சாலை மீண்டும் திறக்கப்பட்டு வேலைக்கு வந்த பின்னர் நாம் உங்களுக்கு அளித்த ஆதரவு ரூபகமில்லையா?" என்று வரதராஜன் அக்கடிதத்தில் எழுதியிருந்தார். தொழிலாளரை தன்னிச்சையாக ஓய்வுபெறச் செய்ய தான் அளித்த ஆதரவை இப்படி ரூபகப்படுத்தியிருந்தார்.

"தன்னிச்சையாக ஓய்வுபெறும் முறைக்கு நாங்கள் தடையாக இருந்தோமா? இல்லவே இல்லை. நாம் எம்.எல்.யு. பலகையில் ஓட்டிய தன்னிச்சை ஓய்வு பெறுதல் சம்பந்தமான நிர்வாகத்தின் பத்திரத்தை நிர்வாகம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லையா? தன்னிச்சையாக ஓய்வுபெற விரும்பும் தொழிலாளிகள் அதற்கான விண்ணப்பத்தை ஒப்படைக்கும்படி நாம் கேட்கவில்லையா?"

இத்திட்டத்தின் அடிப்படையில் ஓய்வுபெற்ற ஓர் தொழிலாளி தனக்கு கிடைக்கவேண்டிய பணம் சம்பந்தமாக நிர்வாகத்தினாலும், தலைவர்களினாலும் ஏமாற்றப்பட்டு தற்கொலை செய்து கொண்டார். ஓய்வுபெற்றதினால் தமது குடும்பங்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்த தலைவீதியை கண்ட இரு தொழிலாளிகள் அதிர்ச்சியடைந்திருந்தனர். 1993 நவம்பர் 17ம் திகதி ஓய்வு முறை சம்பந்தமான எம்.எல்.யு. அறிவிப்பை கண்ட மோசஸ் அது "தொழிலாளரை தற்கொலைக்கு தள்ளும்" என்று எச்சரித்தார். எம்.எல்.யு. குழுவினர் அங்கத்தவரும் சீ.பி.ஐ (எம்) அங்கத்தவருமான முருகேசு என்பவர் கோபத்துடன் செருப்பும் கையுமாக மோசஸை தாக்கப் பாய்ந்தாலும் தொழிலாளர்கள் அவரை தள்ளிவிட்டு மோசஸுக்கு செவி சாய்த்தனர்.

எம்.எல்.யு. ஸ்டாலினிச தலைவர்களின் துரோக நடைமுறை தற்செயலானதல்ல. சீ.பி.ஐ.(எம்) அரசியல் குழுவினர் முக்கிய அங்கத்தவரான மேற்கு வங்காள முதல்வரான, ஜோதிபாக இந்திய தொழிற்சங்க நிலையத்தின் (சி.ஐ.உ.யு.) உபதலைவராவார். அவர் வங்காள வர்த்தக சபையில் 1994 ஆகஸ்ட் 8ம் திகதி உரையாற்றுகையில் கீழ்க்கண்டவாறு சொன்னார். "தொழிற்சங்கங்கள் நிர்வாகப் பிரச்சினைகளை அவதானிப்பது முக்கியம். எங்களுடைய காரியங்கள் கலாச்சாரத்தை அபிவிருத்தி செய்வதிலும், தொழிலாளர் படை நிர்வாகத்துடன் இணைந்து வேலைசெய்யும் அவசியத்தையும் நான் நிரந்தரமாக வலியுறுத்திக் கூறியிருக்கின்றேன்" வேறு வார்த்தைகளால் கூறினால் சீ. பி. ஐ (எம்) யும், சீ.



7 தொழிற்சாலை வாசலில் சோசலிசத் தொழிலாளர் கழக அங்கத்தவர்களின் பிரச்சாரம்.

ஐ. ம. யூ. வும் "கவனம் செலுத்தவேண்டியது நிர்வாகப் பிரச்சினை சம்பந்தமாகவே" மூலதனத்தின் பிரச்சினை சம்பந்தமாகவே. அல்லாது தொழிலாளர் பிரச்சினைகள் சம்பந்தமாக அல்ல. இது ஏகாதிபத்தியவாதிகளுக்குமும், இந்திய முதலாளித்துவத்திற்கும் விடுத்த அறிக்கையாகும். வர்த்தகர்களுக்கு மேலும் விளக்கிய ஜோதிபாக நமது மாநில அரசாங்கம் நரசிம்மராவின் மத்திய அரசாங்கத்தின் "புதிய பொருளாதாரக்கொள்கையின் சாத்தியமான" பகுதிகளின் செல்வாக்கை தேர்ந்தெடுக்குமென கூறினார் மேற்கு வங்காள அரசை சார்ந்த சுற்றுலா தொழிலை அபிவிருத்தி செய்வதை உறுதியாக தனியார் மயமாக்கும் என்று அவர் கூறினார்.

வேட்டையாடப்பட்ட மோசஸ் பேரில் சாட்சியமளிக்க ஒரு தொழிலாளி தன்னிச்சையாக முன்வந்த போது எம். எல். யூ. உபதலைவர் அதை தடுத்து நிறுத்தி நிர்வாகத்துடன் ஒத்துப்போகும் ஸ்டாலினிஸ்டுகளினதும், தொழிற்சங்க தலைமையினதும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்தார். வேலைஇடைநிறுத்தம் செய்யப்பட்டு இரு வாரங்களுக்குப் பின்னர் அதற்கெதிராகத் தொழிலாளர்கள் மத்தியில் ஒரு பெட்டிஷனில் கையொப்பம் திரட்டிக்கொண்டிருந்த மோஸசை தாக்குவதாக எம். எல். யூ. உபதலைவரும், சி. பி. ஐ(எம்) முக்கிய அங்கத்தவருமான ஜின்ட் சாஹீல் ஹமீது மிரட்டினார். ஆனால் பெய் குற்றச்சாட்டை வாபஸ்பெறுமாறு வற்புறுத்திய பெட்டிஷனில் 1023

தொழிலாளர்கள் கைச்சாத்திட்டனர். தன்னை வெளியே தள்ள நிர்வாகம் தீர்மானித்துள்ளதென சங்கத் தலைவர்களுக்கு மோசஸ் அறிவித்த போதிலும் தலைவர்கள் மௌனம் சாதித்தனர்.

அரசியல் காரணங்கள்

நிர்வாகத்தின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என நிரூபிக்கும் ஓர் பத்திரத்தை மோசஸ் முன்வைத்தபோது பி.ஓ.சி சங்கத்தலைவர் சங்கப் பிரதிநிதிகளுக்கு கூறியதென்னவென்றால், மோசஸ் தொழிற்சாலைக்கு வெளியே கூட்டம் நடாத்துவதாகவும், துண்டுப் பிரசுரம் வெளியிடுவதாகவும், கவரோட்டிகள் அடிப்பதாகவும், நிர்வாகத்தையும், எம். எல். யூ. வையும் விமர்சித்து சோஷலிசுதொழிலாளர் கழகத்தின் பத்திரிகைக்கு எழுதுவதாகவும் இந்த அரசியல் காரணங்களுக்காக அவரை சேவையில் மீண்டும் அமர்த்த முடியாதென்பதேயாகும். சங்கப் பிரதிநிதிகள் இதை ஏற்றுக்கொண்டனர். பிறகு எம். எல். யூ. உபதலைவரும் ஒருவரான தி.மு.க அங்கத்தவர் போர்பர் சம்பன் என்பவர் மோசஸின் 28 வருட சேவைக்காக ரூ. 100,000- பெற்றுக்கொண்டு வேலையிலிருந்து விலகமாறு நிர்வாகத்தின் ஆலோசனை ஒன்றை கொணர்ந்தான். தம்மை பணத்திற்கு வாங்க முடியாதென தொழிலாளர் முன் மோசஸ் கூறினார். மோசஸ் இக்காரணத்தையும், சங்கத் தலைவர் தம்மை தாக்க முயன்றது சம்பந்தமாகவும் விசாரணை நடாத்தும்படி 1993

நவம்பர் 22ம் திகதியும், டிசம்பர் 22ம் திகதியும் நடைபெற்ற குழுக் கூட்டங்களில் வேண்டியபோதிலும் அதை மறுத்த அவர்கள் தொழிற்சாலையின் 3 பிரிவுகளை மூடும் நிர்வாகத்தின் பிரேரணையை அங்கீகரித்தனர்.

தொழிற்சாலையின் யந்திரத்தினை கழற்றி தொழிலாளர்களை வெளியே தள்ளும் திட்டத்தை தடைசெய்யுமாறு கோரும் பிரேரணையை முன்வைக்கக் கூட தலைமை இடம்கொடுக்கவில்லை. எம். எல். யூ., பிரசி நிர்வாகத்தின் கைப்பெயர்மையாக மாறியுள்ளது.

பூகோளமயமான போட்டி

நரசிம்மராவ் அரசாங்கம் எஞ்சிய பொருளாதாரத்திட்டங்களை நடைமுறைப்படுத்த தற்பொழுது முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டத்தின் ஒரு பாகமாக நுகர்வோர் பண்டவரி அகற்றப்படும். இந்நிலையில் நெசவு ஆலைகள் அவற்றின் ஆரம்பத்திற்கு பிறகு கடும் நெருக்கடிக்கு முகம் கொடுக்கும். 36 வருட பழமைவாய்ந்த யந்திரங்களுடைய (பி.ஓ.சி) ஆலையினால் பூகோளமயமான போட்டிக்கு முகம் கொடுக்க முடியாது.

அதில் கடந்த வருடம் விற்பனையாகாத துணிகளின் மதிப்பீடு (இந்திய) ரூபா 50 கோடியாகும். மாதாமாதம் வங்கிகளுக்கு

செலுத்தவேண்டிய வட்டி ரூபா 12 மில்லியன் 5 நஷ்டம் 5-10 மில்லியன்களுக்கு இடைப்பட்ட இந்நிலையில் பிரதான பங்காளர்களான பின்னி சக்யஅய்யாஅலூ குயஅடைல தமது பண இலாபமுடைய குளிர்மான கைத்தொழி நகர்த்துகின்றன. பி.ஓ.சி மில் மூடப்படும் ஆ தெளிவாகியுள்ளது.

இது இந்தியாவின் பழமைவாய்ந்த கைத்தொழில்கள் அழிந்துபோய் அனைத்து மூலதனத்தின் ஆக்கிரமிப்பைக்காட்டுகின்றது. முதலாளிவர்க்கம் உயிர் காப்பாற்றிக்கொள்ளப்பட்டு அனைத்துலக மூலதனத்தின் தேவை பூர்த்திசெய்யும் வேலையில் இறங்கியுள்ள ஸ்டாலினிச இரு கட்சிகளினர் தொழிற்சங்கங்களினாலும் பிரகடனப்படுத்தப்பட்டு அவற்றின் தேசியவாத வேலைத்திட்டத்தின் பெயர் அவைகள் முதலாளித்துவ முகாம் நுழைவதையுமாகும்.

பூகோளமயமாக்கத்தினால் தொழிலாளர் கமத்தப்படும் அழிவுக்கெதிராக தொழிலாளர் அனைத்துலகவாத வேலைத்திட்டம் அடிப்படையில் மட்டுமே போராட முடியும். சோஷலிச தொழிலாளர்கழகமும், இலங்கை புரட்சிக்கம்ப்யூனிஸ்ட்கழகமும் இணைந்து இது துணைக்கண்டத்தில் போராடுவது முன்னோக்கின் அடிப்படையில் புரட்சிக்கட்டியெழுப்பவேயாகும்.

ஜேர்மன் ட்ரொட்ச்கிஸ்டுக்கள் மீது பொலிஸ் தாக்குதல் B.S.A. மத்தியகுழு அங்கத்தவரின் வீடு பொலிசாரால் சோதனை

ஜேர்மன் அரசும், நீதிமன்றமும் நான்காம்அகிலத்தின் அனைத்துலகக்குழுவின் ஜேர்மன் பிரிவான சோசலிசுத்தொழிலாளர் கழகத்துக்கு (B.S.A.) எதிராக மீண்டுமொரு அரசியல் வேட்டையை நடாத்தியுள்ளன. டிசம்பர் 1ம் திகதி காலை 7.30 க்கு அரசு பாதுகாப்பு பொலிஸ்படைமீன் அதிகாரிகள் சோசலிசுத் தொழிலாளர்கழகத்தின் மத்தியகுழுஅங்கத்தவரான வோல்வங்க் சிம்மர்மன் (Wolfgang Zimmermann)ன் வீட்டுக்குள் புகுந்து வீட்டைச் சோதனையிடவேண்டும் என கட்டளையிட்டனர். இந்த அதிகாரிகள் சிம்மர்மன் இன் கையெழுத்துக்களைக் கொண்ட பல படிவங்களை எடுத்துச் சென்றனர்.

கடந்த கோடைக்கால ஐரோப்பியயூனியன் தேர்தலில் வெட்பாளரை நிறுத்தும் பொருட்டு சோசலிசுத்தொழிலாளர்கழகம் நடாத்திய பிரச்சார இயக்கத்தில் சிம்மர்மன் கையெழுத்துக்களை மோசடி செய்தார் என்பதே இந்த வீட்டைச் சோதனையிடுவதற்கு சாட்டாக அமைந்தது. தேர்தல் அந்தஸ்து பெறும் பொருட்டு சோசலிசுத் தொழிலாளர்கழகம் சமர்ப்பித்த கையெழுத்துப்படிவங்களில் பெயர்கள் மோசடி செய்யப்பட்டன என அதிகாரிகள் கூறிக்கொண்டனர்.

இந்தக் குற்றச்சாட்டு இரண்டு சிறிய நகரங்களைச் சேர்ந்த மூவர் தாம் இந்தக் கையெழுத்துப் படிவங்களில் கையொப்பம் இடவில்லை என்பதை அடிப்படையாகக் கொண்டிருந்தன. இவ்விரு நகரங்களையும் சேர்ந்த உள்ளூர் தேர்தல் அதிகாரிகள் சோசலிசுத்தொழிலாளர்கழகத்தின் கையெழுத்துப் படிவங்களில் கையொப்பம் இட்டிருந்தவர்களுடன் தனித்தனியாக தொலைபேசியில் பேசினர். பயமுறுத்தல்களின் மூலம் இவர்கள் சிலரின் கையொப்பங்கள் பொய்யான முறையில் பெறப்பட்டதாக கூற வைத்தனர்.

இந்த அடிப்படையில் ஸ்டூட்காட் பொலிசும் அரசு சட்டத்தரணிகளும் சிம்மர்மனுக்கும், சோசலிசுத் தொழிலாளர்கழகத்துக்கும் எதிராக

வழக்குகளைத் தாக்கல் செய்தனர். ஆகஸ்ட் 17ம் திகதி- சோசலிசுத்தொழிலாளர்கழகத்தின் அங்கத்தவர் லுட்விக் நீத்தாமர் (Ludwig Niethammer) நவநாசிகளால் தாக்கப்பட்டதற்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அன்று- ஸ்டூட்காட் நீதிமன்றத்துக்கு வெளியே ஊர்வலம் செல்ல உதவியதாக சிம்மர்மனுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது. சுமார் 40 தொழிலாளர்களும், இளைஞர்களும் நீத்தாமருக்கு ஆதரவு வழங்கும் பொருட்டு நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். அவர்களில் சிலர் வழக்கின் தன்மை பற்றியும், அரசியல் பண்பு பற்றியும் கூறும் பிரகாரங்களை மக்களுக்கு விநியோகித்தனர். அவர்கள் "பொலீசும், நீதிமன்றமும் பாசிஸ்டுக்களையும், இனவாதிகளையும் காப்பதை நிறுத்து" எனக் கோரும் பதாகைகளைத் தாங்கிக்கொண்டிருந்தனர். நீத்தாமர் 1993 மே 3ம் திகதி நவநாசி குண்டனான ஒலிவர் வண்டேலால் (Oliver Wandel) தாக்கப்பட்டார். அந்தத் தாக்குதல் இடம் பெற்றதிலிருந்து பொலீசும், அரசு சட்டத்தரணியும் அத்தாக்குதலின் அரசியல் பண்பை பூசிமெழுகவும் நவநாசிகளை மூடிமறைக்கவும் தொழிற்பட்டனர். பின்னர் அரசு பாசிஸ்டுக்களால் தாக்கப்பட்டவர்களுக்கு எதிராகத் திரும்பி குற்றச்சாட்டுக்களைத் தாக்கல் செய்துள்ளது.

சோசலிசுத்தொழிலாளர்கழகத்துக்கு எதிரான புதிய குற்றச்சாட்டுக்கள் ஜனநாயகவிரோதமான தேர்தல் விதிகளும், சட்டங்களும் அடிப்படையில் தயார் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஐரோப்பிய யூனியன் தேர்தலில் ஏற்கனவே பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருந்த சகல கட்சிகளும் பதிவு செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான வாக்காளர்களிடம் இருந்து கையொப்பங்களைத் திரட்டவேண்டியிருந்தது. இந்த கையொப்பங்களைத் திரட்டுவதற்கான படிவங்கள் சமஷ்டி தேர்தல் அதிகாரியினால் வழங்கப்பட்டது. சோசலிசுத்தொழிலாளர்கழகம் ஐரோப்பியத் தேர்தலில் பங்கு கொள்வதற்கு ஆதரவாக 4500 கையொப்பங்களைத் திரட்டமுடிந்தது. இது



ஸ்டூட்காட் நீதிமன்ற வாசலில் வண்டேலுக்கெதிரான வழக்குவிசாரணையின்போது மருமீயினது ஆர்ப்பாட்டம்

வேட்பாளர்களை நிறுத்துவதற்கான சட்டவிதிகளை பூர்த்திசெய்தன.

இருந்த போதிலும் பிரான்போர்ட் (Frankfurt) க்கு அருகேயுள்ள சிறிய நகரங்களின் உள்ளூர் தேர்தல் அலுவலகங்கள், சோசலிசுத்தொழிலாளர்கழகம் ஐந்து கையெழுத்துப் படிவங்களில் மோசடி செய்துள்ளதுதாக சமஷ்டி தேர்தல் அதிகாரிக்கு அறிவித்தது. இந்த விடயத்தில் உள்ளூர் தேர்தல் அதிகாரிகளும், ஏனைய தேர்தல் அதிகாரிகளும் தமது சொந்த முயற்சியின் மூலம் அல்லது சமஷ்டி தேர்தல் அதிகாரியின் சார்பில் சோசலிசுத்தொழிலாளர்கழகத்திற்கு ஆதரவாக கையொப்பம் இட்டவர்களுக்கு தொலைபேசியில் கதைத்து அவர்கள் உண்மையிலேயே சோசலிசுத் தொழிலாளர் கழகத்துக்காக கையொப்பம் வைத்தார்களா என்பதை அறிய முயற்சித்தார்கள் என்பதை சிம்மர்மனால் நிலைநாட்ட முடிந்தது.

சிம்மர்மன் இந்த அரசு தாக்குதலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு காரணம் அவர் சமஷ்டித் தேர்தல் அலுவலகத்தின் விடயங்கள் தொடர்பாக சோசலிசுத்தொழிலாளர்கழகத்தை பிரதிநிதித்துவம் செய்ய நியமனம் செய்யப்பட்டிருந்ததே. இந்தப் பணிகள் ஜேர்மனி பூராவும் உள்ள நூற்றுக்கணக்கான தேர்தல் அதிகாரிகளுடனான கடிதத்தொடர்புகளை உள்ளடக்கிக்கொண்டிருந்தது. சிம்மர்மன் இந்த கையெழுத்துப் படிவங்களைப் பரிசீலிப்பதற்கான வாய்ப்பு குறைவாக இருந்தது.

ஏனைய ஜேர்மனி முழுவதிலும் இருந்து இவ்வேசேகரிப்பதற்கு அவர் பொறுப்பாக இருந்தார். உலகவியங்களில் அவர்கள் தாம் கையொப்பம் இட்ட மறுத்ததோடு சோசலிசுத்தொழிலாளர்கழகத்தின் எதிராக வழக்குத் தாக்கல் செய்யவும் விருப்பத்தில் இரண்டில் பெரும் வேறுபாடு காணப்பட்டன. வீட்டுஇலக்கமும், பிறந்ததிடையியாக இருந்தன.

சிம்மர்மன் இவ் சோசலிசுத் தொழிலாளர்கழகத்தின் வழக்கறிஞர்களும் இந்த வழக்கு குழுவிலேயும், நீதிமன்றகோவைகளிலும் விடயங்களும் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்ற என்பதையும், வழக்கு விசாரணை முடிவரவேண்டியதையும் வேண்டினார். அதிகாரிகள் வழக்குக்கு எதுவித சட்ட அடிப்படை கிடையாது என்பதை அறிவர். ஆ குற்றச்சாட்டுக்களை வாபஸ்பெறுமல் அவர்கள் பெயர் வழக்கை வீட்டைச் சோதனைக் கட்டளையிடுவதன் மூலம் உக்கிரமாக சிம்மர்மனுக்கும் சோசலிசுத் தொழிலாளர்கழகத்துக்கும் எதிரான நடவடிக்கை சோசலிசுத் தொழிலாளர்கழகத்தையும், அங்கத்தவர்களும், ஆதரவாளர்களையும் குழப்பியடிப்பதற்கான ஒரு அரசியல் நடவடிக்கை என்பது தெளிவு. இது பொலிசாரின் நீதித்துறையினதும் திட்டமிட்ட நடவடிக்கையும் அடிப்படையான ஜனநாயகஉரிமை மீறுவதாகும்.

# விடுதலைப்புலிகளின் அரசியல் ஆத்திரமூட்டல்

ட்சிக்கம்யூனிஸ்ட்கழகத்தின் வெளிநாட்டுக்கிளையின் அறிக்கை.

ஒக்ரோபர் 23 ஞாயிற்றுக்கிழமை தமிழ்விடுதலைப்புலிகள் யுத்தமும், சமாதானமும் என்ற தலைப்பில் பாரிசில் ஒரு பகிரங்கக் கூட்டத்தினை ஏற்பாடு செய்தனர். இந்தக் கூட்டம் "தமிழீழத்தில் யுத்தமும் சமாதானமும் பற்றிய இன்றைய நிலைமை பற்றிக் கலந்துரையாடும்" என ஒரு புதினப்பத்திரிகை விளம்பரம் மூலம் அறிவிக்கப்பட்டது. அத்தோடு இந்தக் கூட்டத்தில் தமிழீழத்தின் ஒரு கத்தோலிக்க பாதிரியாரும், பல்வேறு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியர்களும் பாரிசில் உள்ள விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மத்தியகுழு உறுப்பினரும் உரைநிகழ்த்துவர் என இவ் விளம்பரத்தில் மேலும் அறிவிக்கப்பட்டது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினரும் புரட்சிக்கம்யூனிஸ்ட்கழகத்தின் வெளிநாட்டுக்கிளையினதும் உறுப்பினர்கள் பாரிசில் உள்ள தமிழ் தொழிலாளர்களிடையே நான்காம் அகிலத்தின் புரட்சிகர அரசியலுக்காகப் போராடும் பொருட்டு இக் கூட்டத்தில் தலைமிட்டனர். இத் தலைமிட்டின் போது புரட்சிக்கம்யூனிஸ்ட்கழகத்தின் பிரகரங்கள் பங்குகொண்டவர்களுக்கு வழங்கப்பட்டன. அத்தோடு இலங்கையின் சமீபத்திய தேர்தல்கள் மீதான புரட்சிக்கம்யூனிஸ்ட்கழகத்தின் ஒரு அரசியல் குழு அறிக்கையின், விடுதலைப்புலிகளுக்கும், அரசசங்கத்துக்கும் இடையேயான சமாதானப் பேச்சுவார்த்தைகள் பற்றிய மதிப்பீட்டை உள்ளடக்கிய இரண்டு பிரகரங்களும் அங்கு விநியோகிக்கப்பட்டன.

எமது குழு அங்கு சென்றதுதான் தாமதம் விடுதலைப்புலிகளின் அமைப்பாளர்களிடையே வெளிப்படையான அமைதியின்மை உருவாகியது. கூட்டமண்டபத்தின் முன்னால் ஒரு கோஷ்டி விடுதலைப்புலிகள் இயக்கக் குண்டர்கள் நிறுத்தப்பட்டனர். எமது குழுவின் அங்கத்தவர்கள் பிரச்சாரத்தில் இறங்கியதுதான் தாமதம் அவர்கள் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் இறங்கினர். நாம் பிரச்சாரம் செய்வதை தடைசெய்வதே அவர்களின் ஒரே நோக்கமாக இருந்தது. எமது அரசியலை பிரதிநிதித்துவம் செய்ய எமக்குள்ள உரிமையை வலியுறுத்திய நாம் எமது பிரச்சாரத்தைத் தொடர்ந்தோம்.

எமது அரசியல் பிரகரங்கள் கூட்டத்தில் பங்கு கொண்டோரிடையே பெரும் ஆர்வத்தைத் தூண்டியது. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கடைந்தெடுத்த அங்கத்தவர்கள் தவிர்ந்த ஏனையோர் சகலரும் இந்தப் பத்திரங்களை வாங்கிக்கொண்டனர். பலர் கூட்டமண்டபத்தில் இருந்து வந்து இப்பிரகரங்களைப் பெற்றுச் சென்றனர்.

இக்கூட்டத்தில் அதிர்ச்சியடைந்து காணப்பட்ட விடுதலைப்புலிகளின் குண்டர்கள் எமது தோழர்களை அங்கிருந்து வெளியேறும்படி

இடைவிடாது ஆத்திரமூட்டியதோடு இறுதியாக எமது ஒரு அங்கத்தவரின் முகத்தில் குத்தினர். இது தனது அரசியல் எதிரிகளை எதிர்கொள்ள விடுதலைப்புலிகள் கையாளும் வழக்கத்துக்கு மாறான ஒரு விதிமுறையல்ல. போட்டி தமிழ் அமைப்புக்களுக்கு எதிரான விடுதலைப்புலிகளின் கொடூரமும், ஈவிரக்கமற்ற தன்மையும் அனைவரும் அறிந்ததே. இந்தத் தாக்குதலிலான அடிப்படையான வேறுபாடு தொழிலாளர்வர்க்கத்தின் சுயாதீனமான தலைமீட்டை தடைசெய்யும் விடுதலைப்புலிகளின் முயற்சியாகும். அந்த விதத்தில் இது தொழிலாளர்வர்க்கத்துக்கும், ஒடுக்கப்படும் மக்களுக்கும் ஒரு பாரதூரமான எச்சரிக்கையாகும். நாம் இந்த ஆத்திரமூட்டலை வன்மையாகக் கண்டிக்கின்றோம். அத்தோடு நாம் தொழிலாளர்வர்க்கத்தினை இந்த தாக்குதலை எதிர்க்கும்படியும் இதன் பின்னணியிலான அரசியல் நோக்கினைப் புரிந்துகொள்ளும் படியும் வேண்டுகின்றோம். விடுதலைப்புலிகள் பாரிசில் இந்த அரசியல் கூட்டத்தினை கிட்டத்தட்ட 7 ஆண்டுகால

இன்றைய பேச்சுவார்த்தைகளை "தமிழீழத்தை அடைவதற்கான ஒரு உபாயம்" ஆகக் கட்டியடிக்க முடியாது போயுள்ளது. அடிப்படையில் இது பலஸ்தீனிய விடுதலை இயக்கம், ஆபிரிக்கதேசியகாங்கிரஸ் போன்ற இயக்கங்களின் பரிணாமத்துடன் தொடர்புபட்டுள்ளது. சிறப்பாக பலஸ்தீனியவிடுதலைஇயக்கத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான "சமாதானமும்" அதைத் தொடர்ந்து பீ.எஸ்.ஓ. தனது "விடுதலைப் போராடிகளை" பலஸ்தீன மக்களின் பொலிஸ் படையாக நிறுத்தியுள்ளமையும் தமிழ் தொழிலாளர்களின் முன்னேற்றமான பகுதியினரிடையே ஒரு விமர்சன கண்ணோட்டத்திலான சிந்தனையைச் சிருஷ்டித்துள்ளது.

இதுதான் விடுதலைப்புலிகள் மதகுருமாறையும், பேராசிரியர்களையும் தேடிப் பிடித்து "இலங்கையிலான வரலாற்று சமாதான முயற்சியை" பற்றி பிரச்சங்கம் பண்ண வைத்தது. புரட்சிக்கம்யூனிஸ்ட்கழகத்தின்



தமிழீழவிடுதலைப்புலிகளின் பொலிஸ்படை.

இடைவெளியின் பின்னர் ஏற்பாடு செய்திருந்தனர். கடந்த காலங்களில் இதன் அரசியல் வேலையானது முக்கியமாக இறந்த அங்கத்தவர்களின் சார்பில் "மாவீரர் தினம்" நடாத்துவதையும் கலாச்சார நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதையும் அடிப்படையாகக் கொண்டிருந்தது. இவற்றின் மூலம் இவர்கள் ஐரோப்பாவில் உள்ள தமிழர்களை அரசியல் ரீதியில் கட்டுப்படுத்த முடிந்தது.

அரசியல் உள்நோக்கம்

வழக்கத்துக்கு மாறாக விடுதலைப்புலிகள் ஒரு அரசியல் கூட்டத்தை ஏற்பாடு செய்ததானது அதன் அங்கத்தவர்கள் ஆதரவாளர்களிடையே அதிகரித்த விதத்தில் வளர்ச்சி கண்டுவரும் எதிர்ப்பின் ஒரு விளைவாகும். கடந்த காலத்தில் போலல்லாது விடுதலைப்புலிகள் இலங்கை அரசாங்கத்துடனான

வெளிநாட்டுக்கிளையினர் பத்திரங்களுடன் மேற்கொண்ட தலைமீடு இதற்கு மாறான தமிழ் பிராந்தியத்திலான சமாதானத்தின் நோக்கத்தை அம்பலப்படுத்தியது. இது முழுத் தீவிரமான அதன் கொடூரமான அடக்குமுறையை உக்கிரமாக்கும் முதலாளிவர்க்கத்தின் ஒரு முயற்சியாகும். விடுதலைப்புலிகள் கூறிக்கொள்வது போல் அரசாங்கம் அதனது நீண்டகால இராணுவத் தோல்விகளை உணர்ந்து கொண்டுள்ளது எனவும் ஆதலால் தமிழ் மக்களுக்கு சலுகைகளை வழங்குவதை விட அதற்கு வேறு வழியில்லை எனவும் வாதிடலாம். நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கான அரசாங்கத்தின் விருப்பம் வடமாகாணத்துக்கான நீண்டகாலமாகவிருந்த பொருட்களின் போக்குவரத்து தடைமீன் தளர்வும் ஒரு தொகை சலுகைகளின் ஆரம்பமாகவும் பிரசாரங்கள் செய்யப்படுகின்றது. அரசாங்கத்தின் நிஜ நோக்கம், இந்தச் சலுகைகள் மூலம் தமிழ் மக்களின் எந்தவொரு ஜனநாயகத் தேவைகளையும்



நிறைவேற்றி வைப்பது அல்ல. இன்றைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது தொழிலாளர்- ஒடுக்கப்படும் மக்களின் எந்தவொரு ஜனநாயக உரிமைகளையும் ஊர்ஜிதம் செய்வதற்கு அல்ல. இதன் ஒரே இலக்கு ஒரு சர்வாதிகாரத்துக்குச் செல்லும் விதத்தில் எஞ்சியுள்ள ஜனநாயக உரிமைகளையும் துடைத்துக்கட்டுவதேயாகும். இது அரசாங்க வெகுஜனத்தொடர்புச் சாதனங்களின் மேல் சமீபத்தில் விதிக்கப்பட்ட 'உத்தியோகபூர்வமற்ற' தணிக்கையின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. "பத்திரிகைச் சுதந்திரத்தினை" உத்தரவாதம் செய்யவெனக்கூறி சட்டவிகளை திருத்தியதன் மறுநாள்- நவம்பர் 28ம் திகதி- பிரதமரின் அலுவலகம் லேக்ஹவுஸ் பிரகாரங்களின் மேல் ஒரு தணிக்கையைத் திணித்தது. அரசரிமை லேக்ஹவுஸ் பிரகாரங்களின் ஆசிரியர்குழு முன் கூட்டியே பத்திரிகைகளை அச்சிடும் வழக்கத்தை நிறுத்திக்கொள்ளும் படியும் பிரதமர் விரும்பும் விதத்தில் தலைப்புச்செய்திகளைத் திருப்பி எழுதும்படியும் கட்டளைமிடப்பட்டது. அத்தோடு ஆசிரியர்குழு கட்டுரைகளை அச்சிட அனுப்புவதற்கு முன்னதாக பிரதமரினால் நியமனம் செய்யப்பட்ட ஒரு ஆணையாளருக்கு அவற்றை அனுப்பி வைக்கவேண்டும் என வேண்டப்பட்டது. இதே சமயத்தில் அரசாங்கம் புதிய இராணுவ சாதனங்களை கொள்வனவு செய்யும் பொருட்டு அனைத்துலக ரெண்டர்களையும் கோரியுள்ளது.

இந்தப் புதிய அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் ஒரு தீர்வுக் காண பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டிய அவசியம் சிறப்பாக தெற்கில் உக்கிரம் கண்டுவரும் வர்க்க குரோதத்திற்கு முகம்கொடுக்கும் முகமாக அதன் இராணுவ இயந்திரத்தினைப் பலப்படுத்தவேண்டிய அவசியத்தினால் ஏற்பட்டுள்ளது. சமீபகாலங்களில் தமிழ் முதலாளிவர்க்கத்தின் ஆளுமைகொண்ட சக்தியாகத் தலையெடுத்த விடுதலைப் புலிகள் இலங்கை முதலாளிவர்க்கத்துடன் ஒத்துழைப்புக்கு கரங்களை நீட்டியுள்ளது. இதற்குப் பதிலாக இலங்கை முதலாளிவர்க்கம் விடுதலைப் புலிகள் தமிழ்ப் பிராந்தியங்களை அதன் பொலீஸ், நீதிமன்றம், சிறைச்சாலை மூலம் அதிகாரபூர்வமாகக் கட்டுப்படுத்த அனுமதிக்கின்றது. அத்தகைய ஒரு "சமாதானம்" தமிழ் முதலாளிவர்க்கம் அதனது "சொந்த" தொழிலாளர்களையும், ஒடுக்கப்படும் மக்களையும் சுரண்டுவதற்கான ஒரு வாய்ப்பினை வழங்கும்.

அனைத்துலக முக்கியத்துவம்

இந்தச் சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவினதும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனினதும் தனிப்பட்ட ஒரு கண்டுபிடிப்பு அல்ல. தமிழ் பிராந்தியங்களின் மோதுதல்களுக்கான ஒரு தீர்வினைக் காணவேண்டியதன் அவசியம் பன்னாட்டுக் கம்பனிகளின் மேலான முதலீட்டுக்கான முன்நிபந்தனையாக உள்ளது. சுதந்திரவர்த்தக வலையங்களில் சுரண்டலைத் தொடரவும் தீவின் ஏனைய பிராந்தியங்களில் புதிய வர்த்தகவலையங்களை திணிக்கவும் வடக்கில் ஒரு அமைதி சூழ்நிலை நிலவுவது முக்கிய காரணியாகப் படுகின்றது. "சோசலிச" இந்தியாவுக்கு எதிரான ஏகாதிபத்தியத்தின் இராணுவ நலன்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீவாக இலங்கை பனிப்போர் காலத்தில் விளங்கியது. சோவியத்யூனியனின் வீழ்ச்சியின் பின்னரும் பிராந்தியத்தின் இன்றைய பொலீஸ்காரனாக- ஏகாதிபத்தியத்தின் சார்பில் இந்திய முதலாளிவர்க்கம் பரிணாமம் கண்டதோடு இந்து சமுத்திரத்தில் இராணுவ சமூக நிலைமை அமெரிக்க நலனுக்கு உகந்ததாக மாற்றம் கண்டுள்ளது.

இன்று இந்தியத் துணைக்கண்டத்தினை தனியொரு பொருளாதார அலகின் கீழ் அணிதிரட்டுவது ஏகாதிபத்திய வல்லரசுகளின் முக்கிய பணியாக உள்ளது. தென்கிழக்கு ஆசிய பொருளாதார நிபுணரான அமெரிக்கப் பேராசிரியர் ஜேம்ஸ் ஈரீன்முத் சமீபத்தில் இலங்கைக்கு விஜயம் செய்தார். அவர் இலங்கையை சிங்கப்பூரைப் போன்று தகவல், முகாமையியல், நிதிச்சேவைகளை வழங்கும் ஒரு மூளை மையமாக (Brain Centre)



புரட்சிக்கம்யூனிஸ்ட் கழகத்தின் பொதுக்கூட்டமொன்றில் பங்குகொள்வோர்

அமைக்கும்படி ஆலோசனை கூறினார். இது துணைக்கண்டத்தின் ஏனைய பாகத்தில் முதலாளித்துவத் தொழிற்பாட்டுக்கு வேண்டிய தகவல், முகாமையியல், நிதிச்சேவைகளை வழங்குவதற்கு பல்தேசியக் கூட்டுத்தாபனங்களுடன் செய்துகொள்ளும் நெருங்கிய ஒத்துழைப்பு மூலம் இலங்கை இவற்றில் பல கட்டங்களை பாய்ந்து கடக்கமுடியும். அவரின் வார்த்தையில் பின்வருமாறு தெளிவுபடுத்துகின்றார்: "நீங்கள் சிங்கப்பூரை ஒத்த பல ஒருமைப்பாடுகளை- உயர்ந்த படிப்பறிவு, முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம் - கொண்டுள்ளீர்கள். சிங்கப்பூர் அமைவிடம் 100 மில்லியன் மக்களைக்கொண்ட இந்தோனேசியாவுக்கும் 18 மில்லியன் மக்களைக் கொண்ட தாய்லாந்துக்கும் அயலவர் என்ற முறையில் முழுப்பிராந்தியத்துக்கும் தகவல் நிதிச் சேவைகளை வழங்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது. அவ்வாறே இலங்கையின் அமைவிடம் பலகோடி மக்களுடன் இந்தியப் பங்களாதேஷ், பாகிஸ்தான், பர்மாவுக்கு அத்தகைய சேவைகளை வழங்குவதற்கான கதவுகளை திறந்து வைத்துள்ளது." (இலங்கை Sunday Times 2.10.94).

ஆயுதப்போராட்ட நப்பாசைகள்

விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்திற்கு எதிரான அதன் முதலாவது கொரில்லாத் தாக்குதலை நடாத்தி 10 ஆண்டுகளுக்கு மேல் கடந்துவிட்டன. விடுதலைப் புலிகளின் அட்டுழியங்களுக்கு இடையேயும் அது அரசுபடைகளுடன் போரிட்டு உயிர் துறந்த நூற்றுக்கணக்கான இளைஞர்களின் உயிர்த்தியாகங்களைப் பயன்படுத்தி தமிழ் வெகுஜனங்களிடையே செல்வாக்கை ஏற்படுத்தியது. இலங்கை இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராக போராட இளைஞர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து வந்த அதேவேளையில் இயக்கத் தலைவர்கள் கொடும்பு அரசாங்கத்துடன் ஒரு உடன்படிக்கைக்கான பகடைக்காயாக அவர்களைப் பயன்படுத்தினர். இந்த உடன்படிக்கைகள் தோல்வி கண்டபோதெல்லாம்- 1987 உடன்படிக்கை அல்லது அதைத்தொடர்ந்து வந்த விடுதலைப் புலிகள் - பிரேமதாசா பேச்சுவார்த்தைகள் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்கள் இராணுவத்தை எதிர்கொள்ள மீண்டும் இளைஞர்களை ஆயுதம் தூக்கும்படி கோரினர். இந்தக் கேவலமான கொள்கை இளைஞர்களிடையே பெரும் எதிர்ப்பைச் சந்தித்தது. இதனால் இவர்கள் தமது இராணுவப் பிரிவுகளுக்கு இளைஞர்களைப் பலாத்காரமாகத் திரட்டுவதில் ஈடுபட்டனர்.

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பாலசிங்கம் யழப்பானக் குடாநாட்டில் உள்ள முக்கிய இராணுவ நிலைகளில் இருந்து இலங்கைப் படைகளை வாபஸ் பெறச் செய்ய தமது அமைப்பு இனிப் போராட்டமடாது என அறிவித்ததுடன் அதன்

"ஆயுதப்போராட்டத்தின்" வங்குரோத்து புதியகட்டத்தை எட்டியது. பாலசிங்கத்தின் இந்த அறிவித்தல் இதே இராணுவ நிலையைத் தாக்குவதற்கு தற்கொலைப் படையை அனுப்பிய ஒரு மாதத்தின் பின்னர் வெளிவந்தது. இந்தத் தாக்குதல் ஐரோப்பாவில் வெளிவரும் விடுதலைப் புலிகளின் வெளியீடுகளில் ஒரு மாபெரும் வெற்றியாகக் கொண்டாடப்பட்டது.

பாலசிங்கத்தின் அறிக்கை "ஆயுதப்போராட்டத்தின்" மூலம் தமிழ்ப் பிராந்தியங்களிலான இராணுவ ஆக்கிரமிப்புக்கு ஒரு முடிவு கட்டுவதற்கு மாறாக வடக்கு- கிழக்கிலான ஒரு சமாதானத் தீர்வின் பின்னர் இலங்கை இராணுவத்தை அங்கு தொடர்ந்து இருந்து வருவதன் மூலம் அது தொழிலாளர்- ஒடுக்கப்படும் மக்களை எதிர்கொள்ள உதவுவாடி வேண்டுவதைக் காட்டுகின்றது.

புரட்சிக்கம்யூனிஸ்ட்கழகத்தின் முன்னோக்கு

விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து ஏனைய சகல தமிழ் குட்டிமுதலாளித்துவக் குழுக்களும் புதிய அரசாங்கத்தின் தமிழ் பிரச்சனைக்கு தீர்வு காணும் முயற்சிகளை மகோன்னதமாகக் காட்டும் முயற்சியில் அணிதிரண்டுள்ளன. புளொட், ஈபி.ஆர்.எல்.எப், ஈபி.டீ.பியும் ஏனையவையும் அரசாங்கத்தின் முயற்சிகளை தலைமேல் வைத்துக் கொண்டாடுவதோடு அதற்கு ஆதரவையும் பிரகடனம் செய்துள்ளன. ஆனால் விடுதலைப் புலிகள் ஒரு தீர்வுக்கு வருமா என்பதே இவர்களுக்குள்ள பிரச்சனை.

ஒரு கொள்கைப் பிடிப்பான முறையில் இந்தப் பேச்சுவார்த்தைகளை எதிர்க்கும் ஒரே அரசியல் அமைப்பு புரட்சிக்கம்யூனிஸ்ட் கழகமே. அத்தகைய ஒரு ஏகாதிபத்தியத் தீர்வு தமிழர்களின் நிஜமான ஜனநாயகக் கோரிக்கைகளைத் தீர்ப்பதற்கு மாறாக சகல உரிமைகளையும் துடைத்துக்கட்டுவதாக விளங்கும் என தொழிலாளர்களையும்- ஒடுக்கப்பட்ட மக்களையும் புரட்சிக்கம்யூனிஸ்ட் கழகம் எச்சரிக்கின்றது.

தீவில் உள்ள ஒடுக்கப்படும் மக்களின் ஜனநாயகக் கோரிக்கைகளை பொதுஜன முன்னணியினதும், விடுதலைப் புலிகளதும் முதலாளித்துவத் தலைவர்களில் நம்பிக்கை வைப்பதன் மூலம் அடைந்துவிட முடியாது. தொழிலாளர்வர்க்கம் சமசமாஜ, கம்யூனிச, நவசமாஜக் கட்சிகளால் ஊக்குவிக்கப்பட்டுவந்த இந்த கருத்துக்களில் இருந்து விடுபட்டாக வேண்டும். ஜனநாயகக் கோரிக்கைகளை சோசலிசப்புரட்சியின் ஒரு பெறுபொருளாக இலங்கை- தமிழீழம் சோசலிசக்குடியரசு ஒன்றியத்தின் நிர்மாணத்தின் மூலமே அடையமுடியும்.

தமிழ் பிராந்தியங்களின் மோதுதல்களுக்கான ஒரு தீர்வினைக் காணவேண்டியதன் அவசியம் பன்னாட்டுக் கம்பனிகளின் மேலான முதலீட்டுக்கான முன்நிபந்தனையாக உள்ளது. சுதந்திரவர்த்தக வலையங்களில் சுரண்டலைத் தொடரவும் தீவிர ஏனைய பிராந்தியங்களில் புதிய வர்த்தகவலையங்களை திணிக்கவும் வடக்கில் ஒரு அமைதி சூழ்நிலை நிலவுவது முக்கிய காரணியாகப் படுகின்றது.

## பியகம், இலங்கை.

# ஒரு சுதந்திரவர்த்தகவலையம் தொடர்பான விவரணம்.

க் கட்டுரைகள் நான்காவது அகிலத்தின் துலகக்குழுவின் சர்வதேசத்திரிகைகளில் கப்பட்ட ஆங்கில மூலத்திலிருந்து யர்க்கப்பட்டது. இது தென்னிலங்கையில் வர்த்தகவலையத்தின் கொடூரமுக்கத்தினை ப்படுத்தி அகின்றது. இது தீவ மக்குமான ஏகாதிபத்தியத் திட்டங்களின் ஒரு கும் .

டந்த 20ஆண்டுகளாக பல்தேசிய ங்களின் தோற்றம் சுதந்திரவர்த்தகவலையம் ர கீழ் முதலாளித்துவ உற்பத்திக்கு மிக ர கூலியழைப்பை வழங்கும் புதிய வடிவம் ண உலகத்தின் மூலைமுடுக்குகளெல்லாம் றக்கியுள்ளது.

சுதந்திரவர்த்தகவலையங்கள் ஏகாதிபத்திய ட்டாளர்களை கவருவதற்காக நத்தியடையாத நாடுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள வலையங்களாகும். இவை 1980 களில்தான் தலாக தோன்றின. வரிவிலக்கு சலுகையும், கூலியழைப்பும் இந்நிறுவனங்களை தேசங்களுக்கு கவர்ந்து இழுக்கின்றன. லாளர்களுக்கு தொழிற்சங்க ஜனநாயக மகள் அணைத்தும் மறுக்கப்படுகின்றன.

இலங்கையில் ஐ.தே.க தனது க்காலத்தில் அன்றைய எதிர்க்கட்சியான ட்சியின் ஆதரவுடன் முதல்முதலாக வர்த்தகவலையத்தை ஆரம்பித்த தென்னாசிய ளில் ஒன்றாகும். 1980 களில் இறுதியில் நாயக்கா, பியகம், கொக்கல ரவர்த்தகவலையங்கள் உருவாக்கப்பட்டன.

1991ல் கட்டுநாயக்கா, பியகம் சுவவலையங்கள் தொழிலாளர்கள் குடியமர்த்தப்பட்டனர். கையில் 90 வீதமானோர் பெண்தொழிலாளர்கள் தழிற்சாலைகளில் வேலைசெய்கின்றனர். இன்று யோகபூர்வ அறிக்கைகள் 104,220 பேர் லசெய்வதாக கூறினாலும் உண்மையான ப்பீடு 200,000 பேராகும். ஒவ்வொரு ற்சாலையிலும் சராசரியாக 200 தொழிலாளர் லசெய்கின்றனர்.

வரிவிலக்கு விடுமுறை.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலில் பது கொழும்பின் மத்தியிலுள்ள வெளிநாட்டு ிட்டாளர் சபை ஆகும். இது ிரவர்த்தகவலையத்திலிருந்தும் கொழும்பின் வை சிந்தும் கடைகளிலிருந்தும் தொலைவில் ர குளிர்நட்டப்பட்ட அலுவலகமாகும். இங்கு ில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ிரவர்த்தகவலையத்திலுள்ள வரிவிலக்குத் ிர்பான இலாபங்கள் விளக்கப்படும்.

ஆரம்பத்தில் 20 வருடங்கள் வரிவிதிப்பு டுமில்லாததோடு பின்னரும் 15 வீத வரியே ிக்கப்படும். இதனுள் எல்லைவரையறையற்ற ப ஏற்றுமதியும் அடங்கும். ஒரு ிற்சாலையை உருவாக்குவதற்குத் தேவையான இயந்திரங்கள், மூலப்பொருட்கள், மேலதிக வயான பொருட்கள், நிர்வாகத்திற்குக் குத் வயான வாகனங்கள், ஆடம்பரப்பொருட்கள் னத்தும் வரியின்றி குமதிசெய்துகொள்ளலாம்.

உலக வங்கியினதும், சர்வதேச ராயநிதியத்தினதும் கட்டளையின் கீழ் பத்திக்குத் தேவையான இறக்குமதி



சுயாதீனமாக ஒருவரும் இந்தப் பிரதேசங்களுக்குள் நுழைய முடியாது

இந்தப் பிரதேசங்கள் அதன் எல்லைக்கு வெளியே தொழிலாளர்கள் வசிப்பது என்பதைத் தவிர ஏனைய வழிகளில் எந்த விதத்திலும் ஜேர்மன் நிறுவனங்களுக்காக 1930 களில் நாசிகளால் உருவாக்கப்பட்ட அடிமை முகாம்களை ஒத்ததாகும்.

மூலப்பொருட்களின் மீதான வரி மிகவும் குறைவாகவோ அல்லது முற்றான வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசுக்கும், 30 ஏனைய அரசுகளுக்குமிடையில் செய்யப்பட்ட புதிய உடன்பாட்டின் கீழ் சுதந்திரவர்த்தகவலைய முதலீட்டாளர்களுக்கு இரட்டை வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது.

வரிவிலக்கு விடுமுறையின் கீழ் பாரிய இலாபமடையும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இலங்கையின் வங்கிகளில் கடன்வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளதுடன், உள்நாட்டு வட்டிவிகிதப்படியே அவர்களுக்கு கடன் வழங்கப்படுகின்றது.

வெளிநாட்டு முதலீட்டாளர்களின் சொத்துக்கள் தேசியமயமாக்கப்படமாட்டாது என அரசினால் உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ளதுடன், சகல அரச சட்டங்களும் ஒவ்வொரு நிறுவனத்தின் தேவைக்கேற்ப மாற்றியமைக்கப்படக்கூடியதாகவும் விசேட வரிவிதிப்பு ஒழுங்குகள், உடன்பாடுகள் செய்யக்கூடியதாகவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டு முதலீட்டாளர்களின் விண்ணப்பங்கள் உட்பட அவர்களுக்குத் தேவையான நிலம், மின்சார, நீர், தொலைத்தொடர்பு வசதிகளை பெற்றுக் கொள்வதற்கு இரண்டுநாட்களுக்குள் அனுமதி வழங்கப்படும். சுதந்திரவர்த்தகவலைய நிர்வாகத்தினர் நிலத்தைத் தெரிவு செய்வதற்கும், அதனைத் துப்பரவு செய்வதற்கும் அதற்கான பாதுகாப்புத் தொடர்பான ஆலோசனைகளுக்கும் உதவுகின்றனர்.

பாதுகாப்பு வேலிகள்.

சுயாதீனமாக ஒருவரும் இந்தப் பிரதேசங்களுக்குள் நுழைய முடியாது.

இந்தப் பிரதேசங்கள் அதன் எல்லைக்கு வெளியே தொழிலாளர்கள் வசிப்பது என்பதைத் தவிர

ஏனைய வழிகளில் எந்த விதத்திலும் ஜேர்மன் நிறுவனங்களுக்காக 1930 களில் நாசிகளால் உருவாக்கப்பட்ட அடிமை முகாம்களை ஒத்ததாகும்.

பியகம் இலங்கையில் இரண்டாவது பாரிய சுதந்திரவர்த்தகவலையமாகும். இதில் 40 தொழிற்சாலைகளில் 16,500 தொழிலாளர் வேலை செய்கின்றனர். கொரியா, ஜேர்மனி, இங்கிலாந்து, சவுதி அரேபியா, தாய்லாந்து, யப்பான், கொங்கொங், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட உடுபுடவை, வாகன உதிர்ப்பாகம், மட்பாண்டம், சிகரற், இலத்திரனியல், வினையாட்டுப் பொருட்கள், பொம்மை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டுள்ளன. பாரிய நிறுவனமான அவுஸ்திரேலியாவுக்குச் சொந்தமான பசுபிக்-டென்லப் என்ற மருத்துவத்துறைக்கு தேவையான கையுறைகளை தயாரிக்கும் அன்சல் இன்டர்நசனல் நிறுவனமாகும்.

பியகம் சுதந்திரவர்த்தகவலையம் பொலிசாராலும், சுதந்திரவர்த்தகவலைய பாதுகாப்புச் சேவையினராலும் கண்காணியுச் செய்யப்படும். பாரிய பாதுகாப்பு வேலையால் சூழப்பட்டுள்ளது. இத்துடன் சேர்த்து பாரிய பொலிஸ் கட்டிடமும் இணைக்கப்பட்டுள்ளது. இவர்கள் எந்தநேரமும் உட்புகக்கூடியவர்களாக வைக்கப்பட்டுள்ளனர். சுவவலையத்தினுள் உட்செல்வோர் கொழும்பிலுள்ள ச.வ.வ நிர்வாகசபையின் விசேட அடையாள அட்டையோ, அல்லது விசேட அனுமதியுடன் சுவவ நிர்வாகத்தினரின் அனுமதியும் தேவை. வெளியோர் சுவவ அதிகாரி ஒருவரால் அழைத்துச் செல்லப்படுவர். இரண்டு மடங்கு கட்டுப்பாட்டுள்ள 165 அடி நுழைவாசலில் டசின் கணக்கான பொலிஸ் ச.வ.வ பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் பாதுகாக்கப்படுகின்றது. ஒவ்வொரு தொழிற்சாலையும் ஆறு அடி உயரமான

கம்பி வேலியால் பாதுகாக்கப்படுகின்றது. இந்த உட்பாதுகாப்பு வேலி ஒரு படை பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் பாதுகாக்கப்படுகின்றது. இவர்கள் தனியார் பாதுகாப்புச் சேவையினரால் தெரிந்தெடுக்கப்பட்ட பழைய இராணுவ பொலிஸ் அதிகாரிகளாவர்.

அரசினால் இந்த தொழிற்சாலைக்கான தொழிலாளர்கள் தெரிவு கட்டுப்படுத்தப்படுகின்றது. சுவவ நிர்வாகத்தினர் சகல விண்ணப்பகாரர்களையும் அட்டவணைப்படுத்தி வைத்துள்ளனர். ஒவ்வொரு தொழிலாளிக்கும் ஆறுமாத பரீட்சார்த்த காலம் வழங்கப்படுகின்றது. இந்தக் காலகட்டத்துள் எந்த நேரமும் உடனடியாக வேலை நீக்கப்படலாம். ஒரு நேர வேலையாக இயங்கும் தொழிற்சாலைகளில் வேலைநேரம் திங்கள் - வெள்ளிவரை 9 மணித்தியாலமும், சனிக்கிழமைகளில் ஆறரை மணித்தியாலமுமாகும். 2, 3 மாற்றுவேலை நேரத்தைக் கொண்ட தொழிற்சாலைகளில் வேலைநேரம் எட்டு மணித்தியாலமாகவும், சனிக்கிழமைகளில் ஐந்தரை மணித்தியாலமுமாகும். வருடாந்த விடுமுறை 14 நாட்களாகும். சுகவீன விடுமுறை நிர்வாகத்தினரின் தீர்மானத்திற்கு ஏற்றபடி அனுமதிக்கப்படும்.

சில நிறுவனங்களில் மேலதிக வேலைநேரத்திற்கான சம்பளம் வழங்கப்படுகின்றது. தொழிலாளர்கள் அன்றைய உற்பத்தியின் எல்லையை அடைவதற்காக கட்டாயம் மேலதிகவேலை செய்யவேண்டும். சில நிறுவனங்கள் நிபுணத்துவம் வாய்ந்த தொழிலாளர்க்கு வேலை வருகைக்கான பணம் வழங்கப்படுகின்றது. இரண்டு நாட்களுக்கு மேல் வருகை தராதவர்களுக்கு இது வழங்கப்படாது. தொழிலாளர்களுக்கு எந்த தொழிற்சங்க ஜனநாயக உரிமைகளும் இல்லை. கூட்டு ஆலோசனைசபைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட அமைப்பாகும். தொழிற்சாலை

நிர்வாகத்தினரே இந்தச் சபைக்கான தலைவர், பிரதிநிதிகளை தெரிவு செய்வர். சகல சபைக்கூட்டங்களும் ச.வ.வ நிர்வாகசபையால் கண்காணிக்கப்படும்.

1992ல் இலங்கைக்கான வெளிநாட்டு முதலீடு 87 மில்லியோனாக இரண்டு மடங்காக அதிகரித்தது. இது மீண்டும் 1993ல் இரண்டு மடங்காகியுள்ளதுடன் 236 புதிய திட்டங்களை கொண்ட சாதனையையும் உள்ளடக்கியுள்ளது. தொழில்உற்பத்தி முக்கியமாக துணி, புடைவைகள் 41 வீதமாக அதிகரித்துள்ளதுடன் முழு ஏற்றுமதி வருமானத்தில் 85வீதத்தை அடைந்துள்ளது. முன்னைய ஜனாதிபதி விஜேதுங்கா 2000 ஆண்டளவில் இலங்கையை புதிய கைத்தொழில் நாடாக மாற்றுவதே அரசின் கொள்கை என கூறினார். இன்றைய ஜனாதிபதி சந்திரிகாவின கொள்கையும் இதைவிட மாறுபட்டதல்ல. புதிய கைத்தொழில் நாடாக மாற்றுவது என்பது மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதல்ல. அரசின் திட்டத்தின்படி எதிர்வரும் ஆறு வருடங்களிலும் வருடத்திற்கு 10 வீத உற்பத்தி அதிகரிப்பும் பாரிய வெளிநாட்டு முதலீட்டின் அதிகரிப்பும் ஆனால் மூலதனம் எப்போதும் இலாபமுள்ள இடத்தை நோக்கியே நகரும். உலகரீதியாக எந்த அரசு உற்பத்திச்செலவை குறிக்கின்றதோ அந்த விகிதத்திற்கு தக்கமாதிரி மூலதனம் இடப்படும்.

புதிய கைத்தொழில் நாடுகளாக ஒரு வழியிலேயே மாறமுடியும். அதாவது தொழிலாளர், விவசாய மக்களின் வாழ்க்கைத்தரத்தையும், அடிப்படை உரிமைகளையும் முற்றுமுழுதாக அழித்தொழிப்பதிலும் ஆகும்.

சர்வாதிகாரத்திற்கான தயாரிப்பு.

1980 களில் ஐ.தே.க இந்த ச.வ.வ தினை உருவாக்கியபோது இது இலங்கைக்கு மட்டும் பிரத்தியேகமானதாக இருந்தது. ஆனால் இன்றைய நிலமை அப்படியல்ல.

வரிவிலக்கு சலுகைகள் தீவ முழுவதையும் ச.வ.வவலையமாக மாற்றும் முயற்சிகளின் பின்னரும் ஐ.தே.க மின் முதலீட்டு “மூலோபாயம்” பங்களாதேஷ், வியட்நாம் போன்ற புதிய பிரதேசங்கள் ஏகாதிபத்திய சுரண்டலுக்கு திறந்துவிடப்பட்டதும், மூலதனத்தின் அதிகரித்துவரும் சர்வதேசப் போட்டியினாலும் குழிதோண்டப்பட்டது.

புதிய கைத்தொழில் நாட்டினது அந்தஸ்தை அடைவதற்கு கல்வி, வைத்திய மற்றும் அடிப்படை சமூகசேவைகள் அழித்தொழிக்கப்படுவதுடன் உற்பத்தியை அதிகரிப்பதற்காக சம்பளவெட்டுக்கள் அல்லது சம்பளம் வழங்கப்படாமல் போன்றவற்றை செய்யவேண்டியிருக்கும். அரசு நிறுவனங்களான தேயிலைத் தோட்டங்கள், ரெலிகொம், அரசவங்கிகள், தேசியவான் சேவை, ஏர்லங்கா போன்றவை தனியார்மயமாக்கப்படுதலும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பிரயோசனமற்ற குவியலில் தள்ளப்படுவர்.

போக்குவரத்து, தொலைத்தொடர்புத் துறையில் புதிய கண்டுபிடிப்புக்கள் உலகத்தில் ஆகக்குறைந்த மலிவுவிலையில் வழங்கக்கூடியதாக இருக்க வேண்டும். அதாவது உள்ளூர் பாவனையாளர் மீது பாரிய வரி விதிப்பும், கட்டண அதிகரிப்பையும் நடைமுறைப்படுத்த வேண்டியிருக்கும்.

1994 ஜனவரியில் அரசு மின் சார பாவனைக்கட்டணத்தை 70 வீதமாகவும், நீர் பாவனைக் கட்டணத்தை 60 வீதமாகவும் அதிகரித்தது. சமாதானமான அல்லது ஜனநாயக வழிகளில் இப்படியான நிலைமைகளை சிருஷ்டிக்க முடியாது. ச.வ.வ களிலும், நகர்ப்புறங்களிலும், தேயிலைத் தோட்டங்களிலும், விவசாயப் பிரதேசங்களிலும் உருவாகிய சமூகநெருக்கடிகளை எதிர்நோக்கிய நிலைமைகளில் அரசு ஜனநாயக உரிமைகள் மீதான புதிய தாக்குதல்களை அறிவித்தது. “இலங்கையில் வாழும் வித்தியாசமான பிரிவினரிடையேயோ, வர்க்கங்களுக்கிடையேயோ

அல்லது குழுக்களுக்கிடையேயிடையிலான வெறுப்பினை புகுத்தும் அல்லது வளர்த்துவிடும் பிரசாரங்களை அல்லது ஏனைய வெளிப்பாடுகளையே” வெளியிடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் மீது கடுமையான தண்டனையும், 20 வருடங்கள் வரைமீலான சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.

இந்தச் சட்டங்கள் அன்றைய எதிர்க்கட்சியான சி.சு.க இன் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. அரசுக்கோ அல்லது ஜனாதிபதிக்கோ அல்லது அரசியல் அமைப்புக்கோ எதிர்ப்பை வெளிக்காட்டுவதோ அல்லது எந்தப் பிரிவினரையோ அல்லது வர்க்க குழுவினரையோ, தூண்டிவிடுவதோ அல்லது கிளர்ச்சி செய்வதோ அரசுக்கும், சட்டத்திற்கும் கட்டுப்பாடதவர்களாகக் கருதப்படுவர்.

அரசு வடக்கிலுள்ள தமிழ் மக்கள் மீதான இராணுவ யுத்தத்தையும், தெற்கிலுள்ள தொழிலாளர்கள், விவசாயிகள் மீதான வர்க்க யுத்தத்தையும் நடாத்திக்கொண்டு வருகின்றது. யாராவது வர்க்க முரண்பாடுகள்பற்றி கதைத்தால் அவர் சிறையில் அடைக்கப்படுவர். எந்தவொரு அமைப்பும் அது தொழிலாளர்வர்க்கத்தை பாதுகாக்கப் போராடுவதாகவோ அல்லது தொழிலாளர்வர்க்கத்தின் சுயாதீன நலன்களை பற்றி பேசினாலோ அவர்கள் சட்டவிரோதமானவர்களாகக் கருதப்படுவர். இந்த நடவடிக்கைகள் உலக மூலதனத்தின் தேவையின் சட்டபூர்வமான தேவைகள் தொழிலாளர்வர்க்கத்தின் மீதான சுரண்டலைத் தடுக்க முயல்பவர்கள் எவரையும் அனுமதிக்க முடியாது. என்பதைத் தெளிவாக்குகின்றது.

பு. க. கழகம்.

தொழிலாளர்வர்க்கத்தின் மீதான தாக்குதல்களுக்கு எதிராகப் போராடும் ஒரேயொரு கட்சி பு.க.க ஆகும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக்கழுவின் இலங்கைப்பிரிவான பு.க.க

ஓர் இளம் சுதந்திரவர்த்தகவலையத் தொழி மரணத்தை விசாரணை செய்ய ஒரு சு விசாரணைக் குழுவை அமைத் பிரேமலால் ஜெயக்கொடி என்ற இளம்தொழி இலங்கை சப்பாத்துக் கம்பனி என்ற ச தொழிற்சாலையில் வேலைசெய்யும்போது அழுத்தமிடும் 5 தொன் அழுத்திமீனும் அக் தலை சிதறி மரணமானார். நிர்வாகம் ஜெயக் இயந்திரத்தில் பிழையிருப்பதாக கூறியதை நிராக அவரை அதில் வேலைசெய்யும்படி கூறியதால் விபத்து நடந்தது.

இலங்கையிலுள்ள எந்த தொழிற்சங்க அல்லது அரசியல் கட்சிகளோ இந்தக் கொள்கை எடுத்துக்காட்டவோ அல்லது அதற்கு எ தொழிலாளர் சங்கத்தை அணிதிரட்ட முன்வரவில்லை. முதலாளித்துவ பத்திரிகை இதனை ஒரு விபத்தாக எடுத்துக்காட்டின.

பு.க.க இன் இந்தச் சுயாதீன விசாரணை குழுவானது ஜெயக்கொடியின் மரணத்தை அந்நிறுவனமே பொறுப்பு என எடுத்துக்காட்டியது மட்டுமல்லாது சகல தொழி மத்தியில் அவர்களது பாதுகாப்பு நிலைமை பாதுகாக்கவும் ச.வ.வ இல் தொழிற் உரிமைகளை பாதுகாக்கவும் தொழிலாளர்வர்க்க அணிதிரட்டும் பிரச்சாரத்தினை செய்தது சர்வதேச, ஏகாதிபத்திய பல்தேசியநிறுவனங்களு எதிராக அணிதிரட்டும் பிரச்சாரத்தையும் செய்கின் பு.க.க மட்டுமே ஒரேயொரு ச தொழிலாளர்வர்க்கத்தின் நலன்களை பாதுகா போராடும் தகமை கொண்டது. ஏனெனில் தனது அடிப்படை வேலைத்திட்டமாக சர்வ சோசலிச முன்னோக்கையும் அத சர்வதேசதொழிலாளர்வர்க்க ஐக்கியம் முதலாளித்துவத்தைத் தூக்கி எறிவதற் பொதுவான போராட்டம் என்பதை அடிப்படைய கொண்டது.

## பியகம ச . வ . வ. துப்பாக்கிப் பிரயோகம்: சாட்சிகளை அழைக்க விசாரணைக்குழு

பியகம சுதந்திரவர்த்தகவலைய தொழிலாளர் மீதான பொலிஸ் துப்பாக்கிப் பிரயோகம் பற்றிய சுயாதீன தொழிலாளர் விசாரணை.

பொதுஜனமுன்னணி அரசாங்கத்தின் பொலிசாரினால் பியகம சுதந்திரவர்த்தகவலைய தொழிலாளர் மேல் நடாத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பான சாட்சிகளை அழைக்க நவம்பர் 5ம் திகதி பேலியகொடை நவலோக பிரஜைகள் மண்டபத்தில் நடைபெற்ற பகிரங்கக் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது.

செப்டம்பர் 5ம் திகதி அன்சல்லங்கா தொழிலாளர்கள் உட்பட்ட ச.வ.வ. தொழிலாளர்கள் அமைதியான ஒரு நடைபவனியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததும், ஒரு தொழிலாளியின் உயிர் ஊசாலாடிக்கொண்டிருப்பதும் இன்னும் பலர் படுகாயமடைந்து சிகிச்சைபெற்று வருவதும் தெரிந்ததே.

இந்த சுயாதீன தொழிலாளர் விசாரணைக் குழுவுக்கு ஆதரவு தெரிவித்து இந்திய ட்ரொஸ்கிச இயக்கமான சோசலிசத் தொழிலாளர் கழகம் நல்வாழ்த்துச்செய்தியை அனுப்பி வைத்தமை இந்த பேலியகொடை கூட்டத்தின் சிறப்பம்சமாக விளங்கியது. இந்தியத் தொழிலாளர் வர்க்கத்தினுள் விசாரணைக்குழுவின் போராட்டத்திற்கு பகிரங்க ஆதரவினைத் திரட்டவும் பசுபிக் டன்லொப் கம்பனியின் சுரண்டலை அம்பலப்படுத்தவும் இந்த நல்வாழ்த்துச் செய்தி உறுதி செய்திருந்தது. உலகத் தொழிலாளர்வர்க்கத்தின் ஒரு பாகம் என்ற முறையில் இந்தியாவிலும், இலங்கையிலும் தொழிலாளர்வர்க்கத்தின் ஐக்கியத்தினை உறுதிசெய்யும் அவசியம் அச்செய்தியில் மேலும் வலியுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இக் கூட்டத்திற்கு வருகை தந்திருந்த தொழிலாளர்களும், இளைஞர்களும் விசாரணைக்கு உட்பட்ட இச் சம்பவத்தின் பின்னணி, விசாரணையின் தன்மை போன்ற விடயங்களை குழுவின் தலைவி விலாணி பிரிஸ் விளக்கிப் பேசியபோது வெகு உன்னிப்பாக கவனம் செலுத்தினர். “சமசமஜ, கம்யூனிச, நவசமசமஜ, இ.தொ.கா.

தலைவர்கள் உட்பட்ட சகல அரசியல் அமைப்புக்களும், தொழிற்சங்கங்களும், முதலாளித்துவப் பத்திரிகைகளும், ஸ்டாலினிச “அந்த” பத்திரிகையும் பொதுஜன முன்னணி அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் இடம்பெற்ற இந்த பொலிஸ் துப்பாக்கிப் பிரயோகத்தை மூடிமறைக்கத் தொழிற்பட்டு வருகின்றார்கள். இச்சம்பவம் தொடர்பாகவும், தொழிலாளர்வர்க்கத்திற்கு அது விடுக்கும் எச்சரிக்கை தொடர்பாகவும் புரட்சிக்கம்யூனிஸ்ட் கழகம் வெகு அக்கறை காட்டுகின்றது. அதனாலேயே அது இந்தச் சுயாதீன விசாரணைக்குழுவை அமைத்துள்ளது” என்றார்.

இந்த நடவடிக்கை இலங்கைக்கு மட்டும் உரிய செயற்பாடு அல்ல என்பதை விளக்குகையில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அவுஸ்திரேலிய, அமெரிக்கப் பகுதிகள் ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சி காணும் நிலைமையினுள் தொழிலாளர் முகம்கொடுக்க நேரிட்ட கரும் நிலைமைகளையிட்டு சுயாதீன விசாரணைக் குழுக்களை அமைத்துக்கொண்டுள்ளதாக விலாணி பிரிஸ் குறிப்பிட்டார். இலங்கையில் 1993 மே மாதத்தில் கட்டுநாயக்க ச.வ.வ. கொரியா- சிலோன் கம்பனியைச் சேர்ந்த பிரேமலால் ஜெயக்கொடி என்ற தொழிலாளி பழுதடைந்த இயந்திரத்தினுள் நகங்குண்டு இறந்ததை ஆராய முதலாவது சு.தொ.வி. க்குழு அமைக்கப்பட்டது என்ற விடையத்தையும் விலாணி கூட்டத்தினருக்குத் தெரிவித்தார்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கு முக்கிய காரணமாக இருந்த அன்சல்லங்கா கம்பனியின் தலைமையகமான அவுஸ்திரேலிய பசுபிக் டன்லப் கம்பனியின் நடவடிக்கைகளையிட்டு அந் நாட்டு ட்ரொஸ்கிச அமைப்பான சோசலிசத் தொழிலாளர் கழகம் (S.L.L) இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட விடயங்களை அம்பலப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளதாகவும் விலாணி பிரிஸ் கூட்டத்தினருக்குத் தெரிவித்தார்.

இக் கூட்டத்தில் விசாரணைக் கமிட்டி அங்கத்தவர்களான ரி.என். நிகிஷான், எச்.எம்.பி. கேரத் ஆகியோரும் உரை நிகழ்த்தியதோடு விசாரணையின் பல்வேறு அம்சங்களையும் இட்டு சாட்சியமளிக்க பலர் தன்னிச்சையாக விருப்பம் தெரிவித்தனர்.



பிரேமலால் ஜெயக்கொடியின் விசாரணைக்குழுக்கூட்டத்தில் தோழர் விலாணி பேசுகின்றார்

இந்தப்புத்தகத்தை எடுக்கவேண்டும் என்ற சிந்தனை நீண்டகாலத்திற்கு முன்பு, நான் கோல்யாமாவில் நுகாயில் இருந்தபோது ஏற்பட்டது. இந்த நுகாயைப்பற்றித் தெரியாதவர்களுக்கு, இது சோவியத்து வியாவின் மரணநுகாயம். எவது நேர்மையான, துணிவான, மரணாவதைக் கவியின். இதிலிருந்து தப்புபவர்கள், இயந்திரத்திலிருந்து இயலிட்டுந்து விபரம் சொல்லவேண்டும். - கடந்த மார்ச்சு 3ம் திகதி நியூ யோர்க் புத்தகக் கண்காட்சியில் நட்சடா ஜோவ்வே தவது புத்தகத்தை அறிமுகம்செய்கையில் பேசியது -



சொந்தக்கண்களால் உண்மையான மனிதர்கள் அந்தநேரம் நினைத்தேன் இந்த மரண வெளியே நுடிந்தால் தப்படுவாதவர்களைப்பற்றி

## ஸ்டாலினிசத்திற்கெதிரான இடது எதிர்ப்பாளர்களின் அங்கத்தவர் ஒருவரின் நினைவுகள்.

டேவிட் நோர்த்

ஸ்டாலினிச ஒடுக்குமுறை காலகட்டத்தின்போது பல கிய இலக்கியப்படைப்புக்கள் தோன்றின. நற்றுள் நட்சடா மண்டில்ஸ்ராம், (Nadezhda ndelsham) அங்கேனியா ஸ்பேர்க், (Evgenia Ginsburg) மார்கிரேட் பூபர் மன் (Margarete Buber- umann) அனா லரினா (Anna Larina) ன்றவர்களின் படைப்புக்கள் குறிப்பிடத்தக்கன. வளவு இலக்கிய படைப்புக்களுக்கு மத்தியிலும் த புத்தகமானது விசேட கவனத்திற்கு படுத்தப்பட வேண்டியது. இதன் அர்த்தம் னயோர் நட்சடா ஜோவ்வே (Nadeschda fe) யை விட குறைந்த க்குமுறையை அனுபவித்தவர்கள் அன்றோ லது அவர்கள் அன்று அனுபவித்த க்குமுறையை தெளிவாகப் படம்பிடித்துக் வில்லை என்பதல்ல. இதில் முக்கியமானது னவெனில் இந்த எழுத்தாளரின் அரசியல் ர்ணோக்கின் வரலாற்று முக்கியத்துவமாகும். ட்சடா ஜோவ்வே தனது முதலாவது கைதுக்கு ன்ளரே ஸ்டாலினிசத்தின் முக்கிய எதிரியாகும். டு வியோன் ட்ரொஸ்சியால் 1923ம் ஆண்டு டுவாக் கப்பட்ட இடது எதிர்ப்பாளர்களின் ிகத்தவர் ஒருவரின் ஸ்டாலின் காலத்தின் ினைய சோவியத்யூனியன் தொடர்பான னவுகளாகும்.

ஸ்டாலினாலும், அவரது கையாட்களாலும் ிகத்தமான சமூகத்தியத்துடன் உடலியல் ரீதியாக வியத் அதிகாரத்துவத்திற்கு எதிரான சகல ிக்கிச எதிர்ப்பாளர்களையும் அழிக்க டுயாதிருந்ததால் இதைவிட வேறுபல புத்தகங்கள் டுத்தப்பட்டிருக்கலாம். ருஷ்ய மொழிச்சுருக்கமான RTD எதிர்ப்புரட்சிகரமான ட்ரொஸ்சிச வடிக்கை என்பதன் கீழ் குற்றம் ட்டப்படுவதையும் நிச்சயமாக ித்தொழிக்கப்படுவதைக் குறிக்கும். தனிய KRD ிப்புரட்சி நடவடிக்கை இல் ஈடுபட்டவர்களை ிக்கும். இவர்கள் சிலவேளை 5 வருட முகாம் ட்டனையுடன் தப்பிவிடலாம் என நம்பலாம். இது ன்மையான ஸ்டாலினிச பயங்கரவாதத்துடன் பிடுகையில் ஒரு சிறு தண்டனையாக டக்கலாம். ஆனால் T என்ற எழுத்துடன் டாலினின் கொள்கைகளுடன் சமரசம் ய்யப்படமுடியாத எதிர்ப்பாளர் என்று ிற்றம்சாட்டப்பட்டவர்களானால் அவர்கள் ிலிருந்து தப்புவதைப்பற்றி எதிர்பார்க்கவே வைவில்லை.

எதிர்ப்புரட்சிகர ட்ரொஸ்சிச நடவடிக்கையின் குற்றம்சாட்டப்பட்ட ஆமிரக்கணக்கானோரில் ட்ரொஸ்சியுடனோ அல்லது இடது

எதிர்ப்பாளர்களுடனோ எந்தவித சிறு தொடர்பு கூட இல்லாதவர்கள் ஆனால் நட்சடா உண்மையில் இவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார். அவர் ட்ரொஸ்சியின் அரசியல் தோழரும், முக்கியமான நண்பருமான அடோல்வ் ஆப்ரோமோவிச் ஜோவ்வே (Adolf Abromovich Joffe) இன் மகளாவார். அடோல்வ் ஆப்ரோமோவிச் ஜோவ்வே ட்ரொஸ்சி ருஷ்யக் கம்யூனிஸ்ட்சியிலிருந்து நீக்கப்பட்டதை கண்டித்து 1927ம் ஆண்டு தற்கொலை செய்தார். அந்நேரம் நட்சடா 21 வயதுடையவராக இருந்ததுடன் சோவியத் அதிகாரத்துவத்திற்கு எதிரான இடது எதிர்ப்பாளர்களின் போராட்டம் தொடர்பாக குறிப்பிடத்தக்களவு அரசியல் அனுபவத்தையும் கொண்டிருந்தார். ஸ்டாலினிச பயங்கரத்தினால் கொல்லப்பட்ட மற்றோரை போலல்லாது நட்சடா இதனை அநியாயத்தின் இலக்காகவோ அல்லது விளக்கம் சொல்லப்பட முடியாத விதியின் விளையாட்டாகவோ காணவில்லை.

அவருக்குத் தெரிந்திருந்தது தான் இந்த ஆட்சியின் அரசியல் எதிராளி என்று. அத்துடன் அவரால் ஸ்டாலினது கொடுமைகளுக்குப்பின்னால் இருந்த அரசியல் நோக்கத்தினையும் விளங்கிக்கொள்ள முடிந்தது. தண்டனை வேலை முகாம்களுக்கு அனுப்பப்பட்ட பலருக்கும் அவர்கள் ஏன் அங்கிருக்கின்றார்கள் என்பதனை விளங்கப்படுத்த முடியாமல் இருந்தது. இந்த வகையில் பாதிக்கப்பட்ட ஒருவர் தனது நினைவுக்குறிப்புகளில் எழுதுகையில் "எங்களிலும் பார்க்க ட்ரொஸ்சிஸ்டுக்கள் ஒரு பாரிய அனுகூலமான நிலையில் இருந்தனர். அவர்கள் ஸ்டாலினிசத்தினை மாற்றிடு செய்யக்கூடிய ஒரு முழுமையான அரசியல் அமைப்புமுறையினைக் கொண்டிருந்தனர். புரட்சிக்கு செய்யப்பட்ட துரோகத்தினால் உருவாகிய டெருக் கடி நிலைமைகளில் பற்றிப்பிடித்துக்கொள்வதற்கு அவர்களிடம் இது இருந்தது". (Leopold Trepper, The Great Game, London 1979, S.56)

இந்தப் புத்தகத்திற்கான முகவுரையை எழுதுவதற்கு இதனது ஆசிரியரினது தந்தையாரது அரசியல் வாழ்க்கையைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகம் அவசியமாகின்றது. 1883ல் பிறந்த அடோல்வ் ஜோவ்வே வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவராகவும், நோய்வாய்ப்பட்டவராகவும் இருந்தபோதிலும் இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் ருஷ்ய புரட்சிகர இயக்கத்தில் இணைந்து கொண்டார். ஏனைய பல ருஷ்யப்புரட்சியாளர்களைப் போலவே இவரும் 1905ம் ஆண்டின் புரட்சிக்குப்பின்னர் நாட்டைவிட்டு வெளியேறினார். வியன்னாவில் இருந்த காலத்தில்



அடோல்வ் ஆப்ரோமோவிச் ஜோவ்வே

இவர் ட்ரொஸ்சியுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தியதுடன் ஒரு புதிய ருஷ்யப் பத்திரிகையான பிராவ்தா வை வெளியிடுவதற்கு ட்ரொஸ்சிக்கு உதவி வழங்கினார். ட்ரொஸ்சி அன்று ருஷ்ய சமூகஜனநாயகவாத தொழிலாளர்கட்சியின் பிரிவுகளான



1920 களில் லெனின்

போல் சவிக் குகளுடனோ அல்லது மென்சவிக் குகளுடனோ இணைந்திருக்கவில்லை. 1905ன் நிகழ்வுகள் தொடர்பான அவரது தத்துவார்த்த ஆய்வுகள் பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலைமையிலும் ருஷ்யா ஒரு சோசலிசப்புரட்சியின் வாசலில் நிற்கின்றது. என்றமுடிவுக்கு ட்ரொஸ்சியை இட்டுச்சென்றது. இந்த ஆய்வு அவரை அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தியது. லெனின் கூட ட்ரொஸ்சியின் தத்துவமான "நிரந்தரப்புரட்சியை" "இடது அசட்டுத்தனம்" என கூறினார். ட்ரொஸ்சியின் முன்னோக்கின் தீர்க்கதரிசனம் தொடர்பாக விளங்கிக்கொண்டு ஆதரவழித்த ஒரு சிலரில் ஜோவ்வேயும் ஒருவர். இந்த இருவரும் தனிய பொதுவான அரசியல் பார்வை தொடர்பாக மட்டும் இணைக்கப்பட்டிருக்கவில்லை. அவர்கள் ஒரு பரந்த அளவிலான கலாச்சார, விஞ்ஞான சிந்தனைகளையும் பகிர்ந்துகொண்டனர். ஜோவ்வே பிரபலமான மனோதத்துவவாதியான அல்பிரட் அட்வர் (Alfred Adler) இடம் தன்னை ஒரு ஆய்வுக்கு ஏற்படுத்தியதன் மூலம் ட்ரொஸ்சிக்கு சிக்மன் ஷுரோய்ட் (Sigmund Freud) இ அறிமுகம் செய்து வைத்தார்.

ஜோவ்வே பிராவ்தாவின் வேலைகளை பரவலாக்குவதற்காக ருஷ்யாவுக்குத் திரும்பினார். அவர் ஓடேசா (Odessa) வில் கைதுசெய்யப்பட்டு சிறைசெய்யப்பட்டு சையீரியாவுக்கு

நாடுகடத்தப்பட்டார். 1917 பெப்ரவரி- மார்ச் மாதம் சார் அரசாங்கம் வீழ்ச்சியடைந்த பின்னரே விடுதலை செய்யப்பட்டார். பின்னர் இவர் ட்ரொஸ்சியின் ஆளுமைக்குட்பட்ட மெஸ்ராஓஸ்டி இயக்கத்தில் முக்கியத்துவம் வாய்ந்த தலைவராக பெத்ரோகிராட்டிற்கு திரும்பினார். முதலாம் உலகமகாயுத்தத்தின் அனுபவங்களும் ருஷ்யாவில் எழுந்த புதிய புரட்சி அலைகளும் லெனினுக்கும், ட்ரொஸ்சிக்கும் இடையேயான பழைய முரண்பாடுகளை தீர்த்ததோடு ஜோவ்வே போல் சவிக் கட்சியின் மெஸ்ராஓஸ்டி யினை இணைப்பதற்கு ஆதரவளித்ததுடன் அதனுள் குறுகியகாலத்தில் ஒரு முக்கிய பிரதிநிதியாக உருவாகினார். அவர் ட்ரொஸ்சியினால் தலைமைவகிக்கப்பட்ட இராணுவ புரட்சிகர குழுவின ங்ந்து உறுப்பினர்களில் ஒருவரானார். இந்தக் குழுதான் முதலாளித்துவ பிராந்திய அரசை தூக்கிவீசி 1917ம் ஆண்டு சோவியத் அரசாங்கத்தை நிறுவுவதற்கான ஒழுங்குகளைச் செய்தது.

மனிதர்களை சரியாக மதிப்பிடக்கூடிய லெனின் ஜோவ்வே யின் தகமைகளை இனங்கண்டுகொண்டதுடன் புரட்சியை தொடர்ந்த வருடங்களில் சோவியத்தின் திறமை வாய்ந்த இராஜதந்திரியாக தேர்ந்தெடுத்தார். ஜோவ்வே மின் முதலாவது தலையீடு சர்வதேச அரசியல் சக்திகளின் அபாயகரமான அலைகளின் மத்தியின் பிரெஸ்ட்- லிட்டோவில்க் இல் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளாகும். பின்னர் சோவியத்தின் ஜேர்மனி, சீனா, யப்பானுக்கான தீர்க்கரமான தூதுக்குழுக்களில் பிரதிநிதித்துவப்படுத்தினார். ஜோவ்வே மின் ஆழ்ந்த பொறுமையும், பரந்த புலமையும் முதலாளித்துவ இராஜதந்திரிகளை கலக்கமடையச் செய்தது. அவர்கள் இப்படியான ஒரு புத்திக்கூர்மை வாய்ந்த புரட்சிகர தொழிலாளர் அரசின் சுயமுடிவு எடுக்கக்கூடிய ஒரு இராஜதந்திரியை சந்திக்கவேண்டியிருக்கும் என கனவிலும் நினைத்திருக்கமாட்டார்கள். ஒரு அமெரிக்க பத்திரிகையாளர் இவர்தொடர்பாக பின்னர் குறிப்பிடும்போது "ஜோவ்வே" மின் பேர்லின் தூதுவராலயம் ஜேர்மன் புரட்சியின் தலைமையகமாக இருந்தது என்றார்.

அவர் ஜேர்மன் அதிகாரிகளிடமிருந்து இரகசிய தகவல்களை எடுத்து தீவிரவாதத் தலைவர்களுக்கு கொடுத்தனர். இவை அரசாங்கத்திற்கு எதிரான கட்டுரைகளிலும், பகிரங்க பேச்சுக்களிலும் பயன்படுத்தப்பட்டது. அவர் புரட்சியாளர்களுக்கு ஆயுதங்கள் கிடைக்க ஒழுங்கு செய்ததுடன் பல ஆமிரம் ஜேர்மன் மார்ச் நிதியுதவி வழங்கினார். சோவியத் தூதுவராலயத்தின் செலவில் தொன்கள் அளவில் கைசருக்கு (Kaiser) எதிரான



1918ல் பிரெஸ்ட் - லிட்ரோவ்ஸ் பேச்சுவார்த்தைகளின்போது யு.யு. ஜெர்வீவே முதல்வரிசையில், பின்வரிசையில் ட்ரொக்கி.

புத்தகங்கள் அச்சிடப்பட்டு பரப்பப்பட்டன. "நாங்கள் மன்னர் அரசை தூக்கிவிட யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டும்" என என்னிடம் கூறினார். "ஜனாதிபதி வில்சன் இதையே தனது வழியில் செய்ய முயல்கிறார். ஒவ்வொருநாளும் இருண்டதின் பின்னர் இடதுசாரி சோசலிசத் தலைவர்கள் Unter den Linden இல் இருந்த தூதுவராலயத்துள் நழுவிச்சென்று தந்திரோபாயம் தொடர்பாக ஜொவ்வே யுடன் கலந்துரையாடினர். அவர் ஒரு அனுபவம்வாய்ந்த சதியாளர். அவர்களுக்கு ஜொவ்வேயின் ஆலோசனை, வழிகாட்டல், நிதி தேவையாக இருந்தது. (E.H. Carr, The Bolshevik Revolution 1917-1923, Newyork 1981, S- 76-77)

அரசைத் தூக்கிவிட 105,000 மார்ச் செலவழித்தார் என ஜேர்மன் அரசாங்கம் குற்றம்சாட்டியபோது, ஜொவ்வே கைசரின் கணக்குவைப்பு பிழையென ஒரு முன்னணிச் சோசலிஸ்ட் தலைவருக்கு, உண்மையில் தான் பல நூறாயிரக் கணக்கான மார்ச் குகள் செலவழித்துள்ளதாகக் கூறினார்.

1922-23 ல் சீனாவில் இருந்த காலத்தில் இவர் மிகவும் பிரதானமான பாத்திரத்தினை வகித்தார். சோவியத்தினது செல்வாக்கினை ஆசியாவிலுள் ஏற்படுத்துவதற்கான வழிகளைத் திறப்பதற்காக தந்திரமான பேச்சுவார்த்தைகளை சன்யூ-கென்னுடன் மேற்கொண்ட அதேநேரத்தில் அன்று விரைவாக வளர்ச்சியடைந்த இளம்சீனக் கம்யூனிஸ்ட்கட்சியினுள் இருந்த சீனப் புத்திஜீவிகள், மாணவர்கள் மத்தியில் மார்ச் சிசக் கருத்துக்களையும் கொண்டுவரவேண்டியிருந்தது. இதற்கு பொருத்தமான தந்திரோபாயத் திறமை இவரிடம் இருந்தது. இதுபழமைவாத கொமின்டாங் தலைமையினுள் அமைதியற்ற நிலைமைகளை உருவாக்கியது.

ஜொவ்வேயின் இராஜதந்திர ரீதியில் வழங்கப்பட்ட கடமைகள் இடது எதிர்ப்பாளர்களின் நாளாந்த போராட்டங்களில் இருந்து ஒரு வகையில் அவரை தூரவிலக்கி வைத்திருந்தது. இதேவேளையில் பொதுச்செயலாளர் என்ற பதவியை பாவித்து ஸ்டாலின் ட்ரொக்கியின் ஆதரவாளர்களை சோவியத்யூனியனுக்கு வெளியே தூதுக்குழுக்களில் அனுப்பிக் கொண்டு இருந்தார். ஜொவ்வேயிற்கு சோவியத்யூனியனில் அதிகாரத்துவ வளர்ச்சி, தொழிலாளர்-அரசு, உயிர்வாழ்வதற்காக எதிர்நோக்கும் அபாயங்கள் குறித்தும், சர்வதேசசோசலிசத்திற்கான பாதை குறித்து ட்ரொக்கியின் விமர்சனம் தொடர்பாக ஒன்றிணைந்த உடன்பாட்டையே

கொண்டிருந்தார். சிலசமயங்களில் ட்ரொக்கிக்கு முன்னரேயே ஜொவ்வே ஸ்டாலினின் வளர்ச்சியானது சோவியத்யூனியனுள் ஒரு நீண்டகால அரசியல் பின்னடைவின் ஆரம்பமென குறிப்பிட்ட ஆதாரங்களைக் காணலாம்.

அரசியல் நிலைமைகளின் கீழிவடிவ தொடர்பான ஜொவ்வேயின் ஆழ்ந்த மதிப்பீடானது உட்கட்சி போராட்டம் அதியுள் கட்டத்தில் இருக்கும்போது 1927 கடைசிப்பகுதியில் தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ள எடுத்த முடிவில் ஒரு முக்கிய பங்கை வகித்தது. இது மனமுடைந்த கீழிவை காட்டவில்லை. அதற்குமாறாக அவரை தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்க செய்தது. ட்ரொக்கியை தடைசெய்ததற்கு பொருத்தமான பதிலாக இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாய் ஜொவ்வேயினால் விளங்கிக்கொள்ள முடிந்தது கட்சிக்கு மேல் கட்டுப்பாட்டினை வைத்திருந்த ஸ்டாலினிச அதிகாரத்துவமானது தனது மாற்றப்படமுடியாத வருத்தத்திற்கான மருத்துவ வசதிகளை மறுப்பதன் மூலம் அவர் அரசியல் போராட்டத்தில் சக்தியுடன் கலந்துகொள்வதற்கான சந்தர்ப்பங்களை இல்லாமல் செய்துவிட்டது என்பதாகும்.

அவரின் செயல்களுக்கான காரணமானது அவர் இறப்பதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் ட்ரொக்கிக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. இந்தக்கடிதம் முழுமையாக இந்தப் புத்தகத்தில் முதல் தடவையாக வெளியிடப்படுகின்றது. இதன் அரசியல் பகுதிகள் சுயமான விளக்கத்தைத் தருவதுடன் விசேடமாக கவனத்திலெடுத்துக்கொள்ளப்படவேண்டியதாகும். எனினும் இதில் முக்கியமானது மேலே குறிப்பிட்டமாதிரி ஜொவ்வே மிகவும் எளிமையான சொற்களில் தனது மனோதிடத்தினை வெளிப்படுத்துகிறார். "நான் உரிமையுடன் கோரலாம் என நம்புகின்றேன் எனது உணர்வுபூர்வமான வாழ்க்கை முழுமையிலும் இந்த தத்துவத்திற்கு உண்மையாக இருந்திருக்கின்றேன். மனிதசமுதாயத்தின் நன்மைக்காக நான் வேலைசெய்திருந்தேன். ஆதலால் எனது வாழ்க்கையின் ஒரு நாள் கூட அர்த்தமற்றதாக இருக்கவில்லை."

கிட்டத்தட்ட தனது தந்தையின் துக்ககரமான மரணத்தின் 70 வருடங்களின் பின்னர் நடேசுடா ஜொவ்வேயின் நினைவுகள் சமூகவிடுதலைக்கான ஒரு சக்திவாய்ந்த சர்வதேசஇயக்கத்திற்கு அறிவுபூர்வ தன்மையையும், உளவியல் ஆளுமையையும் மார்க்சிசம் உந்துசக்தியாக இருந்த ஒரு வரலாற்று காலகட்டத்தை நினைவுபடுத்துகின்றது.

நடேசுடாவின தலைமுறையானது ஒக்டோபரின் இளைஞர்களை கிளர்ந்து எழச் செய்த சிந்தனைகளும், கனவுகளும் ஸ்டாலினிசத்தினால் ஒடுக்கப்படுவதற்கு முன்னர் 1920 களில் தோன்றியதாகும். அவரின் நினைவுகள் இந்தத் தலைமுறையின் உணர்வுகளை விழித்தெழுச் செய்கின்றது. "எங்களுக்கு, எமெக்கென சொந்தமாக எதுவும் தேவையில்லை எங்களுக்குத் தேவையானது எல்லாம் ஒன்றுதான். உலகப்பூட்சியும், எல்லோருக்குமான சந்தோசமும். இதனை அடைவதற்கு எமது உயிரையும்கொடுக்க வேண்டிய தேவையேற்பட்டாலும் நாங்கள் எந்த மறுப்பும் இல்லாமல் அதனை செய்வோம்."

இந்த இலக்கினை வளர்த்தெடுத்து ஊக்குவித்த கலாச்சாரம் ஸ்டாலினிசத்தால்


அழிக்கப்பட்டுவிட்டது. அதிகாரத்துவ அரசை உறுதியாகக் கிட்டுக்கொள்ள ஒக்டோபர் 1917ன் பாரம்பரியங்களையும், கொள்கைகளையும் எந்தவொரு வகையிலும் பிரதிநிதித்துவப்படுத்தியவர்களை வேட்டையாடுவது தேவையாக இருந்தது. ஸ்டாலினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட சோசலிச எதிர்ப்பு அரசியல் படுகொலைகளின் முக்கிய அடித்தளம் இங்குதான் தங்கியுள்ளது.

நடேசுடாவின் தந்தை தன் உயிரை எடுத்துக்கொள்ளாவிட்டால் அவர் 1936 ற்கும் 1938 ற்கும் இடையில் சுட்டுக்கொள்ளப்பட்டவர்களில் ஒருவராக இருந்திருப்பார். ஆனால் ஜொவ்வேயின் முந்திய மரணமானது அவரின் குடும்பத்தினரை ஸ்டாலினிச பயங்கரத்திலிருந்து தப்பவைக்கவில்லை. நடேசுடா முகாமிற்கு அனுப்பப்பட்டார். அவரின் கணவன் பாவல் (Pavel) கொல்லப்பட்டார்.

நடேசுடா ஜொவ்வே தப்பி வாழ்ந்ததும், அவரின் நினைவுகளும் எமக்கு இந்த நூற்றாண்டின் முக்கிய நிகழ்வினை ஒரு உயர்ந்த அரசியல் உணர்மையோடு கிடைத்த அனுபவத்துடனான ஆவணமொன்றை தந்துள்ளது. இப்புத்தகத்தின் ஆங்கிலமொழியிலான வெளியீடும், உலக வாசகர்களுக்கு அது கிடைப்பதும் சரியான நேரத்தில் நிகழ்கின்றது.

சோவியத்யூனியன் இன்று இல்லை. சிறிது காலத்திற்கு முன்னர் அதிகாரத்துவ அமைப்பின் முக்கிய குறிப்பிடத்தக்க செல்வாக்குள்ள பதவிகளை வகித்தவர்கள் லெனின், போல்கவிசம், மார்க்சிசம்தான் ஸ்டாலினிச அரசின் குற்றங்களுக்கான காரணம் என வரலாற்றையும், நினைவுக் குறிப்புகளையும் செழிப்பான வருணமானத்திற்காக எழுதுவது தற்போதைய நடைமுறையாக இருக்கின்றது. இந்தவகையில் அவர்கள் தாம் பலவருடங்களாக ஸ்டாலினிச அமைப்பை பாதுகாக்க செய்தவற்றிற்கான பொறுப்பிலிருந்து தப்பிக்கொள்ள முயல்கின்றனர்.

நடேசுடா ஜொவ்வேயின் இந்த நினைவுகள் சோவியத்திற்கு பிந்திய ஸ்டாலினிசப்பள்ளிக்கூடத்தின் பெய்களை மனோதிடத்துடன் மட்டுமல்ல தரவுகளீர்தியாகவும் தோற்கடிக்கின்றது. அவர் ஒரு வகையில் மறக்கப்பட்டிருப்பவர்களை நினைவுபடுத்துகின்றார். அத்துடன் "சோவியத்யூனியனில் கட்டியெழுப்பப்பட்ட சோசலிசம் மனிதசமுதாயத்தின் மிகத்திறமையான மூளைகளில் கனவுகாணப்பட்ட சோசலிசத்துடன் தொடர்பற்றது." என்பதற்காக ஸ்டாலினிசத்திற்கு எதிராகப் போராடி தங்களது உயிர்களை தியாகம்செய்த பல எண்ணிக்கணக்கற்ற ஆயிரக்கணக்கானோருக்கு ஒருபோதும் தெரிந்திருக்காத ஒன்றினை அவர் அறிவிக்கின்றார்.



## "சரியான நேரத்தில் மீண்டு

எனது வாழ்க்கை.  
எனது தலைவிதி.  
எனது சகாப்தம்.

நடேசுடா ஜொவ்வேயின் நினைவுகள்

சில மாதங்களுக்கு முன்னர் ஆங்கிலமொழியில் இந்தப்புத்தகத்தினை Labor Publication வெளியிட்டுள்ளது. சோவியத்யூனியனில் ஸ்டாலினிச அதிகாரத்துவத்தின் மார்க்சிசம் நடவடிக்கைகளுக்கு சாட்சியாக விளங்கும் நூல் இன்றைய நிலைமைகளில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்தப் புத்தகத்திற்கு எழுதப்பட்ட முன்னுரையின் தமிழாக்கத்தை இந்தச் சந்தர்ப்பத்தில் பிரசுரிக்கின்றோம்.

பெற்றுக்கொள்ள விரும்புவவர்கள்:

Labor Publication Inc.  
25900 Greenfield Road, Suite 258  
Oak Park, Michigan 48237, USA.

யங்கை பூராவும் பல் வேறுபுத்தலங்களிலும், பகுதிகளிலும், தொழிலாளர்கள், மிகள், மாணவர்கள், இளைஞர்கள் தமது மகனாகக் காண போராட்டங்களிலும், பங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். பொதுஜன முன்னணி அரசாங்கமும், முதலாளித்துவ பதிபர்களும் கூடி தொழிலாள-ஒடுக்கப்பட்டவர்கள் சகல உரிமைகளுக்கும் எதிராக தீவிர நடவடிக்கைத் தொடுத்தார்கள். தொழிலாளவர்க்கத்துக்கும், ஒடுக்கப்பட்டவர்க்கும் புதிய வேலைத்திட்டம் கொண்டுவர மைய கட்டியெழுப்புவது இன்று ஜீவமரணப்பட்டமான பிரச்சினை என்பது இச்சகலங்களிலும் நிரூபிக்கப்பட்டு வருகின்றது.

அனைத்துலகக் குழுவின் தலைமையிலான அம் அகிலத்தின் இலங்கைக் கிளையான கம்யூனிஸ்ட்கழகம் 1995 மார்ச் 19ம் திகதி மும்பு பொதுசன நூல்நிலையக் கேட்போரில் தொழிலாளர்-ஒடுக்கப்பட்ட மக்களின் நிதிகள் மகாநாட்டை கூட்டியது. இம் நாட்டில் தொழிலாளர், ஒடுக்கப்பட்டோருக்கு உரியமையாத புதிய முன்னோக்கையும், மையையும் கட்டியெழுப்புவது சம்பந்தமான பரையாடல் இடம்பெற்றது.

### வேலைத்திட்டம்

17 ஆண்டுக் கால மிருகத்தனமான பத்திய சார்பு யூ.என்.பி. அரசாங்கத்தின் க்கு எதிரான மக்கள் எதிர்ப்பு வளர்ச்சிகண்டு ந்த நிலையில் அரசாங்க மாற்றம் இடம்பெற்றது. ானம்", "சுபீட்சம்", "ஜனநாயகம்" உருவாக்கும் யளப்புக்களின் மூலம் கடந்த ஆண்டு ஜனமுன்னணி அரசாங்கம் ஆட்சிப்பீடம் து.

கடந்த ஆறுமாதங்களில் பொதுமுன்னணி ாங்கத்தின் கதையளப்பு வேலைத்திட்டம் லாளர்-ஒடுக்கப்பட்டோரை பொறுத்தமட்டில் ாலிஸ்-இராணுவத் துப்பாக்கிச் சூடுகள், ாலகள் வரையும் அரசாங்க அடக்குமுறை ம் கண்டது மட்டுமே. குண்டர்கள் விழ்க்கப்பட்டனர். தொழிலாளர்களை அடக்க - பொலிஸ் பிரிவு நிறுவப்பட்டது. விலைவாசி ந்தோடு வாழ்க்கைத்தரம்- தொழில் நலன்புரிச் வகளுக்கு வேட்டு வைக்கப்பட்டது. திபத்தியம் இலங்கை முதலாளிகளை த்தமட்டில் தொழிலாளர்-ஒடுக்கப்பட்ட மக்கள் ிகி தண்டிக்கப்பட்டனர். இத் தாக்குதல்களைத் முதலீடுகளுக்கும், இலாப ார்னையடிப்புக்கும் புதிய நிலைமைகள் ிட்டிக்கப்பட்டன. அமெரிக்க யுத்த தொடர்பு யமாக பயன்படவல்ல "அமெரிக்காவின் குரல்" எழுப்ப இடமளிக்கப்பட்டது.

ஜனவரி மீம் திகதி ஜனாதிபதி சந்திரிக்கா ிரங்க பொதுஜனமுன்னணி அரசாங்கத்தின் ாககளை சமர்ப்பித்து எதிர்காலத்தில் லாளர்-ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தாக்குதல் டுக்க ஏகாதிபத்தியம் விடுத்ததுள்ள னைகளுக்கு இணங்கி நடக்க அரசாங்கம் த்துள்ள தாக்குதல் தொடர்களை அறிவித்தார்.

இந்நிலைமையிலேயே வங்கி, றுதிக்கூட்டுத்தபனம், மின்சாரசபை, டெலிகொம் பனங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான லாளர்கள் "தனியார்மயமாக்கல்" மிரட்டலுக்கு க தமது எதிர்ப்பினை காட்டும் பிரச்சாரங்களில் டுள்ளனர். பெலவத்த சீனிக்கூட்டுத்தபனத் லாளர் அரைகுறை தொழிலாளர் கடந்த 10 களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். ார்மயமாக்கப்பட்டு வெளிநாட்டு முதலாளிகளிடம் டைக்கப்பட்ட தொழிற்சாலைகளுக்கு அவர்களை றய விடாது கந்தளாய் சீனிக்கூட்டுத்தபனத் லாளர் உள்ளமர்ந்துகொண்டு போராடுகின்றனர். ினியார் முதலாளித்துவ கம்பனிகளைச் சேர்ந்த லாளர் வேலைநிறுத்தங்களில் குதித்துள்ளதோடு டைப்பு மிரட்டல் களுக்கும் முகம் ித்துள்ளனர். கட்டுநாயக்கா கொரியா- சிலோன் ியில் சம்பள உயர்வுக்காக தொடுக்கப்பட்ட



1991 ல் புரட்சிக்கம்யூனிஸ்ட் கழகத்தின் மேதினக்கூட்டத்தில் தொழிலாளர்கள்

## கொழும்பில் தொழிலாளர் - ஒடுக்கப்படுவோர் மகாநாடு

பிரச்சாரத்தினை தொடர்ந்து 27 தொழிலாளரை நிர்வாகம் வேட்டையாடியது. இதற்கு எதிராக தொழிலாளர் பிரச்சாரம் அபிவிருத்தி அடைவது கண்டு பொலிசாரைக் கொண்டு துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியது. இதைத் தொடர்ந்து வேறுபல தொழிலாளரை வேலைநீக்கியுள்ளனர். கட்டுநாயக்க, பியகம போன்ற சுதந்திரவாத்தகவலையங்களில் வேலைநீக்கங்கள், வேலைதுரிறப்படுத்தல், அடக்குமுறை என்பன பரந்துபட்டு வருகின்றன.

அரசாங்கமும் முதலாளிகளும் தோட்டத்தொழிலாளர்களுக்கு எதிரான கொடிய தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. தோட்டங்களை நீண்டகால குத்தகைக்கு விடுவது என்ற பெயரில் அரசாங்கத்தின் தனியார்மய தயாரிப்பு வெளிப்பட்டுள்ளது. இதற்கு எதிராக தொழிலாளர் எதிர்ப்பு வளரும் என்ற அச்சத்தினை அரசாங்கம் கொண்டுள்ளது.

இந்நிலையில் தோட்டத்தொழிலாளருக்கு எதிராக கிராமப்புற வழியமக்களை இனவாத ரீதியில் தூண்டிவிடும் நோக்கில் தோட்ட நிலங்களையும், அதனைச் சார்ந்த இடங்களையும் கைப்பற்றும் அமைப்பு ரீதியிலான இயக்கத்தைத் தொடுத்துள்ளது.

தமது நீண்டகாலக் கோரிக்கைகளை முன்வைத்து நாதிமாள் "சட்டப்படி வேலைசெய்யும்" எதிர்ப்பு இயக்கத்தை தொடுத்ததுடன் அதற்கு எதிராக பொதுஜனமுன்னணி அரசாங்கம் மிகமோசமான அடக்குமுறை இயக்கத்தை கட்டவிழ்த்துள்ளது.

முன்னோக்கு, தலைமை பற்றிய பிரச்சனை

தமது உரிமைகளுக்காக போராட்டங்களில் ஈடுபட்டுள்ள இடங்களிலும், பாரிய மிரட்டலுக்கு இலக்காகியுள்ள இடங்களிலும் தொழிலாளர் ஒரு முக்கிய பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். அதாவது எசுமானர்களும், பொதுஜனமுன்னணி அரசாங்கமும், ஏகாதிபத்தியமும் செயற்படுத்தும் தாக்குதல்களுக்கு எதிராக போராடவல்ல முன்னோக்கும், தலைமையும் அற்ற பிரச்சனையை எதிர்கொண்டுள்ளனர்.

சகல தொழிற்சங்கங்களுமே ஒரு முன்னோக்கை முன்வைக்க முடியாத அளவுக்கு வங்குரோத்து அடைந்துள்ளன அவையாவும் எசுமானர்களினதும், அரசாங்கத்தினதும் தயாரிப்புக்களுக்கு துணைபோகும் பிற்போக்கு இயக்கங்களாக இன்று மாறியுள்ளன. சமசுமஜ, கம்யூனிச, இ.தொ.கா மலையகமக்கள் முன்னணி உட்பட்ட சகல அமைப்புகளும் நேரடியாக பொதுஜனமுன்னணி அரசாங்கத்தின் பங்காளராக உள்ளன. தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களுக்கு எதிராக தாக்குதல் தொடுக்கும் எதிர்ப்புரட்சிகர வேலைத்திட்டங்களில் ஈடுபட்டுள்ளன. நவசமசுமஜக்கட்சி ஒரு புறத்தில் அரசாங்கத்தைச் சார்ந்து நின்று கோரிக்கைகளைப் பெறலாம் என்ற நப்பாசை தூண்டி தொழிலாளர் கண்ணில் மண் தூவுகின்றது. மறுபுறத்தில் பாசிச ஜே.ஐ.பி போன்ற அமைப்புகளுடன் சேர்ந்து பிற்போக்கு பெறிக்கிடங்குகளைத் தோண்டுகிறது. "தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களின் எந்தவொரு அடிப்படைப் பிரச்சனைக்கும் வேலைத் தலத்தின்

எல்லைச் சவர்களால் அல்லது "தேசிய" எல்லைகளுக்குள் தீர்வு காண முடியாது. ஏகாதிபத்தியத்தினை தூக்கி வீசி அனைத்துலக சோசலிசத்தினை நிர்மாணிக்க உலகத் தொழிலாளர்வர்க்கத்துடன் ஒன்றிணைந்து செய்யும் போராட்டத்தின் ஒரு பாகமாக மட்டுமே ட்ரான்ஸ்நசனல் கூட்டுத்தாபனங்கள், உலகவங்கி, சர்வதேசநாயநிதியம், பொதுஜனமுன்னணி, இலங்கை முதலாளிகளுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க முடியும்.

சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையிலான போராட்டத்தில் தொழிலாளர்வர்க்கம், ஒடுக்கப்படும் மக்களுக்கும், இளைஞர்களுக்கும் தலைமை தாங்கவேண்டும். அதற்கு முதலாளி வர்க்கத்திலிருந்து அரசியல் ரீதியில் சுயாதீனம் ஆகவேண்டும். சமசுமஜ-கம்யூனிச-நவசமசுமஜ-இ.தொ.கா. துரோகிகளதும் தொழிற்சங்க அதிகாரிகளின் எதிர்ப்புரட்சி ஏகாதிபத்திய சார்பு நடைமுறைகளுக்கு எதிராகவும் தொழிலாளர்வர்க்கம் கிளர்ச்சிகரமான முறையில் முன்னோக்கிச் செல்ல வேண்டும். முதலாளிவர்க்க ஆட்சியை தூக்கி வீசி, இலங்கை தமிழ்மீழும் சோசலிசக்குடியரசு ஒன்றியத்தினை ஆட்சியில் அமர்த்தவேண்டும். இம் முன்னோக்கிற்குப் போராட தொழிலாளர்வர்க்கத்துக்குப் புதியபுரட்சிகர அனைத்துலக மார்க்சிசுக்கட்சி அவசியம். அக்கட்சி புரட்சிக்கம்யூனிஸ்ட்கழகமே. 1995 மார்ச் 19ம் திகதி நடைபெறும் தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களின் பேராளர் மகாநாடு இந்தப் புரட்சிக்கட்சியை கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

1 ம் பக்கத்தொடர்ச்சி

ஏகாதிபத்தியவாதிகளின் அரவணைப்பினுள் தவழ் கின்றன. ஏகாதிபத்தியவாதிகளின் கைத்தேங்காயாக மாறியுள்ள இந்த முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கு இலங்கையில் "அமெரிக்காவின் குரல்" நிறுவப்படுவதை எதிர்க்க எதுவித காரணமும் கிடையாது. பொதுஜன முன்னணி அரசாங்கத்தின் வெளிநாட்டு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் "இந்தியாவிடமிருந்து எந்தவிதமான பிரச்சினையும் எழவில்லை" என ஜனவரி 24ம் திகதிய பத்திரிகையாளர் மகாநாட்டில் கூறியுள்ளார்.

அத்தோடு இந்தியாவின் நரசிம்மராவ் அரசாங்கம் அமெரிக்க அரசாங்கத்துடன் பாதுகாப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட ஒரு கிழமையினுள்ளேயே பொதுஜனமுன்னணி அரசாங்கம் இரணவிலவில் "அமெரிக்காவின் குரல்" நிலையத்தைத் திரும்பவும் அமைக்க உத்தரவாதம் அளித்துள்ளது. ஜனவரி மாதம் 13ம் திகதி நரசிம்மராவ் அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சருடன் புதுடில்லியில் உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் வில்லியம் பெரி, "அது உண்மையிலேயே ஒரு வரலாற்றுத் தன்மை கொண்டது." எனக் குறிப்பிட்டுள்ளார். கடந்த நான்கு தசாப்தங்களாக இத்தகைய ஒரு உடன்படிக்கைக்கு இருந்து வந்த தடைகள் நீங்கி விட்டதாகக் குறிப்பிட்ட வில்லியம் பெரி இந்தியாவின் யுத்த நடவடிக்கைகளை அமெரிக்க யுத்த நடவடிக்கைகளுடன் இணைத்து நடத்த இதனால் வாய்ப்புக் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் திணிக்கப்படும் "அமெரிக்காவின் குரல்" அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் யுத்த முகாம்களும், யுத்த நடவடிக்கைகளும் அவசியங்களுக்காவே என்பது வெளிப்படையாகியுள்ளது.

பொருளாதார பலவீனம்

பொருளாதார ரீதியில் பலவீனம் அடைந்து போயுள்ள அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் தமது போட்டியாளரான ஐரோப்பிய, ஜப்பானிய ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிராகத் தமது ஆதிக்கத்தினை மீண்டும் கட்டி எழுப்பும் பொருட்டு "அதீத" இராணுவ அதிகாரத்தினைக் கட்டவிழ்த்து விடவும் முகாம்கள் அமைக்கவும் முன்நிற்கின்றனர். இந் நிலைமையிலேயே அமெரிக்க ஆளும்வர்க்கம் பழைய காலனிகளைத் திரும்பக் கைப்பற்றுவதிலும் "மனிதநேய" பிரச்சினைகளின் அடிப்படையில் இராணுவத்தலையீடுகளை உக்கிரமாக்குவதிலும் ஈடுபட்டுள்ளது "எதிர்வரும் 10 ஆண்டுகளுள் பல நாடுகள் அமெரிக்காவின் ஏவுகணைகளை ஏவும் வல்லமையைப் பெற்றுவிடும்" என சமீபத்தில் பெண்டகன் வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது. இது அமெரிக்காவின் யுத்த நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் புதிய அறிக்கையாகும்.

சராக்குக்கு எதிராக நிரந்தரமான யுத்த ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் கடந்த அக்டோபரில் ஹெமிட்டியில் நுழைந்து கொண்டதோடு கியூபாவை ஆக்கிரமிக்கும் மிரட்டல்களிலும் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே அமெரிக்க ஆட்சியாளர்கள் வடகொரியாவுக்கு எதிரான ஆத்திரமூட்டல் நடவடிக்கைகள் மூலம் அந்நாட்டின் ஆளும் குடும்பலை கைக்குள் போட்டுக்கொண்டு கொரியாவின் வடக்கையும்- தெற்கையும் ஒன்றிணைப்பதன் மூலம் ஜப்பானுக்கு எதிரான தமது முகாமைப் பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். மார்க்கோசிள் சர்வாதிகாரத்திற்கு ஆதரவளித்ததின் காரணமாக பொதுஜன வெறுப்புக்கு இலக்கானதால் பிலிப்பைன்சின் சபிக்கே முதலான முகாம்களில் இருந்து வெளியேற அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு நேரிட்டது. ஆனால் சிங்கப்பூர், தாய்லாந்து, டியாகோகாசியாவில் உள்ள தமது யுத்த முகாம்களுக்கு மேலதிகமாக இன்னும் பல முகாம்களை நிறுவும் அவசியம் இந்த ஏகாதிபத்தியவாதிகளுக்கு ஏற்பட்டுள்ளது. மறுபுறத்தில் ஐரோப்பாவின் முக்கிய பொருளாதார சக்தியாக வளர்ச்சி கண்டுள்ள ஜேர்மனியின்

முதலாளிகளும் அமெரிக்காவின் முக்கிய பொருளாதாரப் போட்டியாளரான ஆசியா, ஜப்பானிய முதலாளிகளும் இரண்டாம் உலகயுத்தத்திற்குப் பின்னர் முதற்தடவையாக யுத்த பலத்தைப் பலப்படுத்துவதில் இறங்கியுள்ளனர்.

யுத்தவெறியும், காலனித்துவமும்.

உலகத்தொழிலாளர் வர்க்கத்தின் எதிரில் இப்போது மீண்டும் உலகச் சந்தைக்காக புதிய மட்டத்திலான போதுதல்களிலும் அதன் மூலம் மனித இனத்தை மீண்டும் அழிவுமிக்க மக்கட்படுகொலை உலக யுத்தத்துக்கு தள்ளிவிடவும் ஏகாதிபத்தியம் நின்று கொண்டுள்ளது. இந் நிலைமையினுள் இரணவில "அமெரிக்காவின் குரல்" யுத்த நிலையத்தைத் திணிப்பது பற்றியும் ஏனைய ஏகாதிபத்தியவாதிகளின் யுத்தப் போட்டிகள் தொடர்பாகவும் எந்தவொரு தொழிலாளியும், ஒடுக்கப்படுவோரும் கண்களை மூடிக்கொண்டு இருக்க முடியாது.

இந்திய- அமெரிக்க உடன்படிக்கை கைச்சாத்தாகுமுன்னர் இவற்றின் பொருளாதார, இராணுவ உறவுகளின் நெருக்கத்தின் அவசியத்தைமிட்டு அமெரிக்காவின் முன்னணி வர்த்தக நிறுவனங்கள் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு குறிப்பிட்டது : "ஐக்கிய அமெரிக்க- இந்திய உறவுகள் பொருளாதாரத்துறையில் வெகு வேகமாக வளர்ச்சிகண்டு வருகின்றன. இரு சாராருக்கும் தெரிவது என்னவெனில் அரசியல், யுத்த மூலோபாயங்களில் உடன்பாடுகள் காணாது போனால் அரசியல் பிணைப்பை கொண்டு செல்ல முடியாது என்பதே." இந்தியாவின் பொருளாதார, அரசியல் இராணுவ நடவடிக்கைகளின் அடிப்படையில் தமது காலனித்துவ பிடியை விஸ்தரிப்பதில் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் இறங்கியுள்ளனர் என்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. இந் நிலைமையினுள் இந்த ஏகாதிபத்தியவாதிகளுக்கு இலங்கையினுள் "அமெரிக்காவின் குரல்" நிலையத்தை நிறுவும் அவசியம் பெரிதும் உக்கிரம் கண்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக அமெரிக்க அரசாங்கம் தமது தூதுவரைக் கொண்டு "அமெரிக்காவின் குரல்" நிலையத்தை நிறுவ இடமளிக்காது போனால் இலங்கையின் தயாரித்த உடைகளுக்கான கோட்டாவை வெட்டுவதாகவும், முதலீட்டை நிறுத்துவதாகவும் மிரட்டியது. அமெரிக்க அரசாங்கம் அல்லது அதன் கையாட்களைக் கொண்டு ஞரனெயல வடைஅநள பத்திரிகையில் அது பின் வருமாறு குறிப்பிட்டிருந்தது. "ஒரே மேலாதிக்க வல்லரசு அமெரிக்காவே. அந்நாடு இலங்கையின் பரந்த இறக்குமதிச் சந்தையாகவும் மூலதன ஏற்றுமதியின் முக்கிய மூலகமாகவும் உள்ளது. நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் ஐக்கிய அமெரிக்கா முதலீடுகளுக்கு பெரிதும் பிரமாண்டமான பணியை ஆற்ற முடியும். இலங்கைக்கு செய்யும் ஐக்கிய அமெரிக்க ஏற்றுமதி விற்பனையால் வாஷிங்டனிலிருந்து உதவியும், தொழில்நுட்ப பரிமாற்றமும் செய்துகொள்ளமுடியும். உலகவங்கி, சர்வதேசநாணயநிதியம், ஆசிய அபிவிருத்திவங்கி போன்ற பன்னாட்டு அமைப்புகளுள் அமெரிக்கப் பாத்திரமும் அமெரிக்காவின் சிறிய இருதர்பு உதவி திட்டத்தினால் இலங்கைக்கு அவசியமான அபிவிருத்தி நிதியை பெறுவது தொடர்பாகவும் தீர்க்கமானது. ஐதா, வினூள் அமெரிக்காவின் பாத்திரம் பிரபலமானது. கூட்டுச்சேரா விதிமுறை மரணத்தை தழுவி யுள்ளது. பொருளாதார அவசியங்களால் வெளிநாட்டு விதிமுறை வழிநடாத்தும் குளிர்யுத்தம் முடிவுக்கு வந்துள்ள ஒரு உலகில் இலங்கை தனது வெளிநாட்டுக் கொள்கையை மாற்றிக்கொள்ள நேரிடும்".

சமசுமஜ- கம்யூனிஸ்ட் கட்சிகளும் சிறப்பாக நவசமசுமஜக் கட்சியும் "அமெரிக்காவின் குரல்" நிலையத்திற்கு எதிர்ப்புக்காட்டும் பெரி கத்தோவிக்கத் திருச்சபையுடன் கைகொத்த ஒரு இயக்கத்தினுள் மக்களை சிறைப்படுத்த முயன்றனர். இவர்கள் "அமெரிக்காவின் குரல்" நிலைய ஸ்தாபிதத்தை வெறுமனே இரணவில மக்களின் பிரச்சினையாயும் சூழல் மாசுபடுத்தல், ஒழுக்கநெறி தொடர்பான

பிரச்சினைகளாகத் திருப்பவும் யுத்த மையநிலையம் என்ற மையப் பிரச்சினையை நடுவ விடவும் முயற்சித்தனர். இறுதியில் இவர்கள் இத்தை யூஎன்.பி. அரசாங்கம் செய்துகொண்ட உடன்படிக்கையை அம்பலப்படுத்தக் கோரும் ஒரு பிரச்சினையாகக் குறுக்கினர்.

இந்திய முதலாளிகள் அமெரிக்காவுடன் பாதுகாப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டமை இலங்கை முதலாளித்துவ அரசாங்கம் "அமெரிக்காவின் குரல்" நிலையத்தை நிறுவுவதை விரைவுபடுத்த துணைபோயுள்ளது. என்பதில் சந்தேகம் இல்லை. இருநாட்டினதும் பிற்போக்கு முதலாளிகள் தொழிலாளர் - ஒடுக்கப்படும் மக்களுக்கு எதிராக ஏகாதிபத்தியச் சார்பு எதிர்ப்புரட்சி வேலைத்திட்டங்களில் ஒரே விதத்தில் இறங்கியுள்ளன. இரு நாட்டினதும் தொழிலாளர் வர்க்கம் ஒன்றிணைந்து கோடானுகோடி ஒடுக்கப்படும் மக்களுக்கு தலைமை தாங்கி, ஏகாதிபத்தியத்திற்கும் அதன் உள்நூர் ஏஜெண்டுகளான முதலாளிகளுக்கும் எதிராகப் போராட்டத்தில் இறங்கும் மூலோபாயத்தின் அவசியத்தைத் தோற்றுவித்துள்ளது. 1942ல் இந்திய போல்கிவிக்க- லெனினிஸ்ட் கட்சி ஆரம்பித்து நடாத்திய ஒன்றிணைந்த போராட்டம் இன்று புதிய அரசியல் நிலைமையில் புதிய பொறுப்புடன் தொழிலாளர்வர்க்கத்தின் முன் தோன்றியுள்ளது.

அரசியல் பிரச்சாரம்

"அமெரிக்காவின் குரல்" உட்பட்ட பிராந்தியத்தின் ஏகாதிபத்திய யுத்த வேலைத்திட்டங்களுக்கு எதிராக சகல இடங்களிலும் அரசியல் பிரச்சாரத்தில் இறங்குமாறு நாம் தொழிலாளர் - ஒடுக்கப்படும் மக்களை வேண்டுகின்றோம். இப் போராட்டம் பொலீஸ்- இராணுவ அடக்குமுறைக்கும், குண்டர் படைகளுக்கும், இனவாத யுத்தத்துக்கும், வேலைநீக்கங்களுக்கும், வாழ்க்கைத்தரத்தை நாசமாக்குவதற்கும், உதவிமணிய ஒழிப்புக்களுக்கும் எதிரான போராட்டத்துடன் இணைந்து வளர்ச்சி பெறவேண்டும்.

எமது போராட்டத்தின் இலக்கு ஏகாதிபத்தியத்தினை தூக்கி வீசும் உலக சோசலிசப்புரட்சியின் முன்னோக்குடன், இலங்கை- தமிழ்நாட்டும் சோசலிசக் குடியரசுக்கும், அகில இந்தியத் துணைக்கண்டத்திலும் சோசலிசக் குடியரசு ஒன்றியத்திற்கும் போராடுவதே உலகம் பூராவும் தொழிலாளர்வர்க்கத்தை அனைத்துலக சோசலிசத்துக்காக அணிதிரட்டும் போராட்டத்தின் ஒரு பாகமாக இப் போராட்டத்தினை இலங்கையினுள் வழிநடாத்துவது நான் காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் கிளையான புரட்சிக்கம்யூனிஸ்ட் கழகமே.

தொழிலாளர் பாதை

தொழிலாளர் பாதை

தொழிலாளர் பாதை, கம்கறுமாவத்த பத்திரிகைகளுக்கு சந்தாதாரராகுங்கள்.

லங்காசமசுமஜக்கட்சியின் துரோகங்களுக்கு எதிராக மார்க்சிச பாரம்பரியத்தை பாதுகாப்பதற்காகவும், சோசலிசப்புரட்சி முன்னோக்கிற்கு போராடுவதற்காகவும் 1988ல் புரட்சிக்கம்யூனிஸ்ட் கழகம் சர்வதேச ரொக்சிசுவாதிகளினால் உருவாக்கப்பட்டது. இதனது உத்தியோகபூர்வ பத்திரிகைகளாக தமிழில் "தொழிலாளர் பாதையும்", சிங்களத்தில் "கம்கறுமாவத்தையும்" வெளியிடப்படுகின்றன.

இப்பத்திரிகைகளின் பிரதான பணி சர்வதேசதொழிலாளர்வர்க்கத்தின் ஐக்கியத்திற்காகப் போராடுவதாகும். இதுதான் தொழிலாளர்வர்க்கத்தினுள் சோசலிச உணர்மையை வளர்த்தெடுப்பதற்கான முன்னிபந்தனையை உருவாக்குகின்றது. இதனை அனைத்து தேசியவாத, சந்தர்ப்பவாத போக்குகளுக்கு மெதிரான சமரசமற்ற

போராட்டத்தினால்தான் முன்னெடுக்க முடியு இந்தவகையில் "தொழிலாளர் பாதை" தமிழ்பேசு தொழிலாளர்கள் இளைஞர்கள் மத்தியில் கட்டாய வாசிக்கப்பட வேண்டிய பத்திரிகையாகும். சர்வதேசத்தினசரி நடந்துகொண்டிருக்கும் பிரமாண்டமான மாற்றங்களின் மத்தியில் தொழிலாளர்வர்க்கத்த்கயாதீனமான அரசியலைப் பிரதிநிதிப்படுத்து தொழிலாளர் பாதை உணர்மையுள்ள தொழிலாளர்கள் அரசியல் வழிகாட்டியாகும்.

பெயர்: \_\_\_\_\_  
முகவரி: \_\_\_\_\_  
பத்துப்பிரதிகள் DM 30.-  
ஜேர்மனி  
Tholilal Pathai, Postfach 1609  
74321 Bietigheim- Bissingen



## அவுஸ்விற்சு

வுஸ்கவிற்சு (Auschwitz) வினை மையத் துருப்புக்கள் விடுதலைசெய்த தாவது ஆண்டுதினம் ஜனவரி 27ம் திகதி த்திரெண்டு நாடுகளின் பிரதிநிதிகள் னாள் நாசிமுகாம் அமைந்திருந்த இடத்தில் வதின் மூலம் நினைவுகொள்ளப்பட்டது.

டசின்கணக்கான ஜனாதிபதிகளும், மந்திரிகளும், வெளிநாட்டுத்துவர்களும் ஸ்கவிற்சினை "வரலாற்றின் மிகப்பெரிய ிரம்" எனப் பிரகடனப்படுத்தும் றிக்கை ஒன்றில் கையெழுத்திட்டனர். ஸ்கவிற்சிலும் அதற்கு அருகாமையிலிருந்த டனோவ் (Birkenau) விலும் கொல்லப்பட்ட மில்லியன் மனிதர்களுக்கு அஞ்சலி த்துவதற்காக மூன்று நிமிடங்களுக்கு காலி எழுப்பப்பட்டது.

உத்தியோகபூர்வமான நினைவுதினவிழாவும் னைத் தொடர்ந்த பத்திரிகை விமர்சனங்களும் ஸ்கவிற்சினதும், நாசிகளினது நாசங்களினதும் அடித்தளமான பாடங்களை ிவுபடுத்துவதிலும் பார்க்க மூடிமறைப்பதற்கே ிச்செய்தன. இவர்கள் ஒருமித்து 1941ற்கும், ிரும் இடையில் ஆறுமில்லியன் யூதர்கள் ின்று குவிக்கப்பட்டது விளக்கம் ில்பட முடியாத விசுத்தனம், யூர்வீகப் ின் ஏதோ ஒரு வடிவமென முன்வைத்தனர்.

கிட்லரினது மூன்றாவது ஆட்சியின் கீழ் கள் திட்டமிட்ட வகையில் ிற்றொழிக்கப்பட்ட குரூரத்தனத்தின் ாமத்தினை விளக்கிக்கொள்வது ாமாகவிருந்தாலும் இந்தப் பேரழிவுக்கான னங்கள் ஆய்வு செய்யப்படக்கூடியவை. துடன் அதனது படிப்பினைகளை ாயமாக எடுத்துக்கொள்ளவும் வேண்டும். ாளித்துவ அமைப்பு முறையானது ிக்கடியான காலகட்டங்களில் இந்த றகளை நோக்கித் திருப்புவதற்கு ிக்கொடுக்க மனிதசமுதாயமானது ிமுகாம்களை உருவாக்கிய இந்த சமூக மப்புமுறைக்கு எதிராக தபாணியாவதற்கு இது அத்தியாவசியமாகும்.

இந்த நூற்றாண்டில் முதல் றப்பகுதியில் ஜேர்மனியினதும், உலக ாளித்துவத்தினதும் நெருக்கடிகளின் ளவாக வெடித்துக்கிளம்பிய பாசிசத்தினதும், கப் போரினதும் மிகவும் மோசமான ித்தனமான உருவாக்கம்தான் நாசிகளின் ிரைவதைமுகாம்கள். பாரியப் பொருளாதார னடைவுகளின் மத்தியில் 1933ல் கிட்லர் ிக்கு வந்தார். ஏனெனில் ஜேர்மன் ாளித்துவமானது சக்திவாய்ந்த ஜேர்மன் ிலானவர்க்கத்தை நிர்மூலமாக்கி ஒரு ிசிப்புரட்சியை தடைசெய்வதற்கு ித்தினை ஒரு பயங்கர அமைப்புமுறையாக

பாவிக்கவேண்டிய தேவையாமிருந்தது.

ஸ்டாலினிசு, சமூகஜனநாயகக் கட்சிகளினது செயலற்ற தன்மைக்கு ஜேர்மன் தொழிலாளவர்க்கம் கொடுத்த விலைதான் கிட்லரின் வெற்றியாகும். இந்தக் கட்சிகள் பாசிசத்திற்கான ஒரு புரட்சிகரப் போராட்டத்தை முடமாக்கி ஒரு துப்பாக்கிக் குண்டு தன்னும் தீர்க்காமல் நாசிகளுக்கு அடிபணிந்தனர். ஐரோப்பாவின் மிகவும் சக்திவாய்ந்த தொழிலாளவர்க்க இயக்கம் தகர்க்கப்பட்டது.

முதலாவது சித்திரைவதைமுகாம் 1933ல் டாகாவில் (Dachau) நாசிகளின் தாக்குதல்களை எதிர்த்த கம்யூனிசு, சோசலிசத் தெழிலாளர்களை சிறைவைப்பதற்காக உருவாக்கப்பட்டது. இது பின்னர் அடிமை வேலைவாங்கும் பல முகாம்களாக விரிவாக்கப்பட்டது.

இந்த முகாம்கள் IG Farben, Krupp, BMW, Siemens, Messerschmidt, Daimler-Benz இன்னும் ஏனைய பெரிய நிறுவனங்களுக்கு பாரிய லாபங்களை குவிப்பதற்கு பயன்படுத்தப்பட்டன. இந்த நிறுவனங்கள்தான் கிட்லர் ஆட்சியின் ஏறுவதற்கு பின்னணியில் இருந்தன.

1939ல் கிட்லர் போலந்தினை வெற்றிகொண்டு 3 மில்லியன் போலந்து யூதர்களை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததின் பின்னர் இந்த அடிமைவேலை முகாம்கள் தற்செயலாக இல்லாமல் திட்டமிட்ட வகையில் மனிதர்களை யூன்டோடு வேறுபுத்தற்கு பாவிக்கப்பட்டன.

கிட்டத்தட்ட 1, 6 மில்லியன் மக்கள் றிபிளின்கா (Treblinka) இ பெல்செக் (Belzec), சோபிபோர் (Sobibor) ஆகிய முகாம்களில் மட்டும் கொலைசெய்யப்பட்டனர். ஜேர்மனியின் விஞ்ஞானமும், தொழில்நுறையும் பெருமளவில் மனிதர்களை திறமையான முறையில் கொல்வதற்கான வழிகளைக் கண்டுபிடிப்பதற்கு பணிக்கப்பட்டது. இதன் விளைவாக சைகுளோன்-பி (Zyklon-B) என்ற அவுஸ்கவிற்சின் நச்சுவாயுக் கூடங்களில் பாவிக்கப்பட்ட இரசாயனப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. அவுஸ்கவிற்சு ஆரம்பத்தில் போலந்து இராணுவத்தினருக்கான சிறைச்சாலைமுகமாக உருவாக்கப்பட்டது.

1941ல் சோவியத்யூனியனுக்குள் நாசிகள் படையெடுத்ததைத் தொடர்ந்து இந்த முகாம் பலபத்தாமிரக்கணக்கான சோவியத் யுத்தக்கைதிகளுக்கெனப் பாவிக்கப்பட்டது. ஏறக்குறைய அனைவரும் குளிர், பட்டினி, கொடுமைகளால் கொல்லப்பட்டனர். 1942ல் இந்த முகாம் அதனது இறுதித் தேவைகளுக்காக பிரமாண்டமான நச்சுவாயுக்கூடங்களையும், உடல்களை தகனம் செய்யும் மண்டபங்களையும்

கொண்டதாக மாற்றப்பட்டது.

இந்த முகாமிற்கு அருகிலிருந்த யூனா (Buna) வில் IG Farben நிறுவனம் ஒரு பாரிய இரசாயன எண்ணெய்த் தொழிற்சாலை நிறுவியது. இதில் வேலைசெய்தே மரணமாவதற்கான அடிமைகளை கிட்லரின் இரகசியப் பொலீஸ் (Gestapo) வழங்கியது. முதலாளித்துவ லாபமீட்டும் இயந்திரமுறையின் அத்தியாவசியமான உபரிமதிப்பினை தொழிலாளர்களின் உழைப்புச் சக்தியிலிருந்து பிழிந்தெடுப்பது இங்கே மிகவும் கொடுமான முடிவுவரை சென்றது. இந்த நிறுவனம் பிழிந்தெடுக்கக்கூடிய உழைப்புச்சக்தியின் ஒவ்வொரு மணித்தியாலத்தையும் க்வனத்துடன் கணக்குப்போட்ட அதேவேளையில் அதனது அடிமை வேலையாட்களின் அடித்தளமான தேவைகள் அனைத்தையும் பிடுங்கிக்கொண்டது. இது தவிர்க்கப்படமுடியாமல் மரணங்களில் சென்று முடிவடைந்தது.

தினசரி ஆயிரக்கணக்கானோர் அவுஸ்கவிற்சில் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கையில் அமெரிக்காவினதும், பிரித்தானியாவினதும் அரசியல் இராணுவத் தலைவர்கள் இந்த மரணமுகாம்களின் மீது குண்டுத்தாக்குதல்கள் செய்யும்படி பாசிச எதிர்ப்பு இயக்கங்களாலும், யூத அமைப்புக்களாலும் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை நிராகரித்தனர். அதேநேரத்தில் பாசிசத்திற்கெதிரான அமெரிக்க, பிரித்தானிய தொழிலாளர்களின் வெறுப்பினை ஏகாதிபத்திய சக்திகளின் "ஜனநாயக" போர் நோக்கங்களுக்கு ஆதரவு பெற்றுக்கொள்வதற்கு பாவித்தனர். ஐரோப்பிய யூதர்களுக்கு ரூஸ்வெல்டும், சேர்ச்சிலும் வழங்கிய உறுதிமொழிகள் அனைத்திற்கும் தொடர்ச்சியாகப் புறமுதுகு காட்டப்பட்டது.

அமெரிக்கப்போர் விமானங்கள் அவுஸ்கவிற்சுக்கு இரண்டு கிலோமீற்றர் தள்ளியிருந்த IG Farben தொழிற்சாலையின் மேல் குண்டுத்தாக்குதல்கள் செய்த போதிலும் சித்திரைவதைமுகாம்களுக்கோ அல்லது உடல்களைத் தகனம்செய்யும் மண்டபங்களுக்கு செல்லும் புகைமிரதப்பாதைகளை தங்கள் இலக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. அமெரிக்காவின் இராணுவம் "எதிரியின் அடக்குமுறையிலிருக்கும் பாதிக்கப்பட்டவர்களை விடுவிக்கும் தேவைக்கு" தனது போர்விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படமாட்டாது என பிரகடனப்படுத்தியது.

தற்போதைய நினைவுதினக்கொண்டாட்டங்கள் அவுஸ்கவிற்சில் தப்பிப்பிழைத்த 7000 யூதர்களை விடுதலைசெய்தது யார் என்பதைப்பற்றி

நாசிமருத்துவர்கள் அவுஸ்கவிற்சு முகாமில் வந்திறங்கும் யூதமக்களில் ஜேர்மன் நிறுவனங்களில் அடிமைவேலை செய்வதற்காக தேர்ந்தெடுக்கின்றார்கள்.

**இந்த நூற்றாண்டில் முதல் அரைப்பகுதியில் ஜேர்மனியினதும், உலக முதலாளித்துவத்தினதும் நெருக்கடிகளின் விளைவாக வெடித்துக்கிளம்பிய பாசிசத்தினதும், உலகப் போரினதும் மிகவும் மோசமான பிளைத்தனமான உருவாக்கம்தான் நாசிகளின் சித்திரைவதைமுகாம்கள்.**

சம்பிரதாயத்திற்கு மட்டும் சொல்லைவத்தன. இந்த மரணமுகாம்களை கைவிடவேண்டிய கட்டாயம் நான்கு சோவியத் இராணுவத்தின் படைப்பிரிவுகள் ஜேர்மனியின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த சிலேசியாவின் மேற்பகுதியில் தங்களது இறுதித் தாக்குதலை மேற்கொண்டதால் உருவாகியது. ஜேர்மன் பாசிசத்திற்கெதிரான போரின் முழு உக்கிரத்திற்கும் சோவியத்யூனியன் முகம்கொடுத்தது. கிட்லரின் 400 படைப்பிரிவுகளில் 300ற்கு எதிராக அது போராடியதுடன் தனது குடிமக்களின் 22 மில்லியனையும் இழந்தது.

இரண்டாம் உலகப்போரின் முடிவோடு மிகவிரைவாக வாசிங்டன் "பாசிசத்திற்கெதிரான போராட்டம்" என்பதை கைவிட்டு சோவியத்யூனியனுக்கெதிரான குளிர்கால யுத்தத்தினை தொடங்கியது. விரல்விட்டு எண்ணக்கூடிய பிரபல நாசிகள் மாத்திரம் விசாரணை செய்யப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டார்கள். ஆனால் ஜேர்மன் முதலாளித்துவம் மிகவிரைவில் கம்யூனிசத்திற்கெதிரான பாதுகாப்பு அரணாக தனது அதிகாரத்தை நிலைநிறுத்திக்கொண்டது. Bayer, Hoechst, BASF என்ற பிரபலமான நிறுவனங்களின் வாரிசு வடிவத்தில் IG Farben நிறுவனம் இன்றும் உயிர்வாழ்கின்றது.

மனச்சாட்சியைப் பற்றிய பிரச்சங்கங்களும், சமாதானத்தின் மேலான சக்தியப்பிரமாணங்களும் முதலாளித்துவத்தின் நெருக்கடி உக்கிரமடைவதினால் உருவாகும் ஏகாதிபத்திய யுத்தத்தையும், பாசிசத்தையும் தடைசெய்ய முடியாதவை. ஏற்கனவே வளைகுடாபுத்தம், பொஸ்னியா, ரவண்டா என்பவை இன்னுமொரு புதிய ஏகாதிபத்திய காட்டுமிரண்டித்தனத்தின் ஆரம்பத்தில் பறைசாற்றுகின்றன. கூறுகின்றன. ஒரு சோசலிச மாற்றீட்டை வழங்குவது சர்வதேசதொழிலாளவர்க்கம் முக்கியமான அரசியல் பாடங்களை எடுத்துக்கொள்வதன் மூலம் தனது தலைமையையும், கட்சியையும் கட்டுவது என்பதிலேயே தங்கியிருக்கின்றது.

(The International Workers Bulletin பத்திரிகையில் மாசிமாதம் வெளியாகிய கட்டுரையின் தமிழாக்கம்)